



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,370 — FRIDAY, MARCH 21, 1952

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

| | PAGE | | PAGE |
|--|------|--|------|
| Land Settlement Notices :— | | Land Sales by the Settlement Officer :— | |
| Preliminary Notices .. | — | Western Province | — |
| Final Orders | — | Central Province | — |
| Land Sales by the Government Agents :— | | Southern Province | — |
| Western Province | — | Northern Province | — |
| Central Province | — | Eastern Province | — |
| Southern Province | — | North-Western Province | — |
| Northern Province | — | North-Central Province | — |
| Eastern Province | — | Province of Uva | — |
| North-Western Province | — | Province of Sabaragamuwa | — |
| North-Central Province | — | Land Acquisition Notices | 571 |
| Province of Uva | — | Notices under the Land Development Ordinance | — |
| Province of Sabaragamuwa | — | Land Redemption Notices | 580 |
| | | Land Resumption Notices | — |
| | | Miscellaneous Land Notices | 587 |
| | | Lands under Peasant Proprietor Scheme | — |

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries, &c.

Land Acquisition Notices

No. LA/7442/J/AL/1584.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provision of that Act :

(1) A portion, in extent about 1A. 3R. 0P., out of the land called Helambagahakumbura, situated in Nochiya Village, Mahagalkadawela Palata, Wannu Hatpattu, Kurunegala District, and bounded as follows :—

North by Dangahakumbura,
East by fields in Malawa Tank,
South by Crown jungle, and
West by Nochiya Tank.

(2) A portion, in extent about 5A. 1R. 10P., out of the land called Dangahakumbura, situated in Nochiya Village, Mahagalkadawela Palata, Wannu Hatpattu, Kurunegala District, and bounded as follows :—

North by Dangahakumbura,
East by fields under Malewa Tank,
South by Helambagahakumbura, and
West by Nochiya Tank.

Colombo, February 19, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

LA 7258/J/2053.

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

(1) Portions totalling, in extent approximately 25A. 0R. 26P., out of the lands called Thawalla, Randeniwalawala, Dangahakumbura, Namadagahakumbura, Meegahakumbura and Asweddumekumbura, situated in Nelliya Village, Nelliya Palata, Devamedu, Hatpattu Kurunegala District, and bounded as follows :—

North by the Nelliya Tank,
East by Wihenwela,
South by Crown jungle, and
West by Crown jungle.

571—J, N, B 15856-725 (3/52)

E 1

(2) A portion, in extent approximately 1A. 0R. 4P., out of the land called Ratmalgaswewekumbura, situated in Nelliya Village, Nelliya Palata, Devameddi Hatpattu, Kurunegala District, and bounded as follows :—

North and South by Diwewehena,
West and East by Ratmalgaswewahenayaya.

(3) A portion, in extent about 0A. 0R. 9 $\frac{3}{4}$ P., out of the land called Wihenekumbura, situated in Nelliya Village, Nelliya Palata, Devameddi Hatpattu, Kurunegala District, and bounded as follows :—

North, South, and West by Thawalla paddy land, and East by plantain garden.

Ref. J/AL/401,
Colombo, February 17, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

The allotments of land called Millagahawatta and Kahatagahawatta, in extent 1A. 0R. 18'9P., situated at Kahataowita in Siyane Korale East, Colombo District, surveyed and described as lots 1, 2, and 3 in Preliminary plan No. A 2,889.

Ref. No. Q 3500/J/E/845,
Colombo, March 6, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 1 acre and 27 perches out of the land called Alubogahakurunduwatta, situated at Wetara in Salpiti Korale, Colombo District, and bounded as follows :—

North by main road to Colombo,
East by junction between main road to Colombo and old road to Colombo, and land claimed by R. Richard Silva,
South by old road to Colombo, and
West by land claimed by T. Premasena and the Maternity Child-Welfare Clinic.

Ref. No. Q. 4159/J/HLG/1916,
Colombo, March 6, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

(1) A portion, in extent approximately 9 acres and 2 roods out of the land called Thornwood Estate, situated in the village of Katunayake, Aluthkuru Korale North (A), Colombo District, within the following boundaries :—

North by private land claimed by Francis, K. D. Magglin, K. D. Julis Theobald, and S. T. de Soysa, all of Katunayake,
East by Railway line from Colombo-Puttalam,
South by foot-path (near culvert No. 19/1A on Colombo-Negombo P. W. D. road), and
West by private land belonging to T. Nobert Fernando and W. E. Rosa, both of Katunayake.

(2) A portion, in extent approximately 40 acres out of the land called Thornwood Estate, situated in the village of Katunayake, Aluthkuru Korale North (A), Colombo District, within the following boundaries :—

North by foot-path (near culvert No. 19/1A on Colombo-Negombo P. W. D. road),
East by Railway line from Colombo-Puttalam;
South by foot-path (immediately north of culvert No. 19/1 and south of the 18th mile post on the Colombo-Negombo P. W. D. road),
West by Colombo-Negombo P. W. D. road (between culverts Nos. 18 and 18 $\frac{1}{2}$).

Ref. No. Q. 4150/J/IR/1909,
Colombo, March 7, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

The land called Gonaerunakumbura, in extent about 23A. 1R. 0P., situated at Kadirana North in the V H's Division No. 23, Yatiyale in Aluthkuru Korale North (B), Colombo District, and bounded as follows :—

North by Negombo-Mirigama P. W. D. road,
East by Irrigation channel, field and high-land of Mr. H. Don David of Timbrigaskatuwa, Negombo,
South by Bulugahawadiya Estate of Mr. R. F. S. de Mel of Colombo, and
West by Premachandra Estate of Mrs. Wickramasinghe of Negombo, Uluambalama Estate of Mr. H. Don David of Timbrigaskatuwa and others, and the high-land of Mrs. Jane Jayawardane of Negombo.

Ref. No. Q. 4013/J/AL/1373 (VE),
Colombo, February 27, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

An allotment of land called Imbulgahakumburewella, in extent about 9'61 perches, situated at Welimada Town in Udapalata Korale, Udukinda Division, Badulla District, and bounded as follows :—

North by Nuwara Eliya-Badulla P. W. D. road,
East by Muslim mosque,
South by land called Imbulgahakumbura belonging to K. D. Bastian Appuhamy, and
West by land called Imbulgahakumburewatta belonging to O. M. Cader Meer Saibo.

Ref. No. J/FCU/1356,
Colombo, February 5, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

No. L. A. 3330/J/AL/1770.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A 22 feet-wide strip of land, in extent approximately 2 roods, situated in Morakele in the Village Headman's Division of Paluwelgala, Pitugal Korale South, Chilaw District, and bounded as follows:—

North by paddy fields,
East by Koswatu Oya,
South by estate, and
West by estate.

Colombo, March 8, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about $\frac{1}{2}$ perch out of the land called Kirilladuwa, situated at Pallansena South V. H.'s Division in Aluthkuru Korale North (A), Colombo District, and bounded as follows:—

North, East, and South by portions of the same land,
West by water course.

Ref. No. Q. 3920/J/IR/1493,
Colombo, October 3, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 1 acre out of the land called Viharewatta, situated in the village of Kossinna, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows:—

North by foot-path,
East by cart road,
South by Viharewatta, and
West by Viharewatta.

Ref. No. Q 4109/J/E/1747,
Colombo, February 27, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Notice under Section 7*

Reference No. Q 3500/J/E/845.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan A 2,889. Village—Kahataowita

| Lot | Name of Land | Description | Names of Claimants | Extent | | |
|-----|------------------|------------------------------|---|--------|----|------|
| | | | | A. | R. | P. |
| 1 | Millagahakumbura | Paddy field and coconut land | A. L. M. Saleem, M. Abdul Hadjar, K. Abdul Hamid, U. L. M. Zainudeen, M. L. M. Nasarudeen, and M. Maimmuamma, all of Kahataowita, Rukgahawila | 0 | 1 | 0.0 |
| 2 | Kahatagahawatta | Coconut land | A. L. M. Saleem, M. Abdul Hadjar, K. Abdul Hameed, U. L. M. Zainudeen, M. L. M. Nasarudeen, M. Maimmuamma, and M. L. V. Rahiman, all of Kahataowita, Rukgahawila | 0 | 1 | 26.3 |
| 3 | Do. | do. | A. L. M. Saleem, K. Abdul Hameed, M. Abdul Hadjar, U. L. M. Zainudeen, M. L. M. Nasarudeen, Sajdu Lebbe Laffir, M. L. U. Rahiman, and A. L. Mohamadu Lebbe, all of Kahataowita, Rukgahawila | 0 | 1 | 32.6 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on June 3, 1952, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 20, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 14, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950*Notice under Section 7*

Reference No. Q4059/J/E/1582.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan A 3,137. St. Sebastian Ward, No. 11

| Lot | Name of Land | Description | Names of Claimants | Extent | | |
|-----|--|--|---|--------|----|-------|
| | | | | A. | R. | P. |
| 1 | Premises bearing assessment Nos. 8 and 10, Trinity Place | Coconut land with 2 tiled masonry buildings, 1 zinc masonry and wood building, 1 zinc wood building, 4 masonry pillars with 4 wooden gates | The Church of Ceylon: Trustees G. H. Gratiaen of 243, Hulftsdorp Street, Colombo, C. M. Jennings of Galle Road, Wellawatta, Dr. F. E. R. Bartholomeusz of 5th Lane, Kollupitiya, and D. Weraperumal of "Verslan". Kirillapone, Nugegoda | 0 | 3 | 30.98 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agent duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on June 3, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 20, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 14, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q 3355/J/HLG/1735.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

| Lot | Name of the Land | Description | Name of Claimant | Extent | |
|--|---|-------------------------|---|--------|--------|
| | | | | A. | R. P. |
| Preliminary plan No. A 3,041. Village—Kurana | | | | | |
| Lots 1 to 8 at 10 a.m. on May 26, 1952 | | | | | |
| 1 | Part of premises bearing assessment No. 603, Colombo Road and Mangalla Road | Garden and part of road | S. Augustinu Fernando of Kurana, disputed by G. P. Kodukara of Police Barrack Street, Negombo | 0 | 0 2.8 |
| 3 | Part of premises bearing assessment No. 331, Colombo Road | Gravelled road | M. Francis Savial Tissera of Weboda, Kurana, Negombo | 0 | 0 26.6 |
| 4 | Part of premises bearing assessment No. 6, Mangalla Road | do. | S. Jacob Fernando of Kurana, Negombo | 0 | 0 4 |
| 5 | Part of premises bearing assessment No. 7, Mangalla Road | do. | John F. Warnakulasuriya of Wellaweediya, Negombo | 0 | 0 7.8 |
| 6 | Part of premises bearing assessment No. 9, Mangalla Road | Gravelled Road | G. P. Kodikara of Police Barrack Street, Negombo | 0 | 0 9.9 |
| 7 | Part of premises bearing assessment No. 10, Mangalla Road | do. | P. Peduru and John Fernando, both of Kurana, Negombo | 0 | 0 9.8 |
| 8 | Part of premises bearing assessment No. 12, Mangalla Road | do. | S. Joseph Fernando, Kurana, Negombo | 0 | 0 15.4 |
| Lots 10 to 18 at 10 a.m. on May 27, 1952 | | | | | |
| 10 | Part of premises bearing assessment No. 16, Mangalla Road | do. | M. Hugo Fonseka of Kurana, Negombo | 0 | 0 14.5 |
| 11 | Part of premises bearing assessment No. 21, Mangalla Road | do. | Augustinu Fernando of Katunayake | 0 | 0 7.5 |
| 12 | Part of premises bearing assessment No. 16, Mangalla Road | do. | M. Hugo Fonseka of Kurana, Negombo | 0 | 0 3.5 |
| 14 | Part of premises bearing assessment No. 23, Mangalla Road | do. | John Peris of Kurana, Negombo | 0 | 0 12.1 |
| 15 | Do. | Part of garden | do. | 0 | 0 0.7 |
| 16 | Part of premises bearing assessment No. 196/1, Sri Wickrama Rajasinghe Road | Gravelled Road | S. Augustinu Fernando of Kurana, Negombo | 0 | 0 21.4 |
| 18 | Part of premises bearing assessment No. 204, Sri Wickrama Rajasinghe Road | do. | W. John Peris of Kurana, Negombo | 0 | 0 17.7 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally; or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on the days and time given above and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 12, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 13, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q. 3736/J/DEA/745.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | |
|--|--|--|---|--------|-------|
| | | | | A. | R. P. |
| Preliminary plan No. A. 3,134. Village—Bolawalana 2nd Division | | | | | |
| 1 | Sigiriya, part of assessment No. 284, Colombo Road | Coconut land with a tiled masonry building; a thatched masonry building with 6 lavatories, a store-room and a masonry well | D. Componis Rajapakse of Medamulla, Minuwangoda | 0 | 3 6.5 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on June 2, 1952, at 11.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 19, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 14, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q. 3978/J/PT/1232.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | |
|---|----------------------------------|---|---|--------|--------|
| | | | | A. | R. P. |
| Preliminary plan No. A 3,151. Village—Gampaha Medagama (part) | | | | | |
| 1 | Delgahawatta, assessment No. 414 | Coconut garden with a tiled masonry permanent house; a tiled masonry lavatory, a well and a mud thatched garage | The late Harry Willsford Dias Wijewickrama Bandaranayake. Executrix: Susan Elizabeth Dias Bandaranayake of Bandaranayake Walauwa, Gampaha | 0 | 3 35.3 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on June 2, 1952, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before May 19, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 14, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

Reference No. Q. 3722/J/PT/571.

The Land Acquisition Act, No. 9 of 1950*Notice under section 7*

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A. 3135. Village—Dehiwala Ward No. 4.

| Lot | Name of Land | Description | Names of the Claimants | Extent | | |
|-----|---|--------------|--|--------|----|------|
| | | | | A. | R. | P. |
| 1 | Apothekereyawatta, Part of Assessment No 26, Broadway | Coconut land | Felix Ernest Gooneratne and Adela Mando Gooneratne of 34/1, Elie House Road, Colombo, C. V. Gooneratne of Sea Avenue, Kollupitiya, Mrs. Emely Alexander Pereira, Mrs. Alice F. Pereira, Mrs. Millicent Mande Jayasinghe, Major L. V. Gooneratne, Wilfred James Gooneratne, all of Station Road, Dehiwala, Mrs. Harriet Charlotte Serasinghe of Havelock Road, Colombo, Mrs. Freda Constance Wickramaratne of Panadura, Mrs. Edith M. Samarasinghe c/o A. Samarasinghe, Inspector, Shell Co., Wakwella Road, Galle, Sheranee Gooneratne, c/o Mrs. A. Samarasinghe, Wakwella Road, Galle | 0 | 1 | 34 4 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on June 2, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 19, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 14, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

Please quote reference to this number to all correspondence in this connection:—LD 621 (J/E/1.013).

The Land Acquisition Act, No. 9 of 1950*Notice under Section 7*

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired.

All those allotments of land called Walauwewatta and Ratnarangahayatana, in extent aggregating 10 A. 2 R. 28.2 P., situated at Nawangama, Tispana Korale, and Hedunawa, Madapana Korale, Kotmale Division, Nuwara Eliya District, Central Province, and surveyed and described as Lots 1 to 9 in P. P. A1,688.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Nuwara Eliya Kachcheri, on April 21, 1952, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 14, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, March 18, 1952

M. S. PERERA,
Assistant Government Agent.

Please quote this number in all correspondence in this connection:—No. LD. 775 (J/HLG/232).

The Land Acquisition Act, No. 9 of 1950*Notice under Section 7*

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

Name of Land: Rukillagaskada Estate, shown as lots 1 and 2 in Preliminary plan, No. A 1,714.
Extent: 0 A. 0 R. 01.82 P.
Situation: In Rukillagaskada village, Diyatilleke Korale, Uda-Hewaheta Division, Nuwara Eliya District, Central Province.
Description: Tea 20 years
Claimants: Kumara Estates Co., Ltd., Managing Director: D. S. Chandra Cumaru, Rukillagaskada.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Nuwara Eliya Kachcheri, on April 21, 1952, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 14, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, March 18, 1952.

M. S. PERERA,
Assistant Government Agent.

Please quote this number in all correspondence in this connection:—LD. 788 (J/E/324).

The Land Acquisition Act, No. 9 of 1950*Notice under Section 7*

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Name of Land: Wallaha Estate, shown as Lot 1 in Preliminary Plan No. A 1,750.
Extent: 1 A. 2 R. 05.5 P.
Situation: In Tillicoultry village, Dumbulla Korale, Kotmale Division, Nuwara Eliya District, Central Province.
Description: Tea 50-60 years; contains about 25 plantain trees 1 year; 4 acacia trees and waste land.
Claimants: The Ceylon Tea Plantation Co., Ltd., Nuwara Eliya.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Nuwara Eliya Kachcheri, on April 21, 1952, at 10 a.m., are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 14, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, March 18, 1952.

M. S. PERERA,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7.

Reference No. LA 845.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All that allotment of land called Avarasanchaddy, in extent approximately 13A. 1R. 18P., situated in the village of Kandavalai in Pachchilaipali-Karachehi D. R. O's Division, Jaffna District, and bounded as follows and said to be owned by M. Gnanapoon kothai, wife of V. Muthucumar, 341, Navalur road, Nalloor, Jaffna:—

North by Crown land known as Avarasanchaddy,
East by land called Pulliaddy Puthukaddu belonging to A. Vallipuram, N. Kanapathipillai, and others,
South by land called Attankarai Puthukadu belonging to A. Vallipuram, and
West by reservation along Kanakarayan Aru.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Jaffna Kachcheri, on May 1, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 23, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, March 18, 1952.

P. J. HUDSON,
Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7.

Reference No. LA/7256/JE/29.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land or servitude to be acquired:

All that allotment of land called Asseddumawatta *alias* Nebadanwatte in Bamunukotuwa Village, Bamunukotuwa Palata, Dewameddi Korale, Dewameddi Hatpattu, Kurunegala District, and bounded as follows:—

North by land belonging to Menikhamy and others,
East by Bamunukotuwa-Kalugamuwa P. W. D. road,
South by tank and land belonging to Punchi Banda,
West by land belonging to K. D. Punchi Singho and others.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kurunegala Kachcheri, on May 13, 1952, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 6, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, March 13, 1952.

W. T. JAYASINGHE,
for Government Agent.

HAVING been duly directed by the Honourable the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for Dewahuwa Scheme, to wit:—

F. V. plan No. 1,082.—Sup. No. 1. Village—Manamperigama

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|-----|-------------------|--------------|--|--------|----|------|
| | | | | A. | R. | P. |
| 29 | Manamperigamawela | Paddy field. | Appuhamige Dingiribanda, V. V. of Gambirigaswewa | 0 | 1 | 7-0 |
| 30 | Do. | do. | Jayaturalage Ranetana of Gambirigaswewa | 0 | 0 | 6-1 |
| 31 | Do. | do. | Bandiralage Kapurubanda of Gambirigaswewa | 0 | 0 | 8-0 |
| 32 | Do. | do. | Bandiralage Appuhami of Gambirigaswewa | 0 | 0 | 7-3 |
| 33 | Do. | do. | Herathamige Bandirala of Gambirigaswewa | 0 | 1 | 3-7 |
| 34 | Do. | do. | Dissanayake Mudiyansele Heen Banda, V. V. of Gambirigaswewa | 0 | 0 | 15-1 |
| 35 | Do. | do. | Bandiralage Appuhami of Pelbendiyawa | 0 | 0 | 22-3 |
| 36 | Do. | do. | Ranhamige Ranmenike of Pelbendiyawa | 0 | 0 | 34-0 |
| 37 | Do. | do. | Herathamige Bandirala of Gambirigaswewa | 0 | 3 | 3-6 |
| 38 | Do. | do. | Ranhamige Ranmenike of Pelbendiyawa | 0 | 2 | 19-4 |
| 39 | Do. | do. | Ukkubandage Tikiriappu of Pelbendiyawa | 0 | 1 | 10-2 |
| 40 | Do. | do. | Bandiralage Appuhami of Pelbendiyawa | 0 | 1 | 9-6 |
| 41 | Do. | do. | Bandiralage Appuhami of Gambirigaswewa | 0 | 1 | 18-6 |
| 42 | Do. | do. | Bandiralage Kapurubanda of Gambirigaswewa | 0 | 1 | 17-5 |
| 43 | Do. | do. | Appuhamige Dingiribanda, V. V. of Gambirigaswewa | 1 | 1 | 14-3 |
| 44 | Do. | do. | Dissanayake Mudiyansele Kapuruhami of Dematagollegama | 0 | 1 | 24-9 |
| 45 | Do. | do. | Heratbandaralage Tikiriappuhami, V. V. of Pelbendiyawa | 0 | 1 | 29-2 |
| 46 | Do. | do. | Appuhamige Dingiribanda, V. V., of Gambirigaswewa | 0 | 1 | 17-1 |
| 47 | Do. | do. | Yayaturalage Ranetana of Gambirigaswewa | 0 | 1 | 21-4 |
| 48 | Do. | do. | Dissanayake Mudiyansele Heen Banda, V. V. of Gambirigaswewa | 0 | 0 | 38-6 |
| 49 | Do. | do. | Wannihamige Ranetana of Pelbendiyawa | 0 | 0 | 35-0 |
| 50 | Do. | do. | Ranhamige Ranmenika of Pelbendiyawa | 0 | 1 | 18-5 |
| 51 | Do. | do. | Appuhamige Dingiribanda of Gambirigaswewa | 0 | 0 | 23-6 |
| 52 | Do. | do. | Yayaturalage Ranetana of Gambirigaswewa | 0 | 0 | 5-5 |
| 53 | Do. | do. | Bandiralage Appuhami of Gambirigaswewa | 0 | 0 | 6-8 |
| 54 | Do. | do. | Bandiralage Kapurubanda of Gambirigaswewa | 0 | 0 | 5-9 |
| 55 | Do. | do. | Dissanayake Mudiyansele Kapuruhami, V. V. of Dematagollegama, and Bandiralage Tikiribanda, V. V. of Pelbendiyawa | 0 | 0 | 20-1 |
| 56 | Do. | do. | Ranhamige Ranmenika of Pelbendiyawa | 0 | 0 | 22-7 |
| 57 | Do. | do. | Dissanayake Mudiyansele Heen Banda, V. V. of Gambirigaswewa | 0 | 0 | 9-8 |
| 58 | Do. | do. | Dissanayake Mudiyansele Kapuruhami V. V. of Dematagollegama | 0 | 0 | 5-6 |
| 59 | Do. | do. | Ranhamige Ranmenika of Pelbendiyawa | 0 | 0 | 6-5 |
| 60 | Do. | do. | Sri Naga Vihare, Budugsinna (Incumbent Thalakiriyagama Dammananda Thero) | 1 | 3 | 25-1 |

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Budughinna Preaching Hall, on April 30, 1952, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Anuradhapura, March 14, 1952.

V. A. J. SENARATNA,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Honourable the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for Dewahuwa Scheme, to wit:—

F. V. P. plan No. 1,980—Sup. No. 1 Village—Kolabunnagama

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|-----|--------------------------|-------------|--|--------|----|------|
| | | | | A. | R. | P. |
| 15 | Kolabunna Akkare.. Chena | | Punchiralage Kiribanda, Keeralage Banda, Malhamige Kawrala, Kapuruhamige Appuhami, Herathamige Bandirala, Bandiralage Appuhami, Dissanayake Mudiyansele Heen Banda, V. V. Ranhami Arachchilage Tikiri Banda, Menikralage Appuhami, and Appuhamige Dingiribanda, all of Gambirigaswewa; Kapuruhamige Kirimonike, Naiduralage Bandirala, V. V. Korralage Ranhami, Kapuralage Sirimalhami, and Kawralage Kiribanda, all of Pelbendiyawa; Dissanayake Ukkubanda of Andiyagala and Ranhamige Banda of Marasinha, Hammillewa | 4 | 0 | 37.7 |

Plan No. Sup. 1, to Inset No. 2 to F T P. 15. Village—Watagala

| | | | | | | |
|----|--------------------------------|---|---|---|---|------|
| 62 | Kosgahawatta and Talagahawatta | 11 jak trees, 10 mango trees, 24 coconut plants, 2 lemon trees, 3 murunga trees, and 2 temporary houses | Kiribanda Vel Vidanage Kalumenike, ditto Somawathie, Kapuruhamige Kirimonike, Kapuruhamige Heen Banda, Kapuruhamige Mutubanda, and Kapuruhamige Dingiri Amma, all of Watagala; Pavulu Appuge Pemiyanu Appu, Juan Appuge Pavulu Appu, Christian Appuge Anthoni Appu, Pavulu Appuge Thomas Appu, Gabriel Appuge Marthenu Appu, Peduru Appu, and Gabriel Appuge Jusey Appu, all of Wahakotte, and Juan Appuge Ambrosi Appu of Watagala | 1 | 2 | 33.5 |
| 63 | Watagalawala | Paddy field | do. | 2 | 0 | 6.5 |
| 64 | Accarewela | do. | Kiribanda Vel Vidanage Rammal Etana of Watagala | 0 | 1 | 22.3 |
| 65 | Do. | do. | Juan Appuge Ambrosi Appu of Watagala | 0 | 2 | 23.0 |
| 66 | Watagalawala | do. | B. A. D. J. Rodrigo of Wahakotte | 0 | 0 | 27.9 |
| 67 | Walagawahena | Chena | Kapuruhamige Punchibanda and Kiri Banda Vel Vidanage Rammal Etana, both of Watagala | 1 | 1 | 29.8 |
| 68 | Do. | do. | Kiribandage Punchirala, Mudalihamige Kalubanda, Punchirilage Mudalihami, all of Watagala | 3 | 0 | 8.0 |

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Budugehinna Preaching Hall, on April 28, 1952, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Anuradhapura, March 14, 1952.

V. A. J. SENARATNA,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Honourable the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for Dewahuwa Scheme, to wit:—

F. V. plan No. 1,083—Sup. No. 1. Village—Dematagollegama

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|---|----------------|-------------------------------------|--|--------|----|------|
| | | | | A. | R. | P. |
| 10 A.M. ON MAY 2, 1952, AT BUDUGEHINNA PREACHING HALL | | | | | | |
| 76 | Galalangaidama | Paddy field | Dissanayake Mudiyansele Kapuruhami and Kapuruhamige Wijepala, both of Dematagollegama | 0 | 2 | 35 |
| 77 | Do. | do. | Dissanayake Mudiyansele Kapuruhami and Kalubandage Pemawathie, both of Dematagollegama | 0 | 3 | 14 |
| 78 | Dambagahaidama | Paddy field and chena | Bandiralage Kapurubanda and Punchiralage Kiribanda of Gambirigaswewa, and Kapuralage Menkhami of Dematagollegama | 1 | 0 | 6 |
| 79 | Lindagawahena | Paddy field | T. Dhammananda Thero of Dematagollegama | 0 | 0 | 9.7 |
| 80 | Do. | do. | Menikralage Dingiribanda and Menikralage Rammal Etana, both of Dematagollegama | 1 | 0 | 31.5 |
| 81 | Do. | do. | Kiribandage Ranbanda of Dematagollegama | 0 | 0 | 22.3 |
| 82 | Do. | do. | Kapuralage Menikhami of Dematagollegama | 0 | 0 | 22.1 |
| 83 | Do. | do. | Appuhamige Kapurubanda of Dematagollegama | 0 | 3 | 2.9 |
| 84 | Do. | Paddy field and chena | Dissanayake Mudiyansele Kapuruhami of Dematagollegama | 0 | 1 | 29.4 |
| 85 | Do. | Paddy field | Dingiribandage Tikirimenika of Dematagollegama | 0 | 1 | 1.3 |
| 86 | Do. | Paddy field and chena | Herathamige Kirietana of Gambirigaswewa | 0 | 0 | 38.2 |
| 87 | Do. | do. | Herathamige Heenamma and ditto Mutubanda, both of Gambirigaswewa | 0 | 1 | 32.1 |
| 88 | Do. | Paddy field | Herathamige Dingiribanda of Dematagollegama | 0 | 0 | 27.6 |
| 89 | Do. | do. | Wannhami Dissanayake of Gambirigaswewa | 0 | 0 | 25.6 |
| 90 | Do. | do. | Malhamige Dingiribanda of Gambirigaswewa | 0 | 1 | 16.7 |
| 91 | Do. | do. | Herathamige Dingiribanda of Dematagollegama | 0 | 0 | 9.1 |
| 92 | Do. | do. | Wannhami Dissanayake of Gambirigaswewa | 0 | 0 | 6.8 |
| 93 | Do. | Paddy field and chena | Dissanayake Mudiyansele Kapuruhami of Dematagollegama | 0 | 2 | 37.3 |
| 94 | Do. | Paddy field | Malhamige Heenbanda of Dematagollegama | 1 | 2 | 9.1 |
| 95 | Do. | Paddy field and chena | T. Dhammananda Thero of Dematagollegama | 1 | 0 | 25.4 |
| 96 | Do. | do. | Dingiribanda, ex V. V., Gambirigaswewa | 0 | 0 | 33.6 |
| 97 | Do. | do. | do. | 0 | 0 | 33.6 |
| 98 | Do. | do. | Ranhamige Heenbanda of Dematagollegama | 0 | 0 | 21.1 |
| 99 | Do. | do. | Kiribandage Kapuruhami of Dematagollegama | 0 | 0 | 23 |
| 100 | Do. | do. | Dissanayake Mudiyansele Kapuruhami of Dematagollegama | 1 | 1 | 35.3 |
| 10 A.M. ON MAY 5, 1952 AT BUDUGEHINNA PREACHING HALL | | | | | | |
| 101 | Lindagawahena | Paddy field contains a masonry well | Bandiralage Kiribanda of Dematagollegama | 1 | 0 | 35.5 |
| 103 | Do. | Paddy field and chena | Wannhamige Tikirimenika, Herathamige Dingiribanda, Kirietana, Mutubanda, Heen Amma, and Dissanayake Mudiyansele Kapuruhami, all of Dematagollegama | 2 | 1 | 1 |
| 104 | Do. | Paddy field | Mudalihamige Ukkumenika of Dematagollegama | 0 | 0 | 21 |
| 105 | Meegahakumbura | do. | Herathamige Dingiribanda of Dematagollegama | 0 | 0 | 20.7 |
| 105½ | Do. | do. | Mudalihamige Ukkumenika of Dematagollegama | 0 | 0 | 6.2 |
| 106 | Do. | do. | T. Dhammananda Thero of Dematagollegama | 0 | 1 | 17.8 |
| 107 | Do. | do. | Kiribandage Kapuruhami of Dematagollegama | 0 | 0 | 8.5 |
| 108 | Do. | do. | Herathamige Dingiribanda of Dematagollegama | 0 | 0 | 11.5 |
| 109 | Do. | do. | Kiribandage Kapuruhami of Dematagollegama | 0 | 0 | 11.6 |
| 110 | Do. | do. | Dingiribandage Tikirimenika and Menikralage Dingiribanda, both of Dematagollegama | 0 | 0 | 18.3 |

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|--|-----------------|---|--|--------|----|------|
| | | | | A. | R. | P. |
| 111 | Meegahakumbura | Paddy field | Appuhamige Kapurubanda of Dematagollegama | 0 | 0 | 12.5 |
| 112 | Do. | do. | Dissanayake Mudiyansele Kapuruhami and Mudalihamige Ukkumenike, both of Dematagollegama | 0 | 0 | 8.8 |
| 113 | Do. | do. | Herathamige Heen Amma of Dematagollegama | 0 | 0 | 3.2 |
| 114 | Do. | do. | T. Dhammananda Thero of Dematagollegama | 0 | 0 | 4.1 |
| 115 | Do. | do. | Herathamige Heen Amma of Gambirigaswewa | 0 | 0 | 29.5 |
| 116 | Do. | do. | Herathamige Mutubanda of Gambirigaswewa | 0 | 0 | 38 |
| 117 | Do. | do. | Malhamige Kalubanda of Dematagollegama | 0 | 0 | 26.3 |
| 118 | Do. | do. | Kiribandage Kapuruhami of Dematagollegama | 0 | 0 | 1.4 |
| 119 | Do. | do. | T. Dhammananda Thero of Dematagollegama | 0 | 0 | 8.9 |
| 120 | Do. | do. | Kiribandage Kapuruhami of Dematagollegama | 0 | 0 | 6.4 |
| 121 | Do. | do. | Kiribandage Ranbanda of Dematagollegama | 0 | 0 | 14.8 |
| 122 | Do. | do. | Herathamige Dingiribanda of Dematagollegama | 0 | 1 | 2.8 |
| 123 | Do. | do. | Herathamige Dingiribanda, ditto Kirietana, ditto Mutubanda, ditto Heen Amma. and Wannihami Dissanayake, all of Dematagollegama | 0 | 1 | 2.9 |
| 124 | Do. | do. | Wannihami Dissanayake of Dematagollegama | 0 | 1 | 13.1 |
| 125 | Do. | do. | Herathamige Bandirala of Dematagollegama | 0 | 0 | 39. |
| 126 | Do. | do. | T. Dhammananda Thero of Dematagollegama | 0 | 0 | 17.1 |
| 127 | Do. | do. | Dingiribanda ex V. V., of Gambirigaswewa | 0 | 0 | 17.3 |
| 128 | Do. | do. | Menikralage Dingiribanda of Dematagollegama | 0 | 0 | 5.1 |
| 129 | Do. | do. | Wannihamige Kirimenike of Dematagollegama | 0 | 0 | 1.1 |
| 10 A.M. ON MAY 7, 1952, AT BUDUGEHINNA PREACHING HALL | | | | | | |
| 130 | Meegahakumbura | Paddy field | Herathamige Punchibanda and Appuhamige Kapurubanda, both of Dematagollegama | 0 | 0 | 10.9 |
| 131 | Do. | do. | Dissanayake Mudiyansele Kapuruhami of Dematagollegama | 0 | 0 | 34.3 |
| 132 | Do. | do. | Appuhamige Kalumenike of Dematagollegama | 0 | 0 | 8.5 |
| 133 | Do. | do. | Ranhamige Heenbanda of Gambirigaswewa | 0 | 0 | 13.2 |
| 134 | Do. | do. | Herathamige Pandirala of Gambirigaswewa | 0 | 0 | 34.3 |
| 135 | Do. | do. | Herathamige Dingiribanda, Wannihami Dissanayake, both of Gambirigaswewa | 0 | 0 | 24.5 |
| 136 | Do. | do. | Appuhamige Kalumenike of Dematagollegama | 0 | 0 | 7.9 |
| 137 | Do. | do. | Ranhamige Heenbanda of Gambirigaswewa | 0 | 0 | 8 |
| 138 | Do. | do. | Herathamige Dingiribanda of Dematagollegama | 0 | 0 | 2 |
| 139 | Do. | do. | Dingiribanda ex V. V. of Gambirigaswewa | 0 | 0 | 25.3 |
| 140 | Do. | do. | Dissanayake Mudiyansele Kapuruhami of Dematagollegama | 0 | 0 | 5.1 |
| 141 | Do. | do. | Wannihami Kirimenike of Dematagollegama | 0 | 0 | 14.2 |
| 142 | Do. | do. | Mudalihamige Ukkumenike of Dematagollegama | 0 | 0 | 7.7 |
| 143 | Do. | do. | Herathamige Kirietana of Gambirigaswewa | 0 | 0 | 24.8 |
| 144 | Do. | do. | Herathamige Punchibanda of Dematagollegama | 0 | 0 | 6.5 |
| 145 | Do. | do. | T. Dhammananda Thero of Dematagollegama | 0 | 0 | 5.9 |
| 146 | Do. | do. | Kalubandage Pemawathie of Dematagollegama | 0 | 0 | 12.3 |
| 147 | Do. | do. | Bandiralage Kiribanda of Dematagollegama | 0 | 1 | 9 |
| 148 | Do. | do. | Dingiribanda ex V. V. of Gambirigaswewa | 0 | 0 | 30.2 |
| 149 | Do. | do. | Dissanayake Mudiyansele Kapuruhami of Dematagollegama | 0 | 0 | 24.6 |
| 150 | Do. | do. | Bandiralage Kiribanda of Dematagollegama | 0 | 0 | 39.8 |
| 151 | Do. | do. | T. Dhammananda Thero of Dematagollegama | 0 | 0 | 6 |
| 152 | Do. | do. | Bandiralage Kapurubanda and Herathamige Karunapala, both of Gambirigaswewa | 0 | 0 | 4 |
| 153 | Do. | do. | Herathamige Dingiribanda and Wannihami Dissanayake, both of Gambirigaswewa | 0 | 0 | 23.6 |
| 154 | Do. | do. | Bandiralage Kapurubanda and Heratbandage Karunapala, both of Gambirigaswewa | 0 | 0 | 20.9 |
| 155 | Do. | do. | T. Dhammananda Thero of Dematagollegama | 0 | 0 | 29.4 |
| 156 | Do. | do. | Herathamige Gunatilaka, ditto Panditaratna, ditto Somawathie, heirs of the late Ukkuralage Herathamige of Gambirigaswewa | 0 | 0 | 37.7 |
| 157 | Do. | do. | Bandiralage Kiribanda of Dematagollegama | 0 | 0 | 24.1 |
| 10 A.M. ON MAY 14, 1952, AT BUDUGEHINNA PREACHING HALL | | | | | | |
| 158 | Ambagaha Akkare | Paddy field | Wannihami Dissanayake, Herathamige Muthubanda, both of Gambirigaswewa; Herathamige Dingiribanda, Herathamige Kirietana and Herathamige Heen Amma, all of Dematagollegama | 1 | 3 | 21.3 |
| 159 | Do. | do. | Herathamige Bandirala of Gambirigaswewa | 0 | 0 | 10.4 |
| 160 | Do. | do. | do. | 0 | 0 | 36.1 |
| 161 | Do. | Chena | Herathamige Bandirala of Gambirigaswewa, and Malhamige Dingiribanda (deceased) of Dematagollegama | 0 | 0 | 25.4 |
| 162 | Dambagahahena | Paddy field and chena | Herathamige Kirietana, Dingiribanda ex V. V., Herathamige Mutubanda, Herathamige Heen Amma, Ukkuralage Herathamige, Herathamige Bandirala, all of Gambirigaswewa, and Bandiralage Kiribanda of Dematagollegama | 1 | 3 | 3 |
| 163 | Godawalekumbura | do. | Dissanayake Mudiyansele Kapuruhami of Dematagollegama | 1 | 0 | 23 |
| 164 | Kosgahawatta | 10 coconut trees, 1 jak tree, 1 mango tree, 4 lemon trees, 2 orange trees, and 14 murunga trees | Dissanayake Mudiyansele Kapuruhami, Appuhamige Kalumenike, Wannihamige Kirimenike, all of Dematagollegama | 0 | 1 | 0 |
| 165 | Kosgahawatta | 4 coconut trees, 1 jak tree, 1 mango tree, 3 lemon trees, and 1 orange tree | Kiribandage Kapuruhami of Dematagollegama | 0 | 0 | 14.7 |
| 166 | Do. | 6 coconut trees, 10 orange trees, 5 lemon trees, 9 murunga trees, and a paddy barn | Dissanayake Mudiyansele Kapuruhami of Dematagollegama | 0 | 0 | 17.2 |
| 167 | Do. | 10 coconut trees, 2 jak trees, 1 mango tree, 6 lemon trees, 7 murunga trees, 1 orange tree, 1 delun tree, 1 tiled masonry house, and 2 mud straw houses | Mudalihamige Ukkumenike and Dissanayake Mudiyansele Kapuruhami of Dematagollegama | 0 | 0 | 36.1 |
| 168 | Do. | Garden contains 11 coconut trees, 3 jak trees, 1 mango tree, 4 orange trees, 4 lime trees, 1 delun tree, 6 murunga trees, and a temporary house | Herathamige Punchi Banda and Appuhamige Kapurubanda, both of Dematagollegama | 0 | 0 | 29.1 |

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|-----|------------------------|--|--|--------|----|------|
| | | | | A. | R. | P. |
| 169 | Kosgahawatte | 3 coconut trees, 1 mango tree, 1 jak tree, 3 orange trees, 1 lemon tree, and 3 temporary houses | Kapuralage Menikhami, Kalubandage Pemawathie, and Kiribandage Kapuruhami, all of Dematagollegama | 0 | 0 | 19.1 |
| 170 | Do. | 6 coconut trees, 1 jak tree, 1 mango tree, 4 lemon trees, 2 delun trees, and a temporary house | Dingiribandage Tikirimenike, ditto Tikiribanda, Menikralage Dmgiribanda, Kiribandare Ranbanda, and Appuhamige Kapurubanda, all of Dematagollegama | 0 | 0 | 12.4 |
| 171 | Do. | 9 coconut trees, 6 jak trees, 6 lemon trees, 6 orange trees, 25 murunga trees, 5 kapu trees, 10 delun trees, 1 bilin tree, 3 anoda trees, 3 mango trees, 2 paddy barns, and 2 houses | Bandiralage Kiribanda and Kiribandage Ranbanda, both of Dematagollegama | 0 | 1 | 18.8 |
| 172 | Do. | 10 coconut trees, 2 jak trees, 2 lemon trees, 1 murunga tree, 1 kapu tree, and a temporary hut | Herathamige Dingiribanda of Dematagollegama | 0 | 0 | 12.1 |
| 173 | Do., Dambagahaidama | 10 coconut trees, 2 jak trees, 2 mango trees, 4 lemon trees, 8 murunga trees, 2 kapu trees, and a temporary house | Herathamige Dingiribanda, Wannihami Dissanayake, Herathamige Kirietana, Herathamige Mutubanda, and Herathamige Heenamamma, all of Dematagollegama | 0 | 0 | 38.5 |
| 174 | Dambagahaidama | 5 coconut trees, 2 mango trees, 2 murunga trees, 1 bilin tree, 1 orange tree, and a mud house | Menikralage Dmgiribanda, Menikralage Rammenika Kalubandage Pemawathie, Kiribandage Ranbanda, Appuhamige Kapurubanda, Dingiribandage Tikirimenike, all of Dematagollegama | 0 | 0 | 16 |
| 175 | Damunugahaidama | 4 coconut trees, 3 mango trees, 1 orange tree, 1 lemon tree, 1 jak tree, 4 murunga trees, and a temporary house | Mudiyanselage Lokumenike, Menikralage Dingiribanda, and Menikralage Rammenika, all of Dematagollegama | 0 | 0 | 9.5 |
| 176 | Do. | 3 coconut trees, 1 lemon tree, 3 murunga trees, and a mud house | Mudiyansege Appuhami of Dematagollegama | 0 | 0 | 7.5 |
| 177 | Mylagahaidama | 15 coconut trees, 2 lemon trees, 1 mango tree, 12 murunga trees, 1 anoda tree, and a temporary mud house | Kiribandage Punchimenike and Malhamige Dingiribanda, both of Gambirgaswewa | 0 | 0 | 23 |
| 178 | Serugahahena | Threshing floor | Dissanayake Mudiyanselage Kapuruhami, Herathamige Wannihami, Herathamige Dingiribanda, ditto Kirietana, ditto Mutubanda, ditto Heenamamma, all of Dematagollegama | 0 | 0 | 23 |

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Budugehinna Preaching Hall, on the aforesaid dates and time, and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Anuradhapura, March 14, 1952:

V. A. J. SENARATNA,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LW 2888.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

F. V. P. 387. Village—Elle-Alutwela

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|-----|---|-------------|--|--------|----|----|
| | | | | A. | R. | P. |
| 400 | Elamalketiya alias Tennepatana, Angurubeddepatana | Patana | Mrs. B. E. Wijesinghe of Galle | 5 | 0 | 6 |
| 401 | Angurubeddepatana, Elamalketiypatana alias Tennepatana, Elbeddegalaelpatana | do. | Mr. S. C. Fernando, P. O. Box 829, Colombo | 4 | 3 | 18 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Badulla, on April 28, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 21, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Badulla, March 13, 1952.

A. I. MOHIDEEN,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LW 3605.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

F. V. P. 387. Village—Elle-Alutwela

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|-----|-------------------|-------------|---|--------|----|----|
| | | | | A. | R. | P. |
| 416 | Elamalketiypatana | Patana | Crown. Allotted under the Middle Class Ceylonese Scheme to W. Janis Appuhamy, Union Hotel, Diyatalawa | 5 | 0 | 13 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Badulla, on April 28, 1952, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 21, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Badulla, March 13, 1952.

A. I. MOHIDEEN,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LRO/APL/4540/J/AL/1652/LM 5417.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Description of the land to be acquired :

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent A. R. P. |
|--|---------------|-------------|---|--------------------|
| Supplement No. 3 to Final Village Plan No. 127. Village—Hewadiwela | | | | |
| 774 | Kahatakumbura | — | Yodage E. Samuel Wimalasiri of C. C. School, Deewela, Hettimulla, Kegalla | 0 2 2 |
| Total | | | | 0 2 2 |

All persons interested in the aforesaid are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kegalla Kachcheri, on May 17, 1952, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before May 8, 1952, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, March 10, 1952.

D. G. DAYARATNE,
Assistant Government Agent.

Land Redemption Notices

Q. 4202/LRO/APL 2474/J/AL 1985.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 3, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary plan No. A 2,923. Village—Galahitiyawa

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent A. R. P. |
|-------|--------------|--|---|--------------------|
| 1. | Hikgahawatta | Cinnamon contains, cinnamon bushes over 40 years, 3 coconut trees 25-50 years, and part of path | H. Don Elaris, 298, Kandana, and Elaris of Batagama North, Ja-ela | 0 1 18 |
| 2. | Do. | Cinnamon contains, cinnamon bushes over 40 years, scattered coconut, jak, mango, arecanut, breadfruit and kaju trees 25-50 years, and part of path. Rubber contains rubber trees and scattered cinnamon bushes, coconut, jak, breadfruit, mango and kaju trees 20-50 years and part of path, and coconut garden contains coconut trees 40 years; jak and beli trees 20-50 years; ruins of a building and part of path. | do. | 7 3 19 |
| Total | | | | 8 0 37 |

LD—B. 49/50.

LRO/APL/3339. J/AL/2012. LP. 6503.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 19, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Preliminary Plan No. A—1,331. Village—Dewagoda

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent A. R. P. |
|-------|-------------------------------------|-------------------------|--|--------------------|
| 1 | Baraththuwagewatta alias Hawulwatta | Coconut garden 45 years | A. Emmanuel Soysa, Mrs. A. Emalishamy, Mrs. A. Arlishami and Mrs. K. Alena Agnes Thabrew, all of Dewagoda, Ambalangoda | 0 2 0 |
| 2 | Do. | do. | do. | 0 0 18 |
| Total | | | | 0 2 18 |

LD—B. 49/50.

LRO/APL/4297/J/AL/1989. LP/6500.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purposes which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, February 8, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

SCHEDULE

Supplement No. 1 to Final Village Plan No. 659. Village—Udubettowa

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|----------|---|---|--|--------|----|------|
| | | | | A. | R. | P. |
| 237 | Gonamulledeniya <i>alias</i> Pedimella | Tea 25 years contains a few coconut trees 25 years .. | A. S. Jayawickrema, Proctor S. C., Fort, Galle | 0 | 3 | 28 |
| 238 | Gonamulledeniya and Gonamulledeniya <i>alias</i> Pedimella | Coconut contains; coconut, jak, cashew and rubber 8 to 25 years a mud cadjan latrine | do. .. | .. | 0 | 3 34 |
| 239 | Gonamulledeniya .. | Rubber 5 years .. | do. .. | .. | 0 | 0 7 |
| 240 | Do. .. | Tea 2 to 5 years .. | do. .. | .. | 0 | 0 5 |
| 241 | Gonamulledeniya <i>alias</i> Pedimella | Garden, no cultivation, contains a footpath .. | do. .. | .. | 0 | 0 4 |
| 242 | Gonamulledeniya kumbura | Paddy field .. | do. .. | .. | 0 | 1 10 |
| 243 | Gonamulledeniya <i>alias</i> Pedimella | Garden contains, coconut, jack and yams, 5 years .. | do. .. | .. | 0 | 1 0 |
| 244 | Gonamulledeniya, Gonamulledeniya <i>alias</i> Pedimella and Gonamulledeniya-Kumbura | Garden contains, coconut, cashew and rubber, 5-25 years, and paddy field and a masonry well | do. .. | .. | 0 | 3 3 |
| Total .. | | | | 3 | 1 | 11 |

Q. 4097/LRO/APL 3197/J/AL 1686.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manicka Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at The Colombo Kachcheri on May 21, 1952, at 11 30 a.m., and
 - (b) notify to me in writing on or before May 7, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 14, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 2,853. Village—Raddoluwa

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|----------|---|-----------------|---------------------------------------|--------|----|------|
| | | | | A. | R. | P. |
| 1 | Divigahawatta <i>alias</i> Meelagahawatta, Delgahawatta <i>alias</i> Dawatagahakurunduwatta | Coconut land .. | U. Siddie Silva of Raddoluwa, Seeduwa | 0 | 2 | 35 |
| 2 | Do. .. | do. .. | do. .. | .. | 0 | 0 25 |
| 3 | Do. .. | do. .. | do. .. | .. | 0 | 0 20 |
| 4 | Do. .. | do. .. | do. .. | .. | 2 | 1 29 |
| Total .. | | | | 3 | 1 | 29 |

Q. 4170/LRO/APL 3327/J/AL 1936.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manicka Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Colombo Kachcheri on June 2, 1952 at 10 30 a.m., and
 - (b) notify to me in writing on or before May 19, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 14, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

SCHEDULE

Preliminary Plan No. A 3,044. Village—Udammita

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|----------|-------------------|-----------------|---|--------|----|------|
| | | | | A. | R. | P. |
| 1 | Narangahawatta .. | Coconut land .. | Singankutti Arachchige David Peter of Udammita, Veyangoda | .. | 0 | 2 19 |
| 2 | Do. .. | do. .. | do. .. | .. | 0 | 0 12 |
| Total .. | | | | 0 | 2 | 31 |

Q. 4066/LRO/APL/4003/J/AL/1950.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manicka Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Colombo Kachcheri on May 21, 1952, at 10 a.m., and

(b) notify to me in writing on or before May 7, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 14, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

SCHEDULE

Preliminary Plan No. A 2,766. Village—Galahitiyawa

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent A. R. P. |
|-----|-----------------------------|-------------|---|--------------------|
| 1 | Alubogahakumbure Kebella | Paddy field | H. Don Charlis Jayawardena of Galahitiyawa, Ganemulla | 0 3 33 |

Q. 4135/LRO/APL 1035/J/AL 1830.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manicka Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Colombo Kachcheri on May 23, 1952, at 10.30 a.m., and

(b) notify to me in writing on or before May 8, 1952, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 13, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 3,039. Village—Elapitiyawa

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent A. R. P. |
|-------|----------------|---|---|--------------------|
| 1 | Millagahawatta | Coconut land, a masonry well and a masonry tank | Surasingha Wijeratna Don John Perera of Viharakanda Estate, Ambepussa | 1 1 7 |
| 2 | Cart track | Cart track and 12 coconut trees | do. | 0 1 4 |
| 3 | Werellakele | Coconut land | do. | 12 1 23 |
| Total | | | | 13 3 34 |

Q. 4122/LRO/APL/3487/J/AL 1782.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manicka Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Colombo Kachcheri on May 21, 1952, at 11.30 a.m., and

(b) notify to me in writing on or before May 7, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 14, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 3,037. Village—Kondagamulla

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent A. R. P. |
|-------|-----------------|--------------|---|--------------------|
| 1 | Gorakagahawatta | Coconut land | Alex M. Senanayaka of Graceton, Negombo | 0 2 5 |
| 2 | Do. | do. | do. | 2 0 22 |
| Total | | | | 2 2 27 |

Q. 4136/LRO/APL 1439/J/AL 1822.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manicka Iddaikkar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Colombo Kachcheri on May 23, 1952, at 10 a.m., and

(b) notify to me in writing on or before May 8, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 14, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 2,925. Village—Henpitagedara

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent A. R. P. |
|-----|--------------|---|---|--------------------|
| 1 | Delgahawatta | Cart road | Mutukuda Arachchige David Hemachandra of Henpitagedara, Divulapitiya; disputed by Sudasmghe Arachchige Andy Singho (applicant) and Wijesinghe Mudiyanseleage Annie Nona both of Henpitagedara, Divulapitiya | 0 0 7 |
| 2 | Do. | Coconut land and part of a cadjan mud house | Mutukuda Arachchige David Hemachandra of Henpitagedara, Divulapitiya | 1 0 16 |

Q. 4088/LRO/APL 3133/J/AL 1675.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manicka Iddaikkar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Colombo Kachcheri on May 23, 1952, at 11.30 a.m., and

(b) notify to me in writing on or before May 8, 1952, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 13, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 3,012. Village—Madelgomuwa

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent A. R. P. |
|-------|-------------------------------------|--------------|---|--------------------|
| 1 | Meegahawatta alias Pelameegahawatta | Coconut land | J K. Dharmasena of Madelgomuwa, Udugampola, Gampaha | 0 1 27 |
| 2 | Do. | do. | do. | 0 0 5 |
| Total | | | | 0 1 32 |

Q. 4124/LRO/APL/2512 J/AL 1768.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manicka Iddaikkar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Colombo Kachcheri on May 23, 1952, at 11 a.m., and

(b) notify to me in writing on or before May 8, 1952, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 13, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A. 2,864. Village—Wigoda

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | |
|-------|---------------------|----------------|--|--------|-------|
| | | | | A. | R. P. |
| 1 | Kongahawattekebella | Coconut garden | Y. A. Jayawardena of Wigoda, Veyangoda | 0 | 1 33 |
| 2 | Do. | do. | do. | 0 | 0 6 |
| Total | | | | 0 | 1 39 |

Q. 4070/LRO/APL/1959/J/AL/1539.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manick Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Lands Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Colombo Kachcheri on June 3, 1952, at 10.30 a.m., and
 - (b) notify to me in writing on or before May 20, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 14, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 2,910. Village—Kudagammana

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | |
|-------|------------------|--------------------------------------|--|--------|-------|
| | | | | A. | R. P. |
| 1 | Polhitawapuwatta | Coconut land | Masinha Kankana-nalage Charles Appuhami of Balagalla, Divulapitiya | 0 | 0 8 |
| 2 | Do. | do. | do. | 0 | 0 21 |
| 3 | Do. | Coconut land and temporary mud house | do. | 0 | 3 32 |
| Total | | | | 1 | 0 21 |

Q. 4067/LRO/APL/4749/J/AL 1566.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manicka Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Colombo Kachcheri, on May 21, 1952, at 10.30 a.m., and
 - (b) notify to me in writing on or before May 7, 1952, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 14, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 2,976. Village—Mabodale

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | |
|-----|-----------------------|--------------|--|--------|-------|
| | | | | A. | R. P. |
| 1 | Kosgahakumburekebella | Coconut land | Korsalarachchige Don Rapiel of Mabodale, Veyangoda | 0 | 0 9 |
| 2 | Do. | do. | do. | 0 | 0 39 |
| 3 | Do. | Paddy field | do. | 0 | 0 11 |
| 4 | Do. | do. | do. | 1 | 0 23 |
| 5 | Do. | do. | do. | 0 | 0 20 |
| 6 | Puwakgaha Kumbura | Paddy field | Ranasinghe Arachchige Don Thomas Ranasinghe of Mabodale, Veyangoda | 2 | 2 0 |

Q. 4086/LRO/APL/4464/J/AL/1647.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, N. Manicka Idaikkadar, Additional Government Agent of the Western Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land, described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Colombo Kachcheri, on May 21, 1952, at 11 a.m., and
 - (b) notify to me in writing on or before May 7, 1952, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, March 14, 1952.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 2,971. Villages—Bokalagama-Pelapitigama and Dahinpahuwa

Bokalagama-Pelapitigama

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|--------------------------------|-----------------|---|---|--------|----|----|
| | | | | A. | R. | P. |
| 1 | Maradapitiya .. | Coconut garden 15-25 years | Shanti Mercia Obeysekera, c/o Hector Obeysekera, Proctor, S.C., Paiyagala | 3 | 3 | 9 |
| 2 | Do. .. | do. .. | do. (disputed by Devapaksa Pedige Pahinduwa of Dahin- pahuwa, owner of the adjoining land) | 0 | 1 | 6 |
| 3 | Do. .. | do. .. | Shanti Mercia Obeysekera, c/o Hector Obeysekera, Proctor, S. C., Paiyagala | 0 | 0 | 3 |
| <i>Dahinpahuwa</i> | | | | | | |
| 4 | Do. .. | Garden with 3 coconut trees 15 years | do. .. | 0 | 0 | 6 |
| 5 | Do. .. | Coconut garden 15-25 years.. | do. .. | 0 | 1 | 26 |
| <i>Bokalagama-Pelapitigama</i> | | | | | | |
| 6 | Do. .. | Garden with one coconut tree and one jak tree 35 years | do. .. | 0 | 0 | 2 |
| 7 | Do. .. | Coconut garden 15-25 years.. | do. .. | 0 | 0 | 35 |
| 8 | Do. .. | do. .. | do. (disputed by Devapakse Pedige Pahinduwa, owner of the ad-joining land) | 0 | 0 | 10 |

L. D.—B. 49/50.

LRO/APL/5532/J/AL/1753/LP/6474.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Galle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Hikkaduwa Rest house, on April 22, 1952; at 11.45 a.m., and
 - (b) notify to me in writing on or before April 15, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, March 14, 1952.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A. 1,290. Village—Gonapinuwa West

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|----------|--------------------|--|--|--------|----|----|
| | | | | A. | R. | P. |
| 1 | Kaluwagahawatta .. | Coconut garden contains coconut trees 10-60 years, rubber 20 years, tea (interplanted in coconut) 15 years, a tiled mud house and a cadjan mud hut | D. V. Agris Silva of Gonapinuwa West, Hikkaduwa | 3 | 3 | 32 |
| 2 | Do. .. | Coconut garden 10-60 years | do. .. | 0 | 0 | 27 |
| 3 | Do. .. | Coconut garden 10 years and rubber 20 years | D.V. Agris Silva of Gonapinuwa West, Hikkaduwa, disputed Simon Wijewickrema and Peter Kalu- arachchi, both of Gonapinuwa West, Hikkaduwa | 0 | 0 | 14 |
| Total .. | | | | 4 | 0 | 33 |

L. D.—B. 49/50.

No. LRO/APL/937/J/AL/1537/LP. 6460.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Galle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Galle Kachcheri, on May 2, 1952, at 9.30 a.m., and
 - (b) notify to me in writing on or before April 24, 1952, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, March 4, 1952.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A. 1,297. Village—Narigama

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|----------|------------------|--|---|--------|----|----|
| | | | | A. | R. | P. |
| 1 | Nalagasdeniya .. | Rubber 15 years and coconut garden 25 years contains two temporary mud cadjan houses, two temporary mud cadjan latrines and a temporary mud cadjan copra shed | Dr. H. C. Urugoda D.M.O., Hiniduma, Mr. S. L. Urugoda, Kalagana, Galle; Mr. Christopher Gunapala Urugoda, Kalagana, Galle | 8 | 0 | 23 |
| 2 | Do. .. | Coconut garden 25 years and cartrack | do. .. | 0 | 1 | 8 |
| 4 | Do. .. | Coconut garden 25 years | do. .. | 0 | 0 | 17 |
| Total .. | | | | 8 | 2 | 8 |

L.D.—B. 49/50.

LRO/APL/469/J/AL/1769 LP. 6477.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Galle District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Ambalangoda Resthouse, on May 13, 1952, at 10:15 a.m., and
 - (b) notify to me in writing on or before May 6, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, March 10, 1952.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary Plan No. A 1,299 Village—Godahena

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent. A. R. P. |
|-----|--------------------|---|---|---------------------|
| 1 | Kadalugalpottakale | Cinnamon 70 years, contains 7 jak, 30 rubber, 13 coconut trees 25 years and a temporary hut and paddy field | M. K. Ovinis Silva of Duwa; Godahena, Ambalangoda | 6 3 4 |
| | | | Excluding paddy field in extent | 0 0 33 |
| | | | | <u>6 2 11</u> |

L.D.—B. 49/50.

No: LA/7473/LRO/APL: 5364/J/AL/1931.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on April 29, 1952, at 9 a.m., and
 - (b) notify to me in writing on or before April 22, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, March 10, 1952.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No A 1,127 Village—Mawatta

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent. A. R. P. |
|-----|--------------|---|---|---------------------|
| 1 | Kiruwanahena | Rubber contains 172 rubber trees 20-25 years, 1 mango tree 20 years and 1 breadfruit tree 20 years and garden contains plantain bushes and vegetables | Y. L. M. Abdul Azeez of Godawela, Polgahawela | 1 1 04 |
| 2 | Do | Rubber 25 years | do | 2 1 10 |
| | | | Total | <u>3 2 14</u> |

L.D.—B. 49/50.

No. LA/7437/LRO/APL. 4400/J/AL/1932.

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on April 29, 1952, at 9 a.m., and
 - (b) notify to me in writing on or before April 22, 1952, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, March 10, 1952.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan No. A 1,118 Village—Mirihambure

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent. A. R. P. |
|-----|----------------------|----------------------------|---|---------------------|
| 1 | Kolongahamulapillewe | Coconut garden 25-35 years | Hithamy Mudiyanelage Rana Banda of Mirihambure, Wellawa | 0 3 0 |
| | | | Total | <u>0 3 0</u> |

Miscellaneous Land Notices

Vavuniya District—V. P. P. 63 and 66—Sale of lease of Crown Land for residential purposes

NOTICE is hereby given that the Assistant Government Agent, Vavuniya (hereinafter referred to as the Assistant Government Agent), will on May 20, 1952, at 10 a.m., at the Vavuniya Kachcheri, sell by public auction the lease of the crown lots described in the Schedule hereto. These lots are situated to the north of the Vavuniya-Mannar Road and to the West of the Colombo-Kankasanturai Railway line, in the D. R. O's Division of Vavuniya South (Tamil), Vavuniya District.

2. (i) The sale will be restricted to persons—

- (a) who are Citizens of Ceylon as defined in the Citizenship Act, No. 18 of 1948;
- (b) whose income does not exceed Rs. 2,500 per annum;
- (c) who do not own more than $\frac{1}{4}$ acre of highland in Vavuniya Town;
- (d) who are permanent residents or who have permanent interests in Vavuniya Town or within a radius of 10 miles from Vavuniya Town.

(ii) Such person must possess all the qualifications set out above.

3. Intending bidders should on or before April 28, 1952, furnish in writing to the Assistant Government Agent the particulars enumerated in clause 2 (a), (b), (c) and (d) above.

4. No person will be allowed to obtain the lease of more than one lot.

5. The bidding for each lot will be on the annual rental. The lease will ordinarily be sole to the person who bids the highest amount. No bid below the upset rental indicated in the Schedule against each lot will be accepted for that lot.

6. The Crown reserves the right, in case the rent bid for the site exceeds twice the upset rent for the site—

- (a) to fix the rent payable at such lower figure as is considered reasonable, and
- (b) to require the lessee to pay a premium at least twenty times the difference between the rent bid and the rent thus fixed.

7. The Assistant Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. If he is not so satisfied the Assistant Government Agent may refuse to accept any bid and continue the sale as if no such bid has been made.

8. The successful bidder shall, immediately after his bid is accepted, pay to the Assistant Government Agent, a sum equal to one-tenth of the first year's rent. The balance of the first year's rent should be paid within one month of the date of the sale. Where the rent payable is modified in the manner indicated in clause 6, the Assistant Government Agent will intimate to the purchaser the annual rent and premium. The purchaser shall pay the Assistant Government Agent within one month of such intimation the premium and the balance of the first year's rent.

9. The lease will include the following conditions, amongst others:—

- (a) The term of the lease shall be 25 years with an option of renewal for a further term of 25 years;
- (b) The rent shall be revised every 5 years by the Assistant Government Agent;
- (c) The lessee shall, within two years from the commencement of the lease and in accordance with plans previously approved by the Assistant Government Agent in writing and the provisions of the Housing and Town Improvement Ordinance; erect and complete a building of not less than Rs. 2,500 in value;
- (d) The lessee shall reside on the land;
- (e) The lessee shall use the land for residential purposes and for no other purpose;
- (f) The lessee shall not sublet, donate, mortgage or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner;
- (g) The lessee shall keep any buildings on the land in good repair, and maintain a substantial fence or boundary wall round the land;
- (h) The lessee shall pay all rents, taxes and other assessments in respect of the land and any buildings thereon;
- (i) The lessee shall, at the expiry or earlier termination of the lease surrender the land to the Crown, together with all buildings, improvements, and fixtures thereon. He shall not, however, be entitled to any compensation in respect of such buildings, improvements or fixtures, or on any other account whatever.

10. For further particulars regarding this lease, applications should be made to the Assistant Government Agent.

SCHEDULE

| V. P. | Lot | Name of Land | Description | Extent | | | Upset Rental |
|-------|-----|--------------|-------------|--------|----|----|--------------|
| | | | | A. | R. | P. | |
| 66 | 543 | Kurumankadu | Forest | 0 | 2 | 16 | 15 15 |
| 63 | 53 | Do. | Low jungle | 0 | 0 | 5 | |
| 66 | 544 | Do. | Forest | 0 | 1 | 14 | 13 5 |
| 63 | 54 | Do. | Low jungle | 0 | 0 | 33 | |
| 66 | 545 | Do. | Forest | 0 | 0 | 23 | 13 5 |
| 63 | 55 | Do. | Low jungle | 0 | 1 | 24 | |
| 66 | 546 | Do. | Forest | 0 | 0 | 1 | 12 90 |
| 63 | 56 | Do. | Low jungle | 0 | 2 | 5 | |
| 66 | 548 | Do. | Forest | 0 | 2 | 31 | 16 65 |
| 66 | 549 | Do. | do. | 0 | 2 | 20 | |
| 66 | 550 | Do. | do. | 0 | 2 | 27 | 17 85 |
| 63 | 74 | Do. | Low jungle | 0 | 0 | 12 | |
| 66 | 551 | Do. | Forest | 0 | 1 | 9 | 17 79 |
| 63 | 555 | Do. | Low jungle | 0 | 1 | 29 | |
| 66 | 552 | Do. | Forest | 0 | 1 | 12 | 12 60 |
| 63 | 75 | Do. | Low jungle | 0 | 0 | 32 | |

| V. P. | Lot | Name of Land | Description | Extent | | | Total Extent | | | Upset Rental | | | | |
|-------|-----|--------------|-------------|--------|----|----|--------------|----|----|--------------|----|----|----|----|
| | | | | A. | R. | P. | A. | R. | P. | | | | | |
| 66 | 554 | Kurumankadu | Forest | 0 | 0 | 6 | } | 0 | 1 | 21 | 9 | 15 | | |
| 63 | 77 | Do. | Low jungle | 0 | 1 | 15 | | | | | | | | |
| 66 | 557 | Do. | Forest | | | | } | 0 | 1 | 25 | 9 | 75 | | |
| 66 | 558 | Do. | do. | 0 | 1 | 28 | | | | | | | | |
| 63 | 84 | Do. | Low jungle | 0 | 0 | 17 | } | 0 | 2 | 5 | 12 | 75 | | |
| 66 | 559 | Do. | Forest | 0 | 0 | 36 | | | | | | | | |
| 63 | 85 | Do. | Low jungle | 0 | 1 | 8 | } | 0 | 2 | 4 | 12 | 60 | | |
| 66 | 560 | Do. | Forest | 0 | 0 | 9 | | | | | | | | |
| 63 | 88 | Do. | Low jungle | 0 | 1 | 25 | } | 0 | 1 | 34 | 11 | 10 | | |
| 66 | 562 | Do. | Forest | | | | | | | | | | | |
| 66 | 563 | Do. | do. | 0 | 2 | 12 | } | 0 | 2 | 23 | 15 | 45 | | |
| 63 | 110 | Do. | Low jungle | 0 | 0 | 11 | | | | | | | | |
| 66 | 564 | Do. | Forest | 0 | 1 | 20 | } | 0 | 2 | 16 | 14 | 40 | | |
| 63 | 111 | Do. | Low jungle | 0 | 0 | 36 | | | | | | | | |
| 66 | 567 | Do. | Forest | 0 | 2 | 3 | | | | | | | 12 | 45 |
| 63 | 57 | Do. | Low jungle | | | | | 0 | 2 | 8 | 13 | 20 | | |
| 63 | 58 | Do. | do. | | | | | 0 | 2 | 8 | 13 | 20 | | |
| 63 | 59 | Do. | do. | | | | | 0 | 2 | 10 | 13 | 50 | | |
| 63 | 60 | Do. | do. | | | | | 0 | 2 | 10 | 13 | 50 | | |
| 63 | 61 | Do. | do. | | | | | 0 | 2 | 9 | 13 | 35 | | |
| 63 | 63 | Do. | do. | | | | | 0 | 2 | 11 | 13 | 65 | | |
| 63 | 64 | Do. | do. | | | | | 0 | 2 | 12 | 13 | 80 | | |
| 63 | 65 | Do. | do. | | | | | 0 | 2 | 8 | 13 | 20 | | |
| 63 | 66 | Do. | do. | | | | | 0 | 2 | 7 | 13 | 5 | | |
| 63 | 67 | Do. | do. | | | | | 0 | 2 | 10 | 13 | 50 | | |
| 63 | 68 | Do. | do. | 0 | 2 | 6 | } | 0 | 2 | 9 | 13 | 35 | | |
| — | 97 | Do. | do. | 0 | 0 | 3 | | | | | | | | |
| 63 | 69 | Do. | do. | 0 | 1 | 33 | } | 0 | 2 | 10 | 13 | 50 | | |
| — | 98 | Do. | do. | 0 | 0 | 17 | | | | | | | | |
| 63 | 70 | Do. | do. | 0 | 1 | 18 | } | 0 | 2 | 8 | 13 | 20 | | |
| — | 99 | Do. | do. | 0 | 0 | 30 | | | | | | | | |
| 63 | 71 | Do. | do. | 0 | 1 | 3 | } | 0 | 2 | 8 | 13 | 20 | | |
| — | 100 | Do. | do. | 0 | 1 | 5 | | | | | | | | |
| 63 | 78 | Do. | do. | 0 | 1 | 33 | } | 0 | 2 | 10 | 13 | 50 | | |
| — | 83 | Do. | do. | 0 | 0 | 17 | | | | | | | | |
| 63 | 79 | Do. | do. | 0 | 1 | 13 | } | 0 | 2 | 5 | 12 | 75 | | |
| — | 86 | Do. | do. | 0 | 0 | 32 | | | | | | | | |
| 63 | 80 | Do. | do. | 0 | 0 | 38 | } | 0 | 2 | 7 | 13 | 5 | | |
| — | 87 | Do. | do. | 0 | 1 | 9 | | | | | | | | |
| 63 | 81 | Do. | do. | 0 | 0 | 23 | } | 0 | 2 | 4 | 12 | 60 | | |
| — | 90 | Do. | do. | 0 | 1 | 21 | | | | | | | | |
| 63 | 82 | Do. | do. | 0 | 0 | 9 | } | 0 | 2 | 3 | 12 | 45 | | |
| — | 91 | Do. | do. | 0 | 1 | 34 | | | | | | | | |
| 63 | 89 | Do. | do. | | | | | 0 | 2 | 11 | 13 | 65 | | |
| 63 | 92 | Do. | do. | | | | | 0 | 2 | 6 | 12 | 90 | | |
| 63 | 93 | Do. | do. | | | | | 0 | 2 | 5 | 12 | 75 | | |
| 63 | 94 | Do. | do. | | | | | 0 | 2 | 8 | 13 | 20 | | |
| 63 | 95 | Do. | do. | | | | | 0 | 2 | 6 | 12 | 90 | | |
| 63 | 104 | Do. | do. | | | | | 0 | 2 | 5 | 12 | 75 | | |
| 63 | 106 | Do. | do. | | | | | 0 | 2 | 8 | 13 | 20 | | |
| 63 | 108 | Do. | do. | | | | | 0 | 2 | 6 | 12 | 90 | | |

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීම්

නො. L. A. 7442/J/AL/1584.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජයවර්ධන මහතරු මෙහි මෙහි ප්‍රකාශ කරමි:

(1) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්ති හත්පත්තුවේ මහගල්කඩවල පළාතේ නෝවිලිය නම් ගමේ හැරැම්ගහකුඹුර නැමැති ඉඩමේ ප්‍රමාණයෙන් අක්කර 1, රූ. 3, ප. 0 ඇති කොටසට මායිම් :—
උතුරට : දංගහකුඹුර ;
නැගෙනහිරට : මලව්වැවේකුඹුර ;
දකුණට : ආණ්ඩුවේ මූලාශ්‍රාලය ;
බස්නාහිරට : නෝවිලිය වැව.

(2) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වත්ති හත්පත්තුවේ මහගල්කඩවල පළාතේ නෝවිලිය නම් ගමේ හැරැම්ගහකුඹුර නැමැති ඉඩමේ අ. 5, රූ. 1, ප. 10ක් පමණ ප්‍රමාණය ඇති කොටසට මායිම් :—
උතුරට : දංගහකුඹුර ;
නැගෙනහිරට : මලව්වැවේකුඹුර ;
දකුණට : හෙලම්බගහකුඹුර සහ
බස්නාහිරට : නෝවිලිය වැව.

නො. J/AL/1584.

විම් 1952ක් වූ පෙබරවාරි මස 19 වැනි දින කොළඹදීය.

ඩබ්ලිව් සේනානායක,
කායිකම හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

L. A. 7258/J/2053.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජයවර්ධන මහතරු මෙහි මෙහි ප්‍රකාශ කරමි:

(1) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දෙවමැදි හත්පත්තුවේ නෙල්ලිය පළාතේ නෙල්ලිය නම් ගමේ කවල්ල; රත්දෙණිවලවිල, දංගහකුඹුර, නාච්චගහකුඹුර, මීගහකුඹුර සහ අසවැද්දුදේකුඹුර නැමැති ඉඩමෙන් අ. 25, රූ. 0, ප. 26ක් පමණ විශාලත්වයක් ඇති බිම්කැබැල්ලට මායිම් :—
උතුරින් : නෙල්ලිය වැව ;
නැගෙනහිරින් : විහේනේකුඹුර ;
දකුණින් : ආණ්ඩුවේ මූලාශ්‍රාලය ;
බස්නාහිරින් : එම.

(2) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දෙවමැදි හත්පත්තුවේ නෙල්ලිය පළාතේ නෙල්ලිය නම් ගමේ රත්මල්ගස්වැවේකුඹුර නැමැති ඉඩමෙන් අ. 1, රූ. 0, ප. 4ක් පමණ විශාලත්වයක් ඇති බිම්කැබැල්ලට මායිම් :—
උතුරින් සහ දකුණින් : දිස්වැව්හේනායාය ;
බස්නාහිරින් සහ නැගෙනහිරින් : රත්මල්ගස්වැව්හේනායාය.

(3) කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දෙවමැදි හත්පත්තුවේ නෙල්ලිය පළාතේ නෙල්ලිය නම් ගමේ විහේනේකුඹුර නැමැති ඉඩමෙන් අ. 0, රූ. 0, ප. 9 3/5 පමණ විශාලත්වයක් ඇති බිම්කැබැල්ලට මායිම් :—
උතුරින්, දකුණින් සහ බස්නාහිරින් : කවල්ලකුඹුර සහ නැගෙනහිරින් : කොහෙල්මිත්ත.

අංක J/AL/401.

විම් 1952ක් වූ පෙබරවාරි මස 17 වෙනි දින කොළඹදීය.

ඩබ්ලිව් සේනානායක,
කායිකම හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

Q. 4150/J/IR/1909.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජයවර්ධන මහතරු මෙහි මෙහි ප්‍රකාශ කරමි:

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අර්ධකුරු කෝරළේ (A) කොට්ඨාසයේ කටුනායක යන ගමේ පිහිටි හෝන්වුඩ් ඇස්ලේට් ගහ ඉඩමෙන් කොටසක් වූ අක්කර 9යි; රූ. 2ක පමණ විශාල ප්‍රමාණය, ඊට මායිම් :—
උතුරට : කටුනායක පදිංචි පුත්සිස්, කේ. ඩී. මැහිලිත්, කේ. ඩී. ජූලිය නියමෝල්ඩ් සහ ඇස්. ඩී. ද සොයිසා, අයිතිකම්කිසින ඉඩම් ;
නැගෙනහිරට : කොළඹ-පුත්තලම රේල්පාර ;
දකුණට : අභිපාර (කොළඹ-මීගමු පාරේ පිහිටි නො. 19/1A බෝක්කුව ලහ නිබෙන) ;
බස්නාහිරට : කටුනායක පදිංචි ඩී. නෝබට් ප්‍රනාන්දුව සහ ඩබ්ලිව්. ජී. රෝසාට් අයිති ඉඩම.

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අර්ධකුරු කෝරළේ (A) කොට්ඨාසයේ කටුනායක යන ගමේ පිහිටි හෝන්වුඩ් ඇස්ලේට් ගහ ඉඩමෙන් කොටසක් වූ අක්කර 40ක පමණ විශාල ප්‍රමාණය, ඊට මායිම් :—
උතුරට : අභිපාර (කොළඹ-මීගමු පාරේ පිහිටි නො. 19/1A බෝක්කුව ලහ නිබෙන) ;
නැගෙනහිරට ; කොළඹ-පුත්තලම රේල්පාර ;
දකුණට : අභිපාර (කොළඹ-මීගමු පාරේ පිහිටි 18වේ සැතපුම් කඳුවල දකුණින් පිහිටි සහ නො. 19/1 දරණ බෝක්කුව එක්කලාම නිබෙන) ;
බස්නාහිරට : කොළඹ-මීගමු පී. ඩබ්ලිව්. ඩී. පාර (නො. 18 සහ 18 1/2 දරණ බෝක්කු අතර පිහිටි).

විම් 1952ක් වූ මාර්තු මස 7 වැනි දින කොළඹදීය.

ඩබ්ලිව් සේනානායක,
කායිකම හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

හරාවත දිස්ත්‍රික්කයේ දකුණු පිටියල් කෝරළේ පලුමුල්ල ගම් මූලාදානිකයාගේ කොට්ඨාසයට අදාත් මොරකුළේ පිහිටි රූ.ඩි 2 පමණ ව්‍යාපාර පහත සඳහන් මායිම්වලින් සිදු වූ අඩි 22 ක් පලුමුල්ල නිරුවි—

- උතුරට : කුඹුරු ;
- නැගෙනහිරට : කොස්වතුමය ;
- දකුණට : මිතු ;
- බස්නාහිරට : එම.

මි 1952 ක් වූ මාර්තු මස 8 වැනි දින කොළඹ දීය.

බිහිලි සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

මෙහි පහත සඳහන් මායිම් ඇති බදුර (සුමුක්කයේ උඩුකිද කොට්ඨාසයේ උඩපළාත කෝරළේ මැලිඳි හතරයේ පිහිටා තිබෙන පර්ච් 9.61 ක් වපසරිය ඇති ඉමුල්ගහකුඹුරේ මිල නැමැති ඉඩම—

- උතුරට : කුඹුරු මිහපාර ;
- නැගෙනහිරට : මුස්ලිම් පල්ලිය ;
- දකුණට : කේ. ඩී. බැස්ටියන් අප්පුකාමිට අයිති ඉඩම ;
- බස්නාහිරට : ඩී. ආම්. කාදර් මිහ සයිඩුට අයිති ඉමුල්ගහකුඹුරේ වත්ත.

නො. J/FCU/1356.

මි 1952 ක් වූ පෙබරවාරි මස 5 වැනි දින කොළඹ දීය.

බිහිලි සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 3500/J/E/845.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ නැගෙනහිර සිසනා කෝරළේ කහට්ටිම පිහිටි පලු, නො. A. 2,889 යේ 1, 2 සහ 3 කැබලි මිල විස්තර කරන ලද මිල ලගහවත්ත සහ කහට්ටහවත්ත යන ඉඩම් වලින් අක්කර 1යි, පාර්ච් 18.9 ක ව්‍යාපාර ප්‍රමාණය.

මි 1952 ක් වූ මාර්තු මස 6 වැනි දින කොළඹ දීය.

බිහිලි සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 4159/J/HLG/1916.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ සල්ලිවි කෝරළේ වෑතර පිහිටි අර්ඛාබ්ගහකුරු පුවත්ත යන ඉඩමේ අක්කර 1යි, පාර්ච් 27 ක පමණ ව්‍යාපාර ප්‍රමාණය, ඊට මයිමි:—

- උතුරට : කොළඹව න මහපාර ;
- නැගෙනහිරට : ආර්. ඊව්ඩ් සිල්වා අයිතිකම්කීයන ඉඩම සහ කොළඹව එන මහපාරේ සහ පරණ පාරේ සැකි ;
- දකුණට : කොළඹව එන පරණ පාර ;
- බස්නාහිරට : ටී. ප්‍රේමසේන අයිතිකම්කීයන ඉඩම සහ ස්ප්‍රිතාලය.

මි 1952 ක් වූ මාර්තු මස 6 වැනි දින කොළඹ දීය.

බිහිලි සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 4013/J/AL/1373 (VE).

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අර්ච්ඛාබ් කෝරළේ (B) කොඨාසයේ නො. 23 දරණ අපියල ගම් මූලාදානි කොඨාසයේ උතුරු කරන පිහිටි අක්කර 23යි, රූ.ඩි 1 ක් පමණ ව්‍යාපාරයේ ඇති ගෝනපරු.කුඹුර යන ඉඩම, ඊට මයිමි:—

- උතුරට : මහදුව-මිරිගම් පී. බිහිලි. ඩී පාර ;
- නැගෙනහිරට : ඉරිසේසන් ඇල සහ නිබිරිසේසන් පදිංචි එච්. දෙත් බිහිලි මහත්මියට අයිති ඉඩම සහ කුඹුර ;
- දකුණට : කොළඹ ආර්. ඇස්. ඇස්. ද මැල් මහත්මයාට අයිති මුර්ඛනපාඨිසවත්ත ;
- බස්නාහිරට : මිහලුම් පදිංචි චිත්‍රමසිහ නෝනාට අයිති ප්‍රේමවතුමත්ත, නිබිරිසේසන් පදිංචි එච්. දෙත් බිහිලි මහත්මියට සහ තාවර් අයට අයිති උපඅචලවත්ත සහ මිහලුම් පදිංචි ජේග පසවහින නෝනාට අයිති ගොඩබිම.

මි 1952 ක් වූ පෙබරවාරි මස 27 වැනි දින කොළඹ දීය.

බිහිලි සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 4109/J/E/1747.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවේනාකර තිබෙන බවින්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක මැති මෙහි ප්‍රකාශ කොමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සිංහරාමයේ මැදපත්තුවේ කොස්සින්න නැමැති ගමේ පිහිටි විහාරවත්ත නැමැති ඉඩමක් ආක්‍රමණය කළ බව ප්‍රකාශය, ඊට මායිම:—

- උතුරට: ආචාර;
- නැගෙනහිරට: කරන්න පාර;
- දකුණට හෙ බස්නාහිරට: විහාරවත්ත.

1952 ක්‍රි.ව. පෙබරවාරි මස 27 වැනි දින කොළඹ දිස්ත්‍රික්කය.

බිහිලි සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

Q. 3920/J/IR/1493.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවේනාකර තිබෙන බවින්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි මැල්ටන් සේනානායක මැති මෙහි ප්‍රකාශ කොමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අර්ධයේ ආර්ථිකයේ දකුණු පල්ලන්සේන ගම් මූලාදානිකානගේ කොඩාගමේ පිහිටි කිරිල්ලුව ගත ඉඩමක් පාර්ලිමේන්තු මාගස් පමණ විශාල ප්‍රමාණය, ඊට මායිම:

- උතුරට නැගෙනහිරට සහ දකුණට: එම ඉඩමේ ඉතිරි කොටස;
- බස්නාහිරට: මතු පාර.

මේ 1951 ක්‍රි.ව. ඔක්තෝබර් මස 3 වැනි දින කොළඹ දිස්ත්‍රික්කය.

බිහිලි සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

Q. 3355/J/HLG/1735.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දූෂණ මි. සි

පොදු කටයුත්තක් සඳහා ආවරණ පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩම්වල විස්තර:—

පලාත් නො. A 3,041. ගම—කුරන

1 සිට 8 දක්වා ඇති කැබලි, 26.5.1952, පෙරවරු 10ට

| නො. ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කරුන්ගේ නම | ප්‍රමාණය, අ.ර., ප. |
|---|-----------------------|---|--------------------|
| 1 කොළඹ පාරේ සහ මන්ගල්ල පාරේ පිහිටි කක්සේරු නො. 603 දරන ඉඩමක් කොටසක් | ඉඩම් සහ පාරෙන් කොටසක් | ඇස්. ආගාස්තිහු ප්‍රනාන්දු, කුරන, ආර්ථිකකරු, ඒ. පී. කොඩිකාර, පොලිස් බැරැක්ක පාර, මහලුව | 0 0 2.8 |
| 3 කොළඹ පාරේ පිහිටි කක්සේරු නො. 331 දරන ඉඩමක් කොටසක් | බොරට් පාර | ඇස්. ජයරත්න සිංහ රාජපක්ෂ, මහලුව | 0 0 26.6 |
| 4 මන්ගල්ල පාරේ පිහිටි කක්සේරු නො. 6 දරන ඉඩමක් කොටසක් | එම | ඇස්. ජයකොඩි ප්‍රනාන්දු, කුරන, මහලුව | 0 0 4 |
| 5 මන්ගල්ල පාරේ පිහිටි කක්සේරු නො. 7 දරන ඉඩමක් කොටසක් | එම | ජෝන් ඇල්ෆ්. චන්ද්‍රසේන, මැල්ල විජය, මහලුව | 0 0 7.8 |
| 6 මන්ගල්ල පාරේ පිහිටි කක්සේරු නො. 9 දරන ඉඩමක් කොටසක් | එම | ඒ. පී. කොඩිකාර, පොලිස් බැරැක්ක පාර, මහලුව | 0 0 9.9 |
| 7 මන්ගල්ල පාරේ පිහිටි කක්සේරු නො. 10 දරන ඉඩමක් කොටසක් | එම | පී. ජයරත්න සහ ජෝන් ප්‍රනාන්දු, කුරන, මහලුව | 0 0 9.8 |
| 8 මන්ගල්ල පාරේ පිහිටි කක්සේරු නො. 12 දරන ඉඩමක් කොටසක් | එම | ඇස්. ජයරත්න ප්‍රනාන්දු, කුරන, මහලුව | 0 0 15.4 |

10 සිට 18 දක්වා ඇති කැබලි, 27.5.1952, පෙරවරු 10ට

| | | | |
|--|--------------|--|----------|
| 10 මන්ගල්ල පාරේ පිහිටි කක්සේරු නො. 16 දරන ඉඩමක් කොටසක් | බොරට් පාර | ඇම්. සීවිගො පොත්සේකා, කුරන, මහලුව | 0 0 14.5 |
| 11 මන්ගල්ල පාරේ පිහිටි කක්සේරු නො. 21 දරන ඉඩමක් කොටසක් | එම | අගෝස්තිහු ප්‍රනාන්දු, කටුනායක | 0 0 7.5 |
| 12 මන්ගල්ල පාරේ පිහිටි කක්සේරු නො. 16 දරන ඉඩමක් කොටසක් | එම | ඇම්. සීවිගො පොත්සේකා, කුරන, මහලුව | 0 0 3.5 |
| 14 මන්ගල්ල පාරේ පිහිටි කක්සේරු නො. 23 දරන ඉඩමක් කොටසක් | එම | ජෝන් පීරිස්, කුරන, මහලුව | 0 0 12.1 |
| 15 එම | ඉඩමක් කොටසක් | එම | 0 0 0.7 |
| 16 ශ්‍රී වික්‍රම රජසිංහ පාරේ පිහිටි කක්සේරු නො. 196/1 දරන ඉඩමක් කොටසක් | බොරට් පාර | ඇස්. ආගාස්තිහු ප්‍රනාන්දු, කුරන, මහලුව | 0 0 21.4 |
| 18 ශ්‍රී වික්‍රම රජසිංහ පාරේ පිහිටි නො. 204 දරන ඉඩමක් කොටසක් | එම | බිහිලි. ජෝන් පීරිස්, කුරන, මහලුව | 0 0 17.7 |

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ ඉහත සඳහන් දින එක් වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වසර 1952 ක්වූ මැයි මස 12 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

වසර 1952 ක්වූ මාර්තු මස 13 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඇන්. මානික්ක ඉබේසිකඩාර්,
බස්නාහිර පළාතේ අණඹුවේ අතිරේක ඒජන්තතුමා.
Q. 3722/J/PT/571.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස්කරන බැවි 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

| නො. | ඉඩමේ නම | විස්තර | පලාත නො. A 3,135. ගම—දෙහිවල-මෝඩි නො. 4 | අයිතිකම් කියවන්නා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-----|---|----------|--|-------------------|------------------------|
| 1 | ඇපොතිකරයවත්ත, මුල්විමේ පි හි වි තක්සේරු නො. 26 දරණ ඉඩමක් කොටසක් | පොල් ඉඩම | f පිලිකස් අර්භස්ට් ආණ්ඩුකරණ භග ඒ. ඇම්. ආණ්ඩුකරණ, නො. 34/1, ඇලිහවුස් පාර, කොළඹ, සී. ඩී. ආණ්ඩුකරණ, සී ඇවිනිවි, කොල්ලු පිටිය, එමලි ඇලෙක්කැන්ඩර් පෙරෙරිගේ නොහො, ඇලිස් ඇල්ප්. පෙරෙරිගේ නොහො, ඇම්. ඩී. ජයසිංහ නොහො, ජේජේ ඇල්. ඩී. ආණ්ඩුකරණ, බැට්ලි. ජේ. ආණ්ඩුකරණ, සිංදුදෙනාම ස්වේච්ඡන් භාර, දෙහිවල, හැරියේ වි මාලවි සේරසිංහ නොහො, හැමිලොක් පාර, කොළඹ, ඇල්ප්. සී. වික්‍රමරත්න නොහො, පානදුර, එඩින් ඇම්. සමර සිංහ, ඒ. සමරසිංහ හාජේ ජේෂ් කොමිට්ටි ඉන්ස්පැක්ටර්, වත් වැල්ල පාර, හාල්ල, ශෙරනි ආණ්ඩුකරණ, ඒ. සමරසිංහ හාජේ වත් වැල්ල පාර, හාල්ල | 0 1 34.04 | |

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසර 1952 ක්වූ ජූනි මස 2 වෙනි දින පෙරවරු 10 වූ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වසර 1952 ක්වූ මැයි මස 19 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

වසර 1952 ක්වූ මාර්තු මස 14 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඇන්. මානික්ක ඉබේසිකඩාර්,
බස්නාහිර පළාතේ අණඹුවේ අතිරේක ඒජන්තතුමා.
Q. 3978/J/PT/1232.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස්කරන බැවි 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

| නො. | ඉඩමේ නම | විස්තර | පලාත නො. A 3,151. ගම—ගම්පහ මැදගම (කොටසක්) | අයිතිකම් කියවන්නා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-----|--------------------------------------|--|--|-------------------|------------------------|
| 1 | තක්සේරු නො. 414 දරණ ඉඩම, දැල්ගහ වත්ත | පොල් ඉඩම, උච්ච සෙම්ලිකල සීර් සෙය, වැසිකිලිය, ලීද සහ අතු සෙම්ලිකල ගැරේජ් එක | නැයිසිය හැරී පිල්ස්ට්‍රිඩ් බයස් විජේවික්‍රම බණ්ඩාරනායක, බලකාරයා: සුසන් එලිසබත් බයස් බණ්ඩාරනායක, බණ්ඩාරනායක මලවිච්චි, ගම්පහ | 0 3 35.3 | |

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසර 1952 ක්වූ ජූනි මස 2 වෙනි දින පෙරවරු 11 වූ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වසර 1952 ක්වූ මැයි මස 19 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

වසර 1952 ක්වූ මාර්තු මස 14 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඇන්. මානික්ක ඉබේසිකඩාර්,
බස්නාහිර පළාතේ අණඹුවේ අතිරේක ඒජන්තතුමා.
Q. 3736/J/DEA/745.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූ අදහස්කරන බැවි 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

| නො. | ඉඩමේ නම | විස්තර | පලාත නො. A 3,134. ගම—බෝලවලාන 2 වැනි කොටස | අයිතිකම් කියවන්නා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-----|--|--|--|-------------------|------------------------|
| 1 | සිරිනිරිය, කොළඹ පාරේ පිහිටි තක්සේරු නො. 284 දරණ ඉඩමක් කොටසක් | පොල් ඉඩම, උච්ච සෙම්ලිකල ගොඩනැගිල්ල, අතුරේ පිලි කල ගොඩනැගිල්ල, ස්ටෝර් රුකාමරය, වැසිකිලි රිය සහ බැඳුණු මිද | ඩී. කොමිස්නර්ස් රජපක්‍ෂ, මැදුමුල්ල, මිත්‍රවත්ගොඩ | 0 3 6.5 | |

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වසර 1952 ක්වූ ජූනි මස 2 වෙනි දින පෙරවරු 11.30 වූ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වසර 1952 ක්වූ මැයි මස 19 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

වසර 1952 ක්වූ මාර්තු මස 14 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඇන්. මානික්ක ඉබේසිකඩාර්,
බස්නාහිර පළාතේ අණඹුවේ අතිරේක ඒජන්තතුමා.

Q. 4059/J/E/1582.

1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7වෙනි වගන්තිය යටතේදී දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කීයන්හා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-----|---|--|--|------------------------|
| 1 | වුඩ්ට් පෙදෙසේ පිහිටි තක්සේරු නො. 8 සහ 10 ය දරණ ඉඩම් | පොල් ඉඩම, උඵසෙවිලිකල ගොඩ නැගිලි 2යි, සිත්ස්ස පහලියන් තනාපු නොබනැගිලි 2ක් සහ බැදපු කණු 4 සහ ලියවිටු 4 | වර්ච් බිල් සිලෝන්, භාරකරුවන් : ජී. එම්. ලෙනන් මහත්මයා, නො. 243, අර්ථකතෙවිටිය, කොළඹ, සී. ඇම්. ජයතිත්ස් මහත්මයා, ගාලුපාර, වැල්ලවත්ත, දෙස්තර ඇල්. ජී. ආර්. බර්නොලට්ස්, 5වෙනි පවුමාවත, කොල්ලුපිටිය, සී. චේරපෙරුමාල් මහත් මයා, "මාර්ස්ලන්" කිරුලපොත්, නුගේගොඩ | 0 3 30.98 |

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කීයා සිටින සියලුදෙනාම කම නමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලපැවැත් අගවලුන් හෝ වසී 1952ක්වූ ජූනි මස 3වෙනි දින පෙරවරු 10යේ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පිය ගුණයි.

තවද වසී 1952ක්වූ මැයි මස 20වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලියන් දැනුම් දිය යුතුයි.

වසී 1952ක්වූ මාර්තු මස 14වෙනි දින කොළඹ කවිචේරියේදී. ඇත්. මානික්ක ඉඩෙයිකඩාර්, බස්නාහිර පලාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

Q. 3500/J/E/845.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7වෙනි වගන්තිය යටතේදී දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කීයන්හා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-----|--------------|-------------------|---|------------------------|
| 1 | මිල්ලගහකුඹුර | කුඹුර සහ පොල් ඉඩම | ජී. ඇල්. ඇම්. සලීම්, ඇම්. අබ්දුල් හජ්ජ් ජායර්, කේ. අබ්දුල් හමීඩ්, යු. ඇල්. ඇම්. සේනුදීන් සහ ඇම්. චේමුලම්ම, සියලුදෙනාම කහවම්පිට, රුක්ගහවිල | 0 1 0 |
| 2 | කහවගහවත්ත | පොල් ඉඩම | ජී. ඇල්. ඇම්. සලීම්, ඇම්. අබ්දුල් හජ්ජ් ජායර්, කේ. අබ්දුල් හමීඩ්, යු. ඇල්. ඇම්. සේනුදීන්, ඇම්. ඇල්. නාසරුදීන්, ඇම්. චේමුලම්ම සහ ඇම්. ඇල්. ඩී. රනිමාන්, සියලුදෙනාම කහවගහ ඕවිට, රුක්ගහවිල | 0 1 26.3 |
| 3 | කහවගහවත්ත | පොල් ඉඩම | ජී. ඇල්. ඇම්. සලීම්, කේ. අබ්දුල් හමීඩ්, ඇම්. අබ්දුල් හජ්ජ් ජායර්, යු. ඇල්. ඇම්. සේනුදීන්, ඇම්. ඇල්. නාසරුදීන්, සේනු ටෙලිබේ ලිපිපි, ඇම්. ඇල්. යු. රනිමාන් සහ ජී. ඇල්. මොහමුද් ටෙලිබේ, සියලුදෙනාම කහවම්පිට, රුක්ගහවිල | 0 1 32.6 |

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කීයා සිටින සියලුදෙනාම කම නමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලපැවැත් අගවලුන් හෝ වසී 1952ක්වූ ජූනි මස 3වෙනි දින පෙරවරු 11යේ වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පිය ගුණයි.

තවද වසී 1952ක්වූ මැයි මස 20වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලියන් දැනුම් දිය යුතුයි.

වසී 1952ක්වූ මාර්තු මස 14වෙනි දින කොළඹ කවිචේරියේදී. ඇත්. මානික්ක ඉඩෙයිකඩාර්, බස්නාහිර පලාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

අංක. LD. 788 (J/E/SNT). මේ හා සම්බන්ධ සියලුම ලියකියවිලිවල ඉහත දැක්වෙන අංකය සඳහන් කරන්න.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේදී දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950න් අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

ඉඩමේ නම : නොම්මර A 1,750 දරණ ජෛලිම්නර් ප්ලානයේ ලොප් අංක 1 මසයෙන් සඳහන්වන වල්ලහවත්ත.

ඉඩමේ ප්‍රමාණය : අ. 1, රූ. 2, ප. 5.5.

පිහිටීම : මධ්‍යම පලාතේ කුමුරුපිටිය දිසත්තියේ කොන්මලේ කොට්ඨාසයට අයත් දිමුල කෝරළයේ පිලිකුල්වු නම් ගම, විස්තර : අවුරුදු 50-60 අතර වූ හේ, අවුරුද්දක් පමණ වයස්වූ කෙසෙල්ගස් 25, ඇසන්සියාගස් 4 සහ මුඩුබිම.

ඉල්ලුම්කරුවෝ : කුමුරුපිටියේ සීමාසහිත ලංකා හේ වැව්ලිකරු සමාගම.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කීයා සිටින සියලුදෙනාම කම නමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලපැවැත් අගවලුන් හෝ වසී 1952ක්වූ අප්‍රේල් මස 21වෙනි දින පෙරවරු 10යේ වේලාවට කුමුරුපිටිය කවිචේරියේදී මා සම්මුඛව පිය ගුණයි.

තවද වසී 1952 අප්‍රේල් මස 14වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලියන් දැනුම් දිය යුතුයි.

වසී 1952ක්වූ මාර්තු මස 18වෙනි දින කුමුරුපිටිය කවිචේරියේදී. ඇම්. ඇස්. පෙරේරා, ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංක L. D 621(J/E/1013) මේ ස බන්ධන ඇති සෑම ලියවිල්ලකම ඉහත දැක්වෙන අංකය දෙසින් කරන්න.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව අදහස්කරන බැව් 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

වලවිත්ත පහ රත්නාරාමයෙහි සහ නම්මලියේ හැඳින් වන විශාලයෙන් අක්කර 10, රූඩ් 2, පර්චස් 28.2ක් වූ මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ කොට්ඨාසයට අන් තිස්පතේ කෝරළයේ නවත්ගම සහ මැදපතේ කා. සු. යේ සෑදුනාව පිහිටා ඇති A 1,638 දරණ ජනලිඛිත ජලාශයේ ඉඩම් කොට්ඨාසයේ 1 සිට 9 දක්වා විස්තර කර දැක්වෙන ඉඩම් වේ.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සංවිධානීන්ගේ නිසා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලපත් අයවලුන් හෝ වම් 1952ක් වූ අප්‍රේල් මස 21 වැනි දින පෙරවර 11 හෝ මේලාවට නුවරඑළිය කම්මේරියේදී මා සම්මුඛ විභාග කළෙමි.

තවද වම් 1952ක් වූ අප්‍රේල් මස 14 වැනි දින හෝ එදිනට මත්තෙන් ඒ ඉඩම සංවිධානීන්ගේ ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි දුල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952ක් වූ මාර්තු මස 18 වැනි දින නුවරඑළිය කම්මේරියේදීය.

ඇ. ඩී. පෙරේරා, අණුවේ උප ජ්ජන්තනුමා.

අංක L. D. 775 (J/HLG/232)

මේ සංවිධානීන්ගේ ලියවිල්ල මේ අධ්‍යයන දැක්විය යුතුයි.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනෙන් 7 වැනි වගන්තිය යටතේ දැනුම් දී සිටිමි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව අදහස්කරන බැව් 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

ඉඩමේ නම: පී. පී. ඒ 1,714 දරණ පලාතේ අභික 1 හා 2 දරණ ඉඩම් කැබලි, රිකිල්ලගස්කඩ. ප්‍රමාණය: අ. 0, රූ. 0, ප. 1.82. පිහිටීම: මධ්‍යම පළාතේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩතැන්නොට කොට්ඨාසයේ දිගතිලක කෝරළේ රිකිල්ලගස්කඩ ගම.

විස්තර: හෝ, අවුරුදු 20යි. අයිතිවාසිකම්කරුන්ගේ: සීමාසහිත කුමාරයන් වතු සමාගම, කළුමනාකාර අධ්‍යක්ෂක: සී. ඇස්. වැනුකුමාර, රිකිල්ලගස්කඩ. ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සංවිධානීන්ගේ නිසා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලපත් අයවලුන් හෝ වම් 1952ක් වූ අප්‍රේල් මස 21 වැනි දින අ. හා. 3ට නුවරඑළියේ කම්මේරියේදී මා සම්මුඛ විභාග කළෙමි.

තවද වම් 1952ක් වූ අප්‍රේල් මස 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සංවිධානීන්ගේ ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි දුල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952ක් වූ මාර්තු මස 18 වැනි දින නුවරඑළිය කම්මේරියේදීය.

ඇ. ඩී. පෙරේරා, අණුවේ උප ජ්ජන්තනුමා. අංක L. A. 845.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනෙන් 7 වැනි වගන්තිය යටතේ දැනුම් දී සිටිමි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව අදහස්කරන බැව් 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

එකී ඉඩම සාපනක් දිස්ත්‍රික්කයේ පාවිච්චි පොලිසි කාර්මිව අදාළ පාලක නිලධාරීන්ගේ කොට්ඨාසයෙහි කාන්දාවලෙයි නම් සමෙහි පිහිටි ආවරණවලින් නිදහස්වූ අක්කර 13 රූඩ් 1, පර්චස් 18ක් වූ පහතගේ ආලුපුරුවේ නාවල උප දෙපාර්තමේන්තුවේ 341 දරණ සාපනෙහි සිටින වී. වන්තුමාරාගේ භාග්‍යව වන ඇස්. සෑ පුත්කොන්කෙරි අයිති ඉඩමය. එම ඉඩමේ මා සම්මුඛ විභාග කළෙමි :—

- උතුරට : ආවරණවලින් නිදහස්වූ අණුවේ ඉඩම; නැගෙනහිරට : ඒ. වල්ලිපුරු, ඇස්. කනපති පිල්ලෙයි සහ අනික් අයට අයිති පුල්ලි අභි පුකුකඩ වූ නිදහස් ඉඩම; දකුණට : ඒ. වල්ලිපුරුවේ අයිති අත්තන්කරෙයි පුකුකඩ නිදහස් ඉඩම; බස්නාහිරට : කන්කරුගේ ආරු දිගේ වෙන්කළ කොටස.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සංවිධානීන්ගේ නිසා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලපත් අයවලුන් හෝ වම් 1952ක් වූ මැයි මස 1 වැනි දින පුඵභාග 10 වේලාවට පහත කම්මේරියේදී මා සම්මුඛ විභාග කළෙමි.

තවද වම් 1952ක් වූ අප්‍රේල් මස 23 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සංවිධානීන්ගේ ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි දුල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952ක් වූ මාර්තු මස 18 වැනි දින සාපනේ කම්මේරියේදීය.

පී. ජේ. හඩ්දන්, අණුවේ ජ්ජන්තනුමා.

නො. L. A/7256/J/E/29.

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනෙන් 7 වැනි වගන්තිය යටතේ දැනුම් දී සිටිමි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව අදහස්කරන බැව් 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

ආරුණැගල දිස්ත්‍රික්කයේ දේවමැදිගත්තුවේ දේවමැදි කෝරළේ බුහුකොටුව පළාතේ බුහුකොටුව නම් ගමේ පිහිටි ඇස්සැදි මත්ත කොහොත් නැබදත්වත්ත ගන ඉඩමට මා සම්මුඛ විභාග කළෙමි :—

- උතුරට : මැණික්කොටුව සහ අනික් අයට අයිති ඉඩම; නැගෙනහිරට : බුහුකොටුව-නැගෙනහිර පසිම පාර; දකුණට : පූවිඳිකොටුව අයිති වැව සහ ඉංගු; බස්නාහිරට : පූවිඳිකොටුව ගෙන් තවත් අයට අයිති ඉඩම.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සංවිධානීන්ගේ නිසා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලපත් අයවලුන් හෝ වම් 1952ක් වූ මැයි මස 13 වැනි දින උදේ 9ට ආරුණැගල කම්මේරියේදී මා සම්මුඛ විභාග කළෙමි.

තවද වම් 1952ක් වූ මැයි මස 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සංවිධානීන්ගේ ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි දුල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952ක් වූ මාර්තු මස 13 වැනි දින ආරුණැගල කම්මේරියේදීය.

බඩ්ලිපි. ටී. ජයසිංහ, අණුවේ ජ්ජන්තනුමා වෙනුවට.

| නො. දඩයම් නම | විස්තර | අයිතිකම්කරුන්ගේ නම | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|--------------|-------------|--|---------------------|
| 56 | මහමළුවේ මහල | සුමුර .. පැල්බෑදියාලි පදිංචි රත්තාමිගේ රත්මැණිකා | 0 0 22.7 |
| 57 | එම | .. එම .. ගම්බිඳියාලි පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ හිත්බණ්ඩා චේල්පිඳුගේ | 0 0 9.8 |
| 58 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ කපුරුගාමි චේල්පිඳුගේ | 0 0 5.6 |
| 59 | එම | .. එම .. පැල්බෑදියාලි පදිංචි රත්තාමිගේ රත්මැණිකා | 0 0 6.5 |
| 60 | එම | .. එම .. මුදියන්සේලාගේ ශ්‍රී නාම විභාගේ විභාගවිපති: කලකිරියාගම බමුණාගේ සමර | 1 3 25.1 |

එදිවැසි ඉඩම් අයිතිකරුවන්ගේ අනුමැතියෙන් සලකා බැලීමට පොදු ජනතාවට දැනගැනීම සඳහා සලකා බැලීමේ වගන්තියේ මනුෂ්‍ය නිවේදන ගැටිලි මෙයින් දැනුම්දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනම නමුත්ම නොහොත් නමුත් වෙනුවට ක්‍රියාකරන අය වම් 1952ක්ෂී අප්‍රේල් මස 30වෙනි දින උදේ 10.30 කාලයේ මුදියන්සේලාගේ බනමඩුවේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ නොදන්නා අයිතිවාසිකම් ද කියා කියා සිටින්නට මනුෂ්‍ය සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක්, ඊට ඇත්තාවූ නමුත්ම අයිතිකම් තොරතුරුත්, කියා සිටින්නට මනුෂ්‍ය බව මෙයින් දැනගත යුතුයි.

වම් 1952ක්ෂී මාර්තු මස 14 වැනි දින අනුරාධපුර නවවිවරයේදීය. ඒ. ඒ. ජේ. සේනාරත්න, අනුමැතී උප ඒජන්ත වම්.

අනුමැතී කටයුත්තකට, එනම්:—දේවනුම ව්‍යාපාරය දියුණු කිරීම පිණිස මෙහි පහත සඳහන් වෙත ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිලෝදයේ ඉඩම් ලබාගැනීමේ අනුපත්‍රයේ” පස්වෙනි කාණ්ඩයේ කරනිවෙන පංගාර්තුටල ප්‍රකාරයට අනුමැතී සහ ඉඩම් පිලිබද ඇමතිතුමාගෙන් නිසි අකාරයේ මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

සිතියමේ නො. F. V. P. 1,083, Sup. No. 1. ගම—දෙමටගොල්ලාගම

| නො. දඩයම් නම | විස්තර | අයිතිකම්කරුන්ගේ නම | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|--------------|-----------|--|---------------------|
| 76 | ගලලගඉඩම | සුමුර .. දෙමටගොල්ලාගම පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ කපුරුගාමි සහ කපුරුගාමිගේ මිලේපාල | 0 2 35 |
| 77 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ කපුරුගාමි සහ කපුරුගාමිගේ පෙමාවතී | 0 3 14 |
| 78 | දම්ගහඉඩම | සුමුර සහ හේන .. ගම්බිඳියාලි පදිංචි බන්ඩිලාගේ කපුරුබන්ඩා, පුංචි රලාගේ කිරිබන්ඩා සහ දෙමටගොල්ලාගම පදිංචි කපුරුලාගේ මැනික්කාමි | 1 0 6 |
| 79 | ලදගාමාගේන | සුමුර .. දෙමටගොල්ලාගම පදිංචි ටී. බණ්ඩාරාත්ත සමර | 0 0 9.7 |
| 80 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි මැනික්කරලාගේ ඩි.බී.බන්ඩා සහ මැනික්කරලාගේ රත්මැණිකා | 1 0 31.5 |
| 81 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි කිරිබන්ඩාගේ රත්බන්ඩා | 0 0 22.3 |
| 82 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි කපුරුලාගේ මැනික්කාමි | 0 0 22.1 |
| 83 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි අප්‍රහාමිගේ කපුරුබන්ඩා | 0 3 2.9 |
| 84 | එම | .. සුමුර සහ හේන .. දෙමටගොල්ලාගම පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ කපුරුගාමි | 0 1 29.4 |
| 85 | එම | .. සුමුර .. දෙමටගොල්ලාගම පදිංචි ඩි.බී.බන්ඩාගේ ටී.බී.බන්ඩා | 0 1 1.3 |
| 86 | එම | .. සුමුර සහ හේන .. ගම්බිඳියාලි පදිංචි හේරත්තාමිගේ කිරිඑනනා | 0 0 38.2 |
| 87 | එම | .. එම .. ගම්බිඳියාලි පදිංචි හේරත්තාමිගේ හිත්ඉම්මා සහ හේරත්තාමිගේ මුතුබන්ඩා | 0 1 32.1 |
| 88 | එම | .. සුමුර .. දෙමටගොල්ලාගම පදිංචි හේරත්තාමිගේ ඩි.බී.බන්ඩා | 0 0 27.6 |
| 89 | එම | .. එම .. ගම්බිඳියාලි පදිංචි වත්තාමිගේ දිසානායක | 0 0 25.6 |
| 90 | එම | .. එම .. ගම්බිඳියාලි පදිංචි මල්ගාමිගේ ඩි.බී.බන්ඩා | 0 1 16.7 |
| 91 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි හේරත්තාමිගේ ඩි.බී.බන්ඩා | 0 0 9.1 |
| 92 | එම | .. එම .. ගම්බිඳියාලි පදිංචි වත්තාමිගේ දිසානායක | 0 0 6.8 |
| 93 | එම | .. සුමුර සහ හේන .. දෙමටගොල්ලාගම පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ කපුරුගාමි | 0 2 37.3 |
| 94 | එම | .. සුමුර .. දෙමටගොල්ලාගම පදිංචි මල්ගාමිගේ හිත්බන්ඩා | 0 2 9.1 |
| 95 | එම | .. සුමුර සහ හේන .. දෙමටගොල්ලාගම පදිංචි ටී. බණ්ඩාරාත්ත සමර | 1 0 25.4 |
| 96 | එම | .. එම .. ගම්බිඳියාලි පදිංචි ඩි.බී.බන්ඩා (ඔටුපු චේල්පිඳුගේ) | 0 0 33.6 |
| 97 | එම | .. එම .. ගම්බිඳියාලි පදිංචි වත්තාමිගේ දිසානායක | 0 0 23.6 |
| 98 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි රත්තාමිගේ හිත්බන්ඩා | 0 0 21.1 |
| 99 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි කිරිබන්ඩාගේ කපුරුගාමි | 0 0 23 |
| 100 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ කපුරුගාමි | 1 1 35.3 |

වම් 1952ක්ෂී මැයි මස 5වෙනි දින උදේ 10ට බදුගෙයින්හේ බනමඩුවේදී

| | | | |
|------|-----------|---|----------|
| 101 | ලදගාමාගේන | සුමුර .. දෙමටගොල්ලාගම පදිංචි බන්ඩිලාගේ කිරිබන්ඩා | 1 0 35.5 |
| 103 | එම | .. සුමුර සහ හේන .. දෙමටගොල්ලාගම පදිංචි වත්තාමිගේ ටී.බී.බන්ඩා, හේරත්තාමිගේ ඩි.බී.බන්ඩා, කිරිඑනනා, මුතුබන්ඩා, හිත්ඉම්මා සහ දිසානායක මුදියන්සේලාගේ කපුරුගාමි | 2 1 1 |
| 104 | එම | .. සුමුර .. දෙමටගොල්ලාගම පදිංචි මුදලිගාමිගේ උක්කුමැනිකා | 0 1 21 |
| 105 | මීගහසුමුර | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි හේරත්තාමිගේ ඩි.බී.බන්ඩා | 0 0 20.7 |
| 105½ | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි මුදලිගාමිගේ උක්කුමැනිකා | 0 0 6.2 |
| 106 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි ටී. බණ්ඩාරාත්ත සමර | 0 1 17.8 |
| 107 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි කිරිබන්ඩාගේ කපුරුගාමි | 0 0 8.5 |
| 108 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි හේරත්තාමිගේ ඩි.බී.බන්ඩා | 0 0 11.5 |
| 109 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි කිරිබන්ඩාගේ කපුරුගාමි | 0 0 11.6 |
| 110 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි ඩි.බී.බන්ඩාගේ ටී.බී.බන්ඩා සහ මැනික්කරලාගේ ඩි.බී.බන්ඩා | 0 0 18.3 |
| 111 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි අප්‍රහාමිගේ කපුරුබන්ඩා | 0 0 12.5 |
| 112 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ කපුරුගාමි සහ මුදලිගාමිගේ උක්කුමැනිකා | 0 0 8.8 |
| 113 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි හේරත්තාමිගේ හිත්ඉම්මා | 0 0 3.2 |
| 114 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි ටී. බණ්ඩාරාත්ත සමර | 0 0 4.1 |
| 115 | එම | .. එම .. ගම්බිඳියාලි පදිංචි හේරත්තාමිගේ හිත්ඉම්මා | 0 0 29.5 |
| 116 | එම | .. එම .. ගම්බිඳියාලි පදිංචි හේරත්තාමිගේ මුතුබන්ඩා | 0 0 38 |
| 117 | එම | .. එම .. දෙමටගොල්ලාගම පදිංචි මල්ගාමිගේ කපුරුබන්ඩා | 0 0 26.3 |

| නො. අංකය | ඉඩම් නම | විස්තර | අයිතියක්වන්නා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|----------|---------|--------|---|------------------------|
| 118 | මහකුඹුර | කුඹුර | දෙමවගොල්ලෑගම පදිංචි කිරිඳිවත්තාගේ කපුරුගම | 0 0 1.4 |
| 119 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි ටී. ඩබ්ලිව්. ජයවර්ධන | 0 0 8.9 |
| 120 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි කිරිඳිවත්තාගේ කපුරුගම | 0 0 6.4 |
| 121 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි කිරිඳිවත්තාගේ රත්වත්තා | 0 0 14.8 |
| 122 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි සේරත්තාගේ ඩී. ඩබ්ලිව්. ජයවර්ධන | 0 1 2.8 |
| 123 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි සේරත්තාගේ ඩී. ඩබ්ලිව්. ජයවර්ධන, කිරිඳිවත්තා, මුතුබත්තා, සීන්දුමා, සහ වත්තියාගේ දිසානායක | 0 1 2.9 |
| 124 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි වත්තියාගේ දිසානායක | 0 1 13.1 |
| 125 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි සේරත්තාගේ ඩබ්ලිව්. ජයවර්ධන | 0 0 39 |
| 126 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි ටී. ඩබ්ලිව්. ජයවර්ධන | 0 0 17.1 |
| 127 | එම | එම | ගම්බිරිගස්වැව පදිංචි ඩී. ඩබ්ලිව්. ජයවර්ධන හිටපු චෙල්විදුනේ | 0 0 17.3 |
| 128 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි මැතිවරුන්ගේ ඩී. ඩබ්ලිව්. ජයවර්ධන | 0 0 5.1 |
| 129 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි වත්තියාගේ කිරිඳිවත්තා | 0 1 1.1 |

වසි 1952ක්වූ මැයි මස 7 වෙනි දින උදේ 10ට බුදුගෙඩිත්තේ බනමඩුවේදී

| | | | | |
|-----|---------|-------|---|----------|
| 130 | මහකුඹුර | කුඹුර | දෙමවගොල්ලෑගම පදිංචි සේරත්තාගේ පුංචිවත්තා සහ අප්පුහාමිගේ කපුරුගම | 0 0 10.9 |
| 131 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ කපුරුගම | 0 0 34.8 |
| 132 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි අප්පුහාමිගේ කඵමැණිකා | 0 0 8.5 |
| 133 | එම | එම | ගම්බිරිගස්වැව පදිංචි රත්තාගේ සීන්දුමා | 0 0 13.2 |
| 134 | එම | එම | ගම්බිරිගස්වැව පදිංචි සේරත්තාගේ ඩබ්ලිව්. ජයවර්ධන | 0 0 34.3 |
| 135 | එම | එම | ගම්බිරිගස්වැව පදිංචි සේරත්තාගේ ඩී. ඩබ්ලිව්. ජයවර්ධන වත්තියාගේ දිසානායක | 0 0 24.5 |
| 136 | එම | එම | දෙමවගොල්ලෑගම අප්පුහාමිගේ කඵමැණිකා | 0 0 7.9 |
| 137 | එම | එම | ගම්බිරිගස්වැව පදිංචි රත්තාගේ සීන්දුමා | 0 0 8 |
| 138 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි සේරත්තාගේ ඩී. ඩබ්ලිව්. ජයවර්ධන | 0 0 2 |
| 139 | එම | එම | ගම්බිරිගස්වැව පදිංචි ඩී. ඩබ්ලිව්. ජයවර්ධන හිටපු චෙල්විදුනේ | 0 0 25.3 |
| 140 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ කපුරුගම | 0 0 5.1 |
| 141 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි වත්තියාගේ කිරිඳිවත්තා | 0 0 14.2 |
| 142 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි මුදුලිගමගේ උක්කුමැණිකා | 0 0 7.7 |
| 143 | එම | එම | ගම්බිරිගස්වැව පදිංචි සේරත්තාගේ කිරිඳිවත්තා | 0 0 24.8 |
| 144 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි සේරත්තාගේ පුංචිවත්තා | 0 0 6.5 |
| 145 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි ටී. ඩබ්ලිව්. ජයවර්ධන | 0 0 5.9 |
| 146 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි කඵමැණිකාගේ පෙරෙවනි | 0 0 12.3 |
| 147 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි ඩබ්ලිව්. ජයවර්ධනගේ කිරිඳිවත්තා | 0 1 9 |
| 148 | එම | එම | ගම්බිරිගස්වැව පදිංචි ඩී. ඩබ්ලිව්. ජයවර්ධන හිටපු චෙල්විදුනේ | 0 0 30.2 |
| 149 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ කපුරුගම | 0 0 24.6 |
| 150 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි ඩබ්ලිව්. ජයවර්ධනගේ කිරිඳිවත්තා | 0 0 39.8 |
| 151 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි ටී. ඩබ්ලිව්. ජයවර්ධන | 0 0 6 |
| 152 | එම | එම | ගම්බිරිගස්වැව පදිංචි ඩබ්ලිව්. ජයවර්ධනගේ කපුරුගම සහ සේරත්තාගේ කැරුණපාල | 0 0 4 |
| 153 | එම | එම | ගම්බිරිගස්වැව පදිංචි සේරත්තාගේ ඩී. ඩබ්ලිව්. ජයවර්ධන වත්තියාගේ දිසානායක | 0 0 23.6 |
| 154 | එම | එම | ගම්බිරිගස්වැව පදිංචි ඩබ්ලිව්. ජයවර්ධනගේ කපුරුගම සහ සේරත්තාගේ කැරුණපාල | 0 0 20.9 |
| 155 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි ටී. ඩබ්ලිව්. ජයවර්ධන | 0 0 29.4 |
| 156 | එම | එම | ගම්බිරිගස්වැව පදිංචි සේරත්තාගේ ඉණනිලක, පණ්ඩිතරත්න සහ සේරත්තාගේ ඩී. ඩබ්ලිව්. ජයවර්ධන | 0 0 37.7 |
| 157 | එම | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි ඩබ්ලිව්. ජයවර්ධනගේ කිරිඳිවත්තා | 0 0 24.1 |

වසි 1952ක්වූ මැයි මස 14 වෙනි දින උදේ 10ට බුදුගෙඩිත්තේ බනමඩුවේදී

| | | | | |
|-----|-------------|---|--|----------|
| 158 | අම්බහආක්කාර | කුඹුර | දෙමවගොල්ලෑගම පදිංචි සේරත්තාගේ ඩී. ඩබ්ලිව්. ජයවර්ධන, කිරිඳිවත්තා සහ සීන්දුමා, ගම්බිරිගස්වැව පදිංචි වත්තියාගේ දිසානායක සහ සේරත්තාගේ මුතුබත්තා | 1 3 21.3 |
| 159 | එම | එම | ගම්බිරිගස්වැව පදිංචි සේරත්තාගේ ඩබ්ලිව්. ජයවර්ධන | 0 0 10.4 |
| 160 | එම | එම | එම | 0 0 36.1 |
| 161 | එම | හේන | ගම්බිරිගස්වැව පදිංචි සේරත්තාගේ ඩබ්ලිව්. ජයවර්ධන සහ දෙමවගොල්ලෑගම පදිංචි මල්හාමිගේ ඩී. ඩබ්ලිව්. ජයවර්ධන | 0 2 25.4 |
| 162 | දම්බහආක්කාර | කුඹුර සහ හේන | ගම්බිරිගස්වැව පදිංචි සේරත්තාගේ කිරිඳිවත්තා, ඩී. ඩබ්ලිව්. ජයවර්ධන හිටපු චෙල්විදුනේ, සේරත්තාගේ මුතුබත්තා, සේරත්තාගේ සීන්දුමා, උක්කුමැණිකාගේ සේරත්තා, සහ සේරත්තාගේ ඩබ්ලිව්. ජයවර්ධන | 1 3 3 |
| 163 | කොච්චේකුඹුර | එම | දෙමවගොල්ලෑගම පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ කපුරුගම | 1 0 23 |
| 164 | කොස්ගමවත්ත | පොල්ගස් 10යි, කොස්ගස් 1යි, අම්බහආක්කාර 1යි, දෙහිගස් 4යි, දෙබමගස් 2යි සහ මුරුන්තා ගස් 14යි | දෙමවගොල්ලෑගම පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ කපුරුගම, අප්පුහාමිගේ කඵමැණිකා සහ වත්තියාගේ කිරිඳිවත්තා | 0 1 0.1 |
| 165 | එම | පොල්ගස් 4යි, කොස්ගස් 1යි, අම්බහආක්කාර 1යි, දෙහිගස් 3යි, දෙබමගස් 1යි | දෙමවගොල්ලෑගම පදිංචි කිරිඳිවත්තාගේ කපුරුගම | 0 0 14.7 |
| 166 | එම | පොල්ගස් 6යි, දෙබමගස් 10යි, දෙහිගස් 5යි, මුරුන්තා ගස් 9යි | දෙමවගොල්ලෑගම පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ කපුරුගම | 0 0 17.2 |

| නො. | ඉඩම් නම | විස්තර | අයිතිකම්කීර්තනා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-----|-----------------|--|--|------------------------|
| 167 | කොස්ගහවත්ත | පොල්ගස් 10යි, කොස්ගස් 2යි, අඹගස් 1යි, දෙහිගස් 6යි, මුරුන්ගාගස් 7යි, දෙබිම්ගස් 1යි, දෙඵන්ගස් 1යි සහ ගෙවල් 3යි | දෙමටගොල්ලෑගම පදිංචි මුදලිතාමිගේ උක්කුමැනිකේ සහ දිසානායක මුදියන්සේලාගේ කපුරුගාමි | 0 0 36.1 |
| 168 | එම | පොල්ගස් 11යි, කොස්ගස් 3යි, අඹගස් 1යි, දෙබිම්ගස් 4යි, දෙහිගස් 4යි, දෙඵන්ගස් 1යි, මුරුන්ගාගස් 6යි, නාවකාලික ගෙවල් 1යි | දෙමටගොල්ලෑගම පදිංචි සේරත්තාමිගේ පුංචිබණ්ඩා සහ අප්පුතාමිගේ කපුරුබණ්ඩා | 0 0 29.1 |
| 169 | එම | පොල්ගස් 3යි, අඹගස් 1යි, කොස්ගස් 1යි, දෙබිම්ගස් 3යි, දෙහිගස් 1යි. නාවකාලික ගෙවල් 3යි | දෙමටගොල්ලෑගම පදිංචි කපුරුගමේ මැනික්කාමි, කර් බණ්ඩාගේ පේමාවතී සහ කීර්තිබණ්ඩාගේ කපුරුගාමි | 0 0 19.1 |
| 170 | එම | පොල්ගස් 6යි, කොස්ගස් 1යි, අඹගස් 1යි, දෙහිගස් 4යි, දෙඵන්ගස් 2යි, නාවකාලික ගෙවල් 1යි | දෙමටගොල්ලෑගම පදිංචි ඩිංගිරිබණ්ඩාගේ විකීර් මැනිකේ, ඩිංගිරිබණ්ඩාගේ විකීර්තිබණ්ඩා, මැනික් කරුගේ ඩිංගිරිබණ්ඩා, කීර්තිබණ්ඩාගේ රත්බණ්ඩා සහ අප්පුතාමිගේ කපුරුබණ්ඩා | 0 0 12.4 |
| 171 | කොස්ගහවත්ත | පොල්ගස් 9යි, කොස්ගස් 6යි, දෙහිගස් 6යි, දෙදැමිගස් 6යි, මුරුන්ගාගස් 25යි, කපුරුගස් 6යි, දෙඵන්ගස් 10යි, බිලින්ගස් 1යි, අනෝදුගස් 3යි, අඹගස් 3යි, බිඳි 2යි, ගෙවල් 2යි | දෙමටගොල්ලෑගම පදිංචි බණ්ඩාරගමේ කීර්තිබණ්ඩා සහ කීර්තිබණ්ඩාගේ රත්බණ්ඩා | 0 1 18.8 |
| 172 | එම | පොල්ගස් 10යි, කොස්ගස් 2යි, දෙහිගස් 2යි, මුරුන්ගාගස් 1යි, කපුරුගස් 1යි, නාවකාලික ගෙවල් 1යි | දෙමටගොල්ලෑගම පදිංචි සේරත්තාමිගේ ඩිංගිරිබණ්ඩා | 0 0 12.1 |
| 173 | එම සහ දම්ගහ ඉඩම | පොල්ගස් 10යි, කොස්ගස් 2යි, අඹගස් 2යි, දෙහිගස් 4යි, මුරුන්ගාගස් 8යි, කපුරුගස් 2යි, නාවකාලික ගෙවල් 1යි | දෙමටගොල්ලෑගම පදිංචි සේරත්තාමිගේ ඩිංගිරිබණ්ඩා, වත්තියාමි දිසානායක, සේරත්තාමිගේ කීර්තිනානා, සේරත්තාමිගේ මුතුබණ්ඩා සහ සේරත්තාමිගේ හීන් අම්මා | 0 0 38.5 |
| 174 | දම්ගහඉඩම | පොල්ගස් 5යි, අඹගස් 2යි, මුරුන්ගාගස් 2යි, බිලින්ගස් 1යි, දෙබිම්ගස් 1යි, ගෙවල් 1යි | දෙමටගොල්ලෑගම පදිංචි මැණික්කරුගේ ඩිංගිරිබණ්ඩා, මැණික්කරුගේ රත්මැණිකා, කර්බණ්ඩාගේ පේමාවතී, කීර්තිබණ්ඩාගේ රත්බණ්ඩා, අප්පුතාමිගේ කපුරුබණ්ඩා සහ ඩිංගිරිබණ්ඩාගේ විකීර්මැණිකේ | 0 0 16 |
| 175 | දඹුකුගහඉඩම | පොල්ගස් 4යි, අඹගස් 3යි, දෙබිම්ගස් 1යි, දෙහිගස් 1යි, කොස්ගස් 1යි, මුරුන්ගාගස් 4යි, නාවකාලික ගෙවල් 1යි | දෙමටගොල්ලෑගම පදිංචි මුදියන්සේලාගේ උක්කුමැනිකේ, මැණික්කරුගේ ඩිංගිරිබණ්ඩා සහ මැණික්කරුගේ රම්මැණිකේ | 0 0 9.5 |
| 176 | එම | පොල්ගස් 3යි, දෙහිගස් 1යි, මුරුන්ගාගස් 3යි, ගෙවල් 1යි | දෙමටගොල්ලෑගම පදිංචි මුදියන්සේලාගේ අප්පුතාමි | 0 0 7.5 |
| 177 | මයිලගහදුං ම | පොල්ගස් 15යි, දෙහිගස් 2යි, අඹගස් 1යි, මුරුන්ගාගස් 12යි, අනෝදුගස් 1යි, නාවකාලික ගෙවල් 1යි | ගම්බිරිගස්වැව පදිංචි කීර්තිබණ්ඩාගේ පුංචිමැණිකේ සහ මල්තාමිගේ ඩිංගිරිබණ්ඩා | 0 0 23 |
| 178 | සේරුගහසේන | කමත | දෙමටගොල්ලෑගම පදිංචි දිසානායක මුදියන්සේලාගේ කපුරුගාමි, සේරත්තාමිගේ වත්තියාමි, එම කීර්තිනානා, එම ඩිංගිරිබණ්ඩා, එම මුතුබණ්ඩා සහ එම හීන්අම්මා | 0 0 23 |

එවැනි ඉඩම් අයිතිකරුන්ගේ මට අණුවේ කලානාම තිබෙන බව පොදුපනසාව දුනගැන්ම සඳහා හසලවන විගන්තිගේ ඕනෑකර තිබෙන හැටිට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනම කමුත්ම නොහොත් කමුත් වෙනුවට ක්‍රියාකරන අය ඉහතකී දිනකින් මුදුනෙහිත්තේ බණ්ඩාරවිදි මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අත්දැම අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් මේකුට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ කමුත්ගේ අයිතිකමේ තොරතුරුත් කියාසිටින්නට ඕනෑ බව මෙයින් දුනගහ යුතුයි.

මේ 1952ක්වූ මාර්තු මස 14වෙනි දින අනුරාධපුරේ කම්මේරියේදී. ඒ. ඒ. ජේ. සේනාරත්න,
අණුවේ උප ඒජන්ත මිමිහ.

1950කේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීම්

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුව අදහස්කරන බැව් 1950කේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :-

| නො. | ඉඩම් නම | විස්තර | අයිතිකම් කීර්තනා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-----|--|-----------------------------|--|------------------------|
| 400 | එළුමල්කැටිය නොහොත් කැත්තේපහන, බැද්දේපහන | නොහොත් කැත්තේපහන, අඟුරු පහන | සී. ඊ. ඩීපේසී.හ මහත්මිය, ගාල්ල.. | 5 0 6 |
| 401 | අඟුරුබැද්දේපහන, එළුමල්කැටියේපහන නොහොත් කැත්තේපහන, ඇල්බැද්දේගලේඇල්ලේපහන | එම | ඇස්. සී. ප්‍රනාම මහත්මයා, කැපැල් පෙට්ටිය නො. 829, කොළඹ | 4 3 18 |

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීසා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952ක්වූ අප්‍රේල් මස 28වෙනි දින පෙරවරු 10කේ මේලාවට බදුඵ කම්මේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද මේ 1952ක්වූ අප්‍රේල් මස 21වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබ්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වලට සහායක්, එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලියින් දැනුම්දිය යුතුයි.

මේ 1952ක්වූ මාර්තු මස 13 වැනි දින බදුඵ කම්මේරියේදී. ඒ. අයි. මොහිදිත්,
අණුවේ උප ඒජන්ත මිමිහ.

L. W. 3605.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො. 387 දරණ අන්තිම ගම් සිතියම. ගම—ඇල්ලේ අර්ථනම්පොලම

| නො. ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කීයන්ගේ | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-------------|--------------------------|--|---------------------|
| 416 | එළවල්කැටියේපහන .. පහන .. | ආණ්ඩුව මධ්‍යම පංතියේ ලාංකිකයින්ට ඉඩම් දීමේ ක්‍රමය යටතේ දියතලාවේ යුනියන් හෝටලේ නිවැසි බඩලිමි. ජාතික අප්‍රසාදි දී තිබේ | 5 0 13 |

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කියාසිටින සියලුදෙනාම තම නමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අගවලුන් හෝ වම් 1952 ක්‍රි. අප්‍රේල් මස 28 වෙනි දින පෙරවර 10.30 ට මෙලාවට බඳුම් කවිවරයෙකුට මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1952 ක්‍රි. අප්‍රේල් මස 21 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සහායකත්වය, එකී ඉඩම් ලබාගැනීම සඳහා වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රි. මාර්තු මස 13 වැනි දින බඳුම් කවිවරයෙකුට.

ඒ. අයි. මොනිදීන්, ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංක LRO/APL/4540/J/AL/1652/LM 5417.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කර දීමේ ආඥාපනත යටතේ පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

අංක 127 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 3 දරණ අතිරේකය. ගම—හේවාදිවෙල

| නො. ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කීයන්ගේ | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-------------|----------------------|---|-------------------------|
| 774 | කහටකුඹුර .. කුඹුර .. | කැංගල්ල ගෙවිලිමුල්ලේ දිවෙල සී. සී. පාසැලේ නියුක්ත යෝදයෝ ඊ. සැමුණේල් විමලසිරි හෙතා | 0 2 2 එකතුව .. 0 2 2 |

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සබඳකම් කියාසිටින සියලුදෙනාම තම නමත් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අගවලුන් හෝ වම් 1952 ක්‍රි. මැයි මස 17 වන දින පූ. හා. 10 වන කැංගල්ල කවිවරයෙකුට මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1952 ක්‍රි. මැයි මස 8 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සහායකත්වය, එකී ඉඩම් ලබාගැනීම සඳහා වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රි. මාර්තු මස 10 වෙනි දින කැංගල්ලේ කවිවරයෙකුට.

ඩී. ඒ. දයාරත්න, ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

රාජසන්තක ඉඩම් පදිංචිවීම සඳහා බදුදීමයි

වවුනියා දිගුකක V. P. P. 63 සහ 66 රාජසන්තක ඉඩම් පදිංචිවීම සඳහා බදුදීම විකිණීමයි

මෙයින් දන්වා සිටින්නේ මෙහි පහත ලේඛනයේ සඳහන් ක්‍රමවේදය වඩුනියා මේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා (මීට පසු උප ඒජන්තතුමා හැටියට හැඳින්වෙන) විසින් වම් 1952 ක්‍රි. මැයි මස 20 වෙනි දින උදේ 10ට වඩුනියා කවිවරයෙකුට බදුදීම සඳහා ප්‍රසිද්ධ වීමේදී සියලුම විකුණු ලබන බවයි. මේ ඉඩම පිහිටා තිබෙන්නේ වඩුනියා මේ වඩුනියා දකුණු දෙමළ කොට්ඨාසයේ ආදාමි පාලකතුමාගේ කොට්ඨාසයේ වඩුනියා මත්තාරම් පාරට උතුරින්, කොළඹ-කන්කසන්තුරේ රේල්පාරට සන්නාහිතව.

- (I) විකිණීම මෙහි පහත සඳහන් කරුණු සම්පූර්ණ අතට පමණක් සිමාකර තිබේ.
 - 1948 නො. 168 දරණ පුරවැසි පණතේ ප්‍රකාරයට ලංකාවේ පුරවැසියෙක් විය යුතුයි.
 - අඩු රුද්දකට ආදාම රුපියල් 2,500කට වැඩිනොවිය යුතුයි.
 - වඩුනියා නගරයෙහි අක්කර 1/4කට වඩා ගොඩ ඉඩම් නැති අය විය යුතුයි.
 - වඩුනියා නගරයෙහි සිරි පදිංචිය සහ සඳකාලීන ඇල්මක් ඇති වඩුනියාවේ සිට සැතපුම් 10කට වඩා දුර නැති වඩුනියාවේ නගරවාසීන් විය යුතුයි.
- (II) එහිදී අය ඉහත කී සුදුසුකම් සියල්ලක්ම ඇති අය විය යුතුයි.
- වෙන්දේසියේදී ඉල්ලා බලාපොරොත්තුවන අග වම් 1952 ක්‍රි. අප්‍රේල් මස 28 වෙනි දිනට පෙර ඉහත කී 2 වෙනි වගන්තියේ (a) (b) (c) සහ (d) මීට විස්තර උප ඒජන්තතුමාට දැන්විය යුතුයි.
- එක්කෙනෙකුට එක කිමිකවරයකට වඩා ලබාගන්නට ඉඩ නොලැබේ.
- විකිණීමට වරක් බදු ගෙවීමේ ක්‍රමයට එක කිමිකවරයන් ඉල්ලිය යුතුයි. සාමාන්‍ය වැඩිම ලංසුවට ඉල්ලා නොව බදුදීම් විකුණු ලැබේ. මෙහි පහත ලේඛනයෙහි එක එක කිමිකවර කෙලින් පෙන්වා තිබෙන මුල් ලංසුවට අඩු ඉල්ලීම භාරගනු නොලැබේ.
- නියම ලංසුවට වඩා ඉල්ලීම දෙතුණයකින් වැඩි උවදොත්—
 - සාධාරණ අඩු ලංසුවට අඩුකිරීමට සහ
 - නියමකරන ලද ලංසුවට සහ ඉල්ලුම්කරන ලංසුවට අතර ඇති වෙනස යටත් පිරිසෙයින් විසි ගුණයකින් වත් බඩුණ ලෙස නියම කිරීමට ආණ්ඩුවට බලය තිබේ.
- ඉල්ලුම් භාරගන්නට ප්‍රථමයෙන් ඉල්ලුම්කරු හරි ඉල්ලුම්කරුකාද කියා සැක පුරුකරගන්නවාත් හැර ඒ අග විසින් බදු කොන්දේසි ඉටුකල හැකි අයදු යන්න ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් දැනගත යුතුයි. එසේ සුදුසු නොවේ නම් එවැනි ඉල්ලුම් පැහැර සුදුසු ඉල්ලුම්කරුවන්ගේ ඉල්ලුම් පමණක් භාරගෙන විකුණු ලැබේ.

8. වෙන්දේසියෙන් පිළිගත් බදුහිමියා අවුරුද්දකට නිකුත්කළ බදු මුදලෙන් දහයෙන් කොටසක් එමලේඛ අණුමේලප ඒජන්ත තුමාට ගෙවිය යුතුයි. පළමුවෙනි වර්ෂයේ ඉතිරි බදු මුදල වෙන්දේසිය පැවැත්වූ දවසේ සිට මාසයක් තුළදී බැඳිය යුතුයි. ඊළඟ වගන්තියේ ප්‍රකාර බද්ද වෙනස්කළොත් අණුමේලප ඒජන්තතුමා විසින් ගැනුම්කාරයාට බදු මුදල සහ ප්‍රියමි එකඳ දන්වනු ලැබේ. මේ දැනුම්දෙන දිනේ සිට මාසයක් තුලදී ප්‍රියමි එක සහ පළමු වෙනි අවුරුද්දේ ඉතිරි බදු මුදල අණුමේලප ඒජන්තතුමාට ගෙවිය යුතුයි.

9. මේ බදු ක්‍රමයට පහත සඳහන් කොන්දේසි අඩංගුවෙනවා ඇත :—

- (a) මේ බද්ද අවුරුදු 25කටත් කැමැත්ත පිට තව අවුරුදු 25කට අලුත් කළ හැක,
- (b) අවුරුදු පහෙන් පහට බදු මුදල අණුමේලප ඒජන්තතුමා විසින් සංශෝධනය කරනු ලැබේ,
- (c) බදු හිමියා බද්ද ලබාගත් දිනේ සිට අවුරුදු දෙකක් දක්ෂිණත්ව පෙර අණුමේලප ඒජන්තතුමා විසින් ලියවිල්ලකින් පිළිගත්නාලද පලාභ සහ ගම් සහ නගර නිමාණය කිරීමේ පහත අනුමි රුපියල් 2,500කට අඩු නොවන ගොඩනැගිල්ලක් ඉඩමෙහි ඉදිකළ යුතුයි,
- (d) බදු හිමියා ඉඩමෙහි පදිංචි විය යුතුයි,
- (e) බදු හිමියා ඉඩම පදිංචිවීමට හැර අන් දෙයකට පාවිච්චිනොකළ යුතුය,
- (f) ඉඩම් කොමසාරිස්තුමාගේ ලියවිල්ලක් නැතුව බදුකරු විසින් මෙම ඉඩම බදුදීමට ගෝ සුලිමට දීමට ගෝ පරිත්‍යය කිරීමට ගෝ උගස්කිරීමට බලයක් නැත,
- (g) බදු හිමියා විසින් සාදනලද ගොඩනැගිලි හොඳකාර ගුණිපවිත්‍රව සහ එම ඉඩම වෙළුම් වැටක් නොහොත් හිත්ති නිසියාකාර සලස්වා තැබිය යුතුයි,
- (h) බදු හිමියා විසින් සියලුම ගෙවිය යුතු බදු සහ වෙනත් ගොඩනැගිලි සහ ඉඩම වෙනුවෙන් ඇතිවන ගම් තක්සේරු ගෙවිය යුතුයි,
- (i) වෙන්දේසියේ නිමකාලය අවසන්වූ විට නැත්නම් ඊට ප්‍රථමයෙන් අණුමේලප උවමනා කළොත් එහි ගොඩනැගිල්ල ඇතුළු ඉඩම හොඳ තත්ත්වයෙන් අණුමේලප භාරදිය යුතුයි. එසේ ඉදිරිපත්කිරීමේදී මොනම් කරුණක් තිසාවත් ගොඩනැගිල්ල යනාදියට අණුමේලප වත්දී නොහොත් අලාභයක් බලාපොරොත්තු නොවිය යුතුයි.

10. මේ බද්ද ගැන වැඩිදුර කරුණු දනගැනීමට උවමනා නම් අණුමේලප ඒජන්තතුමා වෙත ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

ලේඛනය

| V. P. | බිම්කවරිය | ඉඩමේනම | විස්තර | වපසරිය අ. රු. ප. | මුළු වපසරිය, අ. රු. ප. | මුල් ලංසුම්, රු. සහ |
|-------|-----------|-------------|---------|---------------------|---------------------------|------------------------|
| 66 | 543 | කුරුමන්කොටු | කැලය | 0 2 16 | 0 2 21 | 15 15 |
| 63 | 53 | එම | කටුකැලය | 0 0 5 | | |
| 66 | 544 | එම | කැලය | 0 1 14 | 0 2 7 | 13 5 |
| 63 | 54 | එම | කටුකැලය | 0 0 33 | | |
| 66 | 545 | එම | කැලය | 0 0 23 | 0 2 7 | 13 5 |
| 63 | 55 | එම | කටුකැලය | 0 1 24 | | |
| 66 | 546 | එම | කැලය | 0 0 1 | 0 2 6 | 12 90 |
| 63 | 56 | එම | කටුකැලය | 0 2 5 | | |
| 66 | 548 | එම | කැලය | — | 0 2 31 | 16 65 |
| 66 | 549 | එම | එම | — | | |
| 66 | 550 | එම | එම | 0 2 27 | 0 2 20 | 15 00 |
| 63 | 74 | එම | කටුකැලය | 0 0 12 | | |
| 66 | 551 | එම | කැලය | 0 1 9 | 0 2 38 | 17 70 |
| 66 | 555 | එම | එම | 0 1 29 | | |
| 66 | 552 | එම | එම | 0 1 12 | 0 2 4 | 12 60 |
| 63 | 75 | එම | කටුකැලය | 0 0 32 | | |
| 66 | 554 | එම | කැලය | 0 0 6 | 0 1 21 | 9 15 |
| 63 | 77 | එම | කටුකැලය | 0 1 15 | | |
| 66 | 557 | එම | කැලය | — | 0 1 25 | 9 75 |
| 66 | 558 | එම | එම | 0 1 28 | | |
| 63 | 84 | එම | කටුකැලය | 0 0 17 | 0 2 5 | 12 75 |
| 66 | 559 | එම | කැලය | 0 0 36 | | |
| 63 | 85 | එම | කටුකැලය | 0 1 8 | 0 2 4 | 12 60 |
| 66 | 560 | එම | කැලය | 0 0 9 | | |
| 63 | 88 | එම | කටුකැලය | 0 1 25 | 0 1 34 | 11 10 |
| 66 | 562 | එම | කැලය | — | | |
| 66 | 563 | එම | එම | 0 2 12 | 0 1 33 | 10 95 |
| 63 | 110 | එම | කටුකැලය | 0 0 11 | | |
| 66 | 564 | එම | කැලය | 0 1 20 | 0 2 16 | 14 40 |
| 63 | 111 | එම | කටුකැලය | 0 0 36 | | |
| 66 | 567 | එම | කැලය | — | 0 2 3 | 12 45 |
| 63 | 57 | එම | කටුකැලය | — | | |
| 63 | 58 | එම | එම | — | 0 2 8 | 13 20 |
| 63 | 59 | එම | එම | — | | |
| 63 | 60 | එම | එම | — | 0 2 10 | 13 50 |
| 63 | 61 | එම | එම | — | | |
| 63 | 63 | එම | එම | — | 0 2 9 | 13 35 |
| 63 | 64 | එම | එම | — | | |
| 63 | 65 | එම | එම | — | 0 2 11 | 13 65 |
| 63 | 66 | එම | එම | — | | |
| 63 | 67 | එම | එම | — | 0 2 12 | 13 80 |
| 63 | 68 | එම | එම | — | | |
| 63 | 69 | එම | එම | — | 0 2 8 | 13 20 |
| 63 | 70 | එම | එම | — | | |
| 63 | 71 | එම | එම | — | 0 2 7 | 13 5 |
| 63 | 72 | එම | එම | — | | |
| 63 | 73 | එම | එම | — | 0 2 10 | 13 50 |
| 63 | 74 | එම | එම | — | | |
| 63 | 75 | එම | එම | — | 0 2 6 | 13 35 |
| 63 | 76 | එම | එම | — | | |
| 63 | 77 | එම | එම | — | 0 0 3 | — |
| 63 | 78 | එම | එම | — | | |
| 63 | 79 | එම | එම | — | 0 1 33 | — |
| 63 | 80 | එම | එම | — | | |
| 63 | 81 | එම | එම | — | 0 2 10 | 13 50 |
| 63 | 82 | එම | එම | — | | |
| 63 | 83 | එම | එම | — | 0 1 18 | — |
| 63 | 84 | එම | එම | — | | |
| 63 | 85 | එම | එම | — | 0 0 30 | 13 20 |
| 63 | 86 | එම | එම | — | | |
| 63 | 87 | එම | එම | — | 0 1 3 | — |
| 63 | 88 | එම | එම | — | | |
| 63 | 89 | එම | එම | — | 0 2 8 | 13 20 |
| 63 | 90 | එම | එම | — | | |
| 63 | 91 | එම | එම | — | 0 1 5 | — |
| 63 | 92 | එම | එම | — | | |
| 63 | 93 | එම | එම | — | 0 2 8 | 13 20 |
| 63 | 94 | එම | එම | — | | |
| 63 | 95 | එම | එම | — | 0 1 5 | — |
| 63 | 96 | එම | එම | — | | |
| 63 | 97 | එම | එම | — | 0 2 8 | 13 20 |
| 63 | 98 | එම | එම | — | | |
| 63 | 99 | එම | එම | — | 0 1 5 | — |
| 63 | 100 | එම | එම | — | | |

| V. P. | බිම්කම්වල නම | ඉඩම් නම | විස්තර | වර්ගය අ. රූ. ප. | මුළු වර්ගය, අ. රූ. ප. | මුළු ලංසුම්, රූ. ගන |
|-------|--------------|-------------|---------|--------------------|--------------------------|------------------------|
| 63 | 78 | සුරැමන්කාඩු | කටුකැලය | 0 1 33 | 0 2 10 | 13 50 |
| — | 83 | එම | එම | 0 0 17 | | |
| 63 | 79 | එම | එම | 0 1 13 | | |
| — | 86 | එම | එම | 0 0 32 | | |
| 63 | 80 | එම | එම | 0 0 38 | | |
| — | 87 | එම | එම | 0 1 9 | | |
| 63 | 81 | එම | එම | 0 0 23 | | |
| — | 90 | එම | එම | 0 1 21 | | |
| 63 | 82 | එම | එම | 0 0 9 | | |
| — | 91 | එම | එම | 0 1 34 | | |
| 63 | 89 | එම | එම | — | 0 2 11 | 13 65 |
| 63 | 92 | එම | එම | — | 0 2 6 | 12 90 |
| 63 | 93 | එම | එම | — | 0 2 5 | 12 75 |
| 63 | 94 | එම | එම | — | 0 2 8 | 13 20 |
| 63 | 95 | එම | එම | — | 0 2 6 | 12 90 |
| 63 | 104 | එම | එම | — | 0 2 5 | 12 75 |
| 63 | 106 | එම | එම | — | 0 2 8 | 13 20 |
| 63 | 108 | එම | එම | — | 0 2 6 | 12 90 |

මේ 1952ක්වූ මාර්තු මස 3 වෙනි දින
විවෘතියා කමිටියේ දීය.

වී. ඒ. සිල්වා,
ආණ්ඩු මේ උප ඒජන්තතුමා.

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

Q. 4202/LRO/APL 2474/J/AL/1985.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 ක් අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ කිසිවක් වෙනස් කිරීමක් නොවන පරිදි) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි පෙරේරාගේ සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1952ක්වූ පෙබරවාරි මස 3 වැනි දින
කොළඹ දීය.

බිබිලි සේනානායක,
කෘෂිකර්ම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නොමිලය A 2,923. ගම්—ගලකිරියාව

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කීයත්තා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-----|------------|---|--|------------------------|
| 1 | කික්කොවත්ත | අවුරුදු 40 වැනි සුරැම පඳුරු සහ අවුරුදු 25-50 වූ පොල්ගස් 3 ක් සහ අඹිපාර | එච්. දෙයන් එලාරිස්, නො. 298, කඳුගල සහ ඇම්. එලාරිස් පෙරේරා, උතුරු බටහිර, ස්ආල | 0 1 18 |
| 2 | එම | අවුරුදු 40 කට වැඩි සුරැම පඳුරු, අකරිත් පනර පොල්, කොස්, අඹ, පුළුස්, රටදෙල් සහ කඳුගල අවුරුදු 25-50 දක්වා සහ අඹිපාරවල කොවස් සහ කබාවැටුන ගොඩනැගිල්ලක භාවයක් | එම | 7 3 19 |
| | | | | එකතුව .. 8 0 37 |

L. D.—B 49/50.

LRO/APL/3339/J/AL/2012 LP. 6503.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 ක් අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ කිසිවක් වෙනස් කිරීමක් නොවන පරිදි) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි පෙරේරාගේ සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1952ක්වූ පෙබරවාරි මස 19 වැනි දින
කොළඹ දීය.

බිබිලි සේනානායක,
කෘෂිකර්ම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නොමිලය A 1,331. ගම්—දේවගොඩ

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කීයත්තා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-----|---------------------------------|------------------------------------|--|------------------------|
| 1 | බරන්තුවගොවත්ත නො කොත් හවුල්වත්ත | අවුරුදු 45 ක් පමණ වයස ඇති පොල් ඉඩම | අම්බලන්ගොඩ මාදලිපේ දේවගොඩ පදිංචි ඒ. ඉමේනුච්චේරායායා, ඒ. එම්ලිස්නාමි, ඒ. අරලිස්නාමි, කේ. ඒ. ඒ. කාබිරේච්චි | 0 2 0 |
| 2 | එම | එම | එම | 0 0 18 |
| | | | | එකතුව .. 0 2 18 |

L. D.—B 49/50.

LRO/APL/4297/J/AL/1989 LP. 6500.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගතයුතු යයි ඉඩම් කොමසාරිස්ගේ විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ නිර්දේශ කළ යුතු) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ආවරණය කිරීමට බලය, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, කායිකමානස හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිලි ඒල්ටන් සේනානායක ඇමති මිම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1952 ක්‍රී. පෙබරවාරි මස 8 වැනි දින කොළඹදීය.

බිලි සේනානායක, කායිකමානස හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

| උපලේඛනය | | ප්‍රමාණය | | |
|--|---|---|---|--------|
| නො. 659 දරණ ආවරණ ග්‍රාමීය සිතියමේ නො. 1 දරණ අතිරේකය (Sup. 1 F. V. P. No. 659). | විස්තර | අයිතිකම්කීයත්තයේ නම | අ. රු. ප. | |
| 237 | ගෝනමුල්ලදෙවියගොඩ නොහොත් පෙරිමේල්ල | අවුරුදු 25ක් පමණ වයස ඇති ඉඩමෙහි අවුරුදු 25ක් පමණ ඇති පොල්ගස් තිබේ | ගාල්ලේ කොට්ටේ පදිංචි ඇස්. ජයවික්‍රම, සු. ට. පෙරකළුරු මහතා | 0 3 28 |
| 238 | ගෝනමුල්ලදෙවිය සහ ගෝනමුල්ලදෙවියගොඩ නොහොත් පෙරිමේල්ල | පොල්, කොස්, කජුගස් වැවිලි ඇති ඉඩමෙහි අවුරුදු 8-25ටත් අතර වයස ඇති මැවිලියන් කනනලද ගෙයක් සහ මැසිනිලියන්ද තිබේ | එම | 0 3 34 |
| 239 | ගෝනමුල්ලදෙවිය | අවුරුදු 5ක් පමණ ඇති රබර් | එම | 0 0 7 |
| 240 | ගෝනමුල්ලදෙවිය | අවුරුදු 2-5ටත් අතර වයස ඇති ගස් | එම | 0 0 5 |
| 241 | ගෝනමුල්ලදෙවියගොඩ නොහොත් පෙරිමේල්ල | වැවිලි නැති අභිපාර | එම | 0 0 4 |
| 242 | ගෝනමුල්ලදෙවියකුඹුර | කුඹුර | එම | 0 1 10 |
| 243 | ගෝනමුල්ලදෙවියගොඩ නොහොත් පෙරිමේල්ල | අවුරුදු 5ක්, පමණ වයස ඇති ඉඩමෙහි පොල්, දේල්ගස් සහ අලු වැවිලිද තිබේ | එම | 0 1 0 |
| 244 | ගෝනමුල්ලදෙවිය, ගෝනමුල්ලදෙවියගොඩ නොහොත් පෙරිමේල්ල සහ ගෝනමුල්ලදෙවිය කුඹුර | ඉඩමෙහි පොල් කජුගස් සහ අවුරුදු 5-25ටත් අතර වයස ඇති කුඹුර සහ බැඳීමෙන් බැඳුණු ශ්‍රීද | එම | 0 3 3 |
| | | | එකතුව | 3 1 11 |

Q. 4067/LRO/APL 4749/J/AL 1566.

1950 අංක 9 දරණ ආඥාවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ ආඥාවේ අතිරේක ඒජන්ත තැන්පත් ඇත්. මානික්ක ඉඩබිකඩාර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආඥාවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ ආවරණයෙන් සඳහා ආඥාවට ගැනීමට අදහස්කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම:—
 - (අ) මේ 1952 ක්‍රී. මැයි මස 21 වැනි දින පූර්ව 10.30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරිපිට පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරිපිට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනීසිටින නැතහොත් විසින් 1952 ක්‍රී. මැයි මස 7 වැනි දින ගෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර සහ වෙනා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

මේ 1952 ක්‍රී. මාර්තු මස 14 වැනි දින කොළඹ කවිචේරියදීය.

ඇන්. මානික්ක ඉඩබිකඩාර්, බස්නාහිර පළාතේ ආඥාවේ අතිරේක ඒජන්තතුමා.

| උපලේඛනය | | ප්‍රමාණය | |
|---------|--------------------|---|-----------|
| නො. 1 | විස්තර | අයිතිකම්කීයත්තය | අ. රු. ප. |
| 1 | කොස්ගහකුඹුරකැබැල්ල | කෝරළේ අරච්චියේ දෙත් රපිමේල්, මාබොදල, වේගන්ගොඩ | 0 0 9 |
| 2 | එම | එම | 0 0 39 |
| 3 | එම | කුඹුර | 0 0 11 |
| 4 | එම | එම | 1 0 26 |
| 5 | එම | එම | 0 0 20 |
| 6 | පුවක්ගහකුඹුර | රණසිංහ අරච්චියේ දෙත් කෝමස් රණසිංහ, මාබොදල, වේගන්ගොඩ | 2 2 0 |

Q. 4066/LRO/APL 4003/J/AL 1950.

1950 අංක 9 දරණ ආඥාවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ ආඥාවේ අතිරේක ඒජන්ත තැන්පත් ඇත්. මානික්ක ඉඩබිකඩාර්, වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආඥාවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ ආවරණයෙන් සඳහා ආඥාවට ගැනීමට අදහස්කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම:—
 - (අ) මේ 1952 ක්‍රී. මැයි මස 21 වැනි දින පූර්ව 10ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරිපිට පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරිපිට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනීසිටින නැතහොත් විසින් මේ 1952 ක්‍රී. මැයි මස 7 වැනි දින ගෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා ගැනීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර සහ වෙනා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

මේ 1952 ක්‍රී. මාර්තු මස 14 වැනි දින කොළඹ කවිචේරියදීය.

ඇන්. මානික්ක ඉඩබිකඩාර්, බස්නාහිර පළාතේ ආඥාවේ අතිරේක ඒජන්තතුමා.

| උපලේඛනය | | ප්‍රමාණය | |
|---------|----------------------|--|-----------|
| නො. 1 | විස්තර | අයිතිකම්කීයත්තය | අ. රු. ප. |
| 1 | අර්ථවග්ගකුඹුරකැබැල්ල | එම. දෙත් වාර්ලිස් ජයවර්ධන, ගලභිචියාව, ගෝනමුල්ල | 0 3 33 |

Q. 4086/LRO/APL 4464/J/AL 1647.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්ත තැන්පත් ඇන්. මානික්ක ඉබෙයිකඩාර් වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

(1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් දැරී පත් කළ යුතුයි.

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම :—

(අ) වම් 1952 ක්‍රම මි. මි. 21 වෙනි දින පුළුඹා 110 කොළඹ කවිචේරියට පැමිණ මා දුර්ගේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා දුර්ගේට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1952 ක්‍රම මි. මි. 7 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1952 ක්‍රම මාර්තු මස 14 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඇන්. මානික්ක ඉබෙයිකඩාර්, බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

උපලේඛනය

| නො. ඉඩමේ නම | විස්තර | මුල් පලාතේ නො. A 2,976. ගම්—බොකගලම-පැලපිටියම සහ දඹන්පහුව | අයිතිකම්කීයත්තා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|------------------|---|--|--|---------------------|
| 1 මරදපිටිය .. | අවුරුදු 15-25 දක්වා ඉඩම | ආදි පොල් | ශාන්ති මේරියම් බෙනිසේකර, හැක්ටර් බෙනිසේකර පෙරකපුරු මහත්මිය හා ආර් පයාගල | 3 3 9 |
| 2 එම .. | එම | එම | එම ආර අවුල්කරු: දේවපක්‍ෂපේඛිගේ පතින්ද්‍රව, දඹන්පහුව, අල්ලපු ඉඩම අයිතිකරු | 0 1 6 |
| 3 එම .. | එම | එම | ශාන්ති මේරියම් බෙනිසේකර, හැක්ටර් බෙනිසේකර පෙරකපුරු මහත්මිය හා ආර් පයාගල | 0 0 3 |
| ගම—දඹන්පහුව | | | | |
| 4 දඹන්පහුව .. | අවුරුදු 15 වූ පොල්ගස් 3 සි | එම | එම | 0 0 6 |
| 5 එම .. | පොල් ඉඩම | එම | එම | 0 1 26 |
| ගම්—බොකගලම | | | | |
| 6 බොකගලම .. | අවුරුදු 25 ක් වූ පොල් ඉඩම, අවුරුදු 35 ක් වූ | එම | එම | 0 0 2 |
| පැලපිටියම කොස්ගස | | | | |
| 7 එම .. | අවුරුදු 15-25 වූ පොල් ඉඩම | එම | එම | 0 0 35 |
| 8 එම .. | එම | එම | ආර අවුල්කරු: දේවපක්‍ෂපේඛිගේ පතින්ද්‍රව, දඹන්පහුව, අල්ලපු ඉඩම අයිතිකරු | 0 0 10 |

Q. 4124/LRO/APL 2512/J/AL 1768.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්ත තැන්පත් ඇන්. මානික්ක ඉබෙයිකඩාර් වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස් කර ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් දැරී පත් කළ යුතුයි.

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම :—

(අ) වම් 1952 ක්‍රම මි. මි. 23 වෙනි දින පුළුඹා 110 කොළඹ කවිචේරියට පැමිණ මා දුර්ගේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා දුර්ගේට එවිය යුතුයි.

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1952 ක්‍රම මාර්තු මස 8 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි;

වම් 1952 ක්‍රම මාර්තු මස 13 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඇන්. මානික්ක ඉබෙයිකඩාර්, බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

උපලේඛනය

| නො. ඉඩමේ නම | විස්තර | මූලික පලාතේ නො. මරද A 2,864. ගම්—පිෆොඩ | අයිතිකම්කීයත්තා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-------------------------|----------|--|-----------------|---------------------|
| 1 කෝන්ගහවත්ත කැබැල්ල .. | පොල් ඉඩම | වයි. ඒ. ජයවර්ධන, පිෆොඩ, වේගන්ගොඩ | එම | 0 1 33 |
| 2 එම .. | එම | එම | එම | 0 0 6 |
| එකතුව | | | | 0 1 39 |

Q. 4136/LRO/APL 1439/J/AL/1822.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්ත තැන්පත් ඇන්. මානික්ක ඉබෙයිකඩාර් වින මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

(1) මෙහි පහත සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් දැරී පත් කළ යුතුයි.

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම :—

(අ) වම් 1952 ක්‍රම මි. මි. 23 වැනි දින පුළුඹා 100 කොළඹ කවිචේරියට පැමිණ මා දුර්ගේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමාගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා දුර්ගේට එවිය යුතුයි.

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1952 ක්‍රම මි. මි. 8 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි;

වම් 1952 ක්‍රම මාර්තු මස 14 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඇන්. මානික්ක ඉබෙයිකඩාර්, බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

රජයේ භූමි

මුද්‍රිත ප්‍රකාශන නොමැර A 2,925. ගම්—සේනපිටියෙදර

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කරුන්ගේ | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-----|------------|--|--|------------------------|
| 1 | දෙල්ගහවත්ත | පොල් ඉඩම, පාර හස අතුරෙහි පිහිටි ප්‍රදේශය | බුදුකුමාරවිලියේ බේවිඩි සේනවිලිය, සේනපිටියෙදර, දිවුලපිටිය, අරවුල්කරු; සුදසිංහකාරවිලියේ ඇන්ඩ් සිසිලියා (ඉල්ලුකරු) සහ විජේසිංහමුදියන් සේලාසේ ඇනිහේනා, දෙදෙනාම සේනපිටියෙදර, දිවුලපිටිය | 0 0 7 |
| 2 | එම | එම | බුදුකුමාරවිලියේ බේවිඩි සේනවිලිය, සේනපිටියෙදර, දිවුලපිටිය | 1 0 16 |

Q. 4088/LRO/APL/3133/J/AL 1675.

1950 අංක 9 දරණ අණුමට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ අණුමට අතිරේක ඒජන්ත තැන්පත් ඇත්. මානික්ක ඉබේසිකඩාර් වන මම, 1950 අංක 4 දරණ ඉඩම් අණුමට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් රජයේ භූමිකරණ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුමට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් මින්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වසර 1952 ක් වූ මැයි මස 23 වන දින ප්‍රවෘත්ත 11.30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් සිලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් වසර 1952 ක් වූ මැයි මස 8 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කණාගේ අයිතිවාසිකම්වල සහතික, මින්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන මින්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

වසර 1952 ක් වූ මාර්තු මස 13 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය. ඇත්. මානික්ක ඉබේසිකඩාර්, බස්නාහිර පළාතේ අණුමට අතිරේක ඒජන්තකරු.

රජයේ භූමි

මුද්‍රිත ප්‍රකාශන නොමැර A 3,012. ගම්—මාදුල්ගමුව

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිවාසිකම් කීයන අයගේ නම | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-------|-----------------------------|----------|---------------------------------------|------------------------|
| 1 | මහගමවත්ත නොහොත් පැලමහගමවත්ත | පොල් ඉඩම | ජේ. කේ. ධම්සේන, මාදුල්ගමුව, උඩුගම්පොල | 0 1 27 |
| 2 | එම | එම | එම | 0 0 5 |
| එකතුව | | | | 0 1 32 |

Q. 4097/LRO/APL/3197/J/AL 1686.

1950 අංක 9 දරණ අණුමට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ අණුමට අතිරේක ඒජන්ත තැන්පත් ඇත්. මානික්ක ඉබේසිකඩාර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුමට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් රජයේ භූමිකරණ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුමට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් මින්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වසර 1952 ක් වූ මැයි මස 21 වෙනි දින පෙරවරු 11.30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් සිලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් වසර 1952 ක් වූ මැයි මස 7 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කණාගේ අයිතිවාසිකම්වල සහතික, මින්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන මින්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේ කරුණු මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

වසර 1952 ක් වූ මාර්තු මස 14 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය. ඇත්. මානික්ක ඉබේසිකඩාර්, බස්නාහිර පළාතේ අණුමට අතිරේක ඒජන්තකරු.

රජයේ භූමි

මුද්‍රිත ප්‍රකාශන නොමැර A 2,853. ගම්—රද්දෙරම්

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කරුන්ගේ | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-------|---|----------|---------------------------------|------------------------|
| 1 | දිවුලගමවත්ත නොහොත් මීලගමවත්ත, දෙල්ගමවත්ත, නොහොත් දම්වගමකුරුදුම්වත්ත | පොල් ඉඩම | යූ. සිසි සිල්වා, රද්දෙරම් සිවුම | 0 2 35 |
| 2 | එම | එම | එම | 0 0 25 |
| 3 | එම | එම | එම | 0 0 20 |
| 4 | එම | එම | එම | 2 1 29 |
| එකතුව | | | | 3 1 29 |

Q. 4135/LRO/APL 1035/J/AL 1830.

1950 අංක 9 දරණ අණුමට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ අණුමට අතිරේක ඒජන්ත තැන්පත් ඇත්. මානික්ක ඉබේසිකඩාර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුමට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් රජයේ භූමිකරණ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුමට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් මින්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) වම් 1952ක්වූ මැයි මස 23 වෙනි දින පූර්විකා 10.30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමුත් ඒ ජනන කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් වම් 1952ක්වූ මැයි මස 8 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබද නමුත් අයිතිවාසිකම්වල ස්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබද විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

වම් 1952ක්වූ මාර්තු මස 13 වෙනි දින
 කොළඹ කවිචේරියේදීය. ඇත්. මානික්ක ඉංවෙයිකඩාර්,
 බස්නාහිර පළාතේ ආණ්ඩුමේ අතිරේක ඒජන්තතුමා.

උප ලේඛනය

මූලික ප්ලානයේ නොමිමරය A 3,039. ගම—ඇලපිලියාම

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කරුන්ගේ නම | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|----------|----------------------------|--------------------------|---|---------------------|
| 1 | මිල්ලගහවත්ත සහ වැරැල්ලකැලේ | පොල් ඉඩම සහ කරන්න පාර .. | සුරසිංහ විජේරත්න දෙවන් පෙරේරා, මහාරකන්ද වික්‍රම, අමේසුස | 1 1 7 |
| 2 | එම | එම | එම | 0 1 4 |
| 3 | එම | එම | එම | 12 1 23 |
| එකතුව .. | | | | 13 3 34 |

Q. 4122/LRO/APL/3487/J/AL/1782.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ ආණ්ඩුමේ අතිරේක ඒජන්ත තැන්පත් ඇත්. මානික්ක ඉංවෙයිකඩාර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුමට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුමට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
 (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
 (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) වම් 1952ක්වූ මැයි මස 21 වෙනි දින පූර්විකා 11.30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමුත් ඒ ජනන කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 (ආ) තවද, එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් වම් 1952ක්වූ මැයි මස 7 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබද නමුත් අයිතිවාසිකම්වල ස්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබද විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

වම් 1952ක්වූ මාර්තු මස 14 වෙනි දින
 කොළඹ කවිචේරියේදීය. ඇත්. මානික්ක ඉංවෙයිකඩාර්,
 බස්නාහිර පළාතේ ආණ්ඩුමේ අතිරේක ඒජන්තතුමා.

උප ලේඛනය

මූලික ප්ලානයේ නොමිමරය A 3,037. ගම—කොන්දොමුල්ල

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කරුන්ගේ නම | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|----------|------------|-------------|--|---------------------|
| 1 | ගොරකගහවත්ත | පොල් ඉඩම .. | ඇලෙක්ස් ඇම්. සේනානායක ග්‍රෙස්ටන්, මිහඹුව | 0 2 5 |
| 2 | එම | එම | එම | 2 0 22 |
| එකතුව .. | | | | 2 2 27 |

Q. 4070/LRO/APL 2959/J/AL/1539.

1950 අංක 9 දරණ ආණ්ඩුමට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ ආණ්ඩුමේ අතිරේක ඒජන්ත තැන්පත් ඇත්. මානික්ක ඉංවෙයිකඩාර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුමට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුමට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
 (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
 (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) වම් 1952ක්වූ ජූලි මස 3 වෙනි දින පූර්විකා 10.30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමුත් ඒ ජනන කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් වම් 1952ක්වූ මැයි මස 20 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබද නමුත් අයිතිවාසිකම්වල ස්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිලිබද විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

වම් 1952ක්වූ මාර්තු මස 14 වෙනි දින
 කොළඹ කවිචේරියේදීය. ඇත්. මානික්ක ඉංවෙයිකඩාර්,
 බස්නාහිර පළාතේ ආණ්ඩුමේ අතිරේක ඒජන්තතුමා.

උප ලේඛනය

මූලික ප්ලානයේ නො. A 2,910. ගම—කුඩගමමින

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කරුන්ගේ නම | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|----------|------------------|--------------------|---|---------------------|
| 1 | පොල්විටමාපු වත්ත | පොල් ඉඩම සහ ගෙය .. | මාසිංහ කන්කානමලාගේ මාර්ලිස් අප්පුහම්, බලසල්ල දිසුලපිටිය | 0 0 8 |
| 2 | එම | එම | එම | 0 0 21 |
| 3 | එම | එම | එම | 0 3 32 |
| එකතුව .. | | | | 1 0 21 |

Q. 4170/LRO/APL/3327/J/AL 1936.

1950 අංක 9 දරණ ආණ්ඩුමට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

බස්නාහිර පළාතේ ආණ්ඩුමේ අතිරේක ඒජන්ත තැන්පත් ඇත්. මානික්ක ඉංවෙයිකඩාර් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුමට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුමට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
 (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1952ක්වූ ජූනි මස 2 වැනි දින පූර්ණය 10.30ට කොළඹ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් වම් 1952ක්වූ මැයි මස 19වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුදී සිටිය යුතුයි.

වම් 1952 මාර්තු මස 14වෙනි දින
 කොළඹ කවිචේරියේදීය. ආණ්ඩු මානව සම්බන්ධතා දෙපාර්තමේන්තුව,
 බස්නාහිර පළාතේ ආණ්ඩුවේ අතිරේක ඒජන්තතුමා.

උපලේඛනය
 මුල් පලයේ නොමැරය A 3,044. ගම—උදම්මට

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කරුන්ගේ නාම | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-------|-----------------|----------|---|------------------------|
| 1 | තාරත්තමාවත්ත එම | පොල් ඉඩම | සිත්ගන්කුච්චි ආරච්චිගේ බේබිඩි පිටර්, උදම්මට, මෙයන්තොඩ | 0 2 19 |
| 2 | එම | එම | එම | 0 0 12 |
| එකතුව | | | | 0 2 31 |

L. D. B—49/50. LRO/APL/5532/J/AL/1753/LP 6474.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි
 ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් බස්මින් රේන් රයිව් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1952ක්වූ අප්‍රේල් මස 22වෙනි දින හික්කඩුවේ කානායක මිත්‍රපුත්‍රයාගේ පුර්ණය 11.45ට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් වම් 1952ක්වූ අප්‍රේල් මස 15වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුදී සිටිය යුතුයි.

වම් 1952ක්වූ මාර්තු මස 14වෙනි දින
 ගාලු කවිචේරියේදීය. රේන් රයිව්,
 ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය
 මුල් පලයේ නො. A 1,290. ගම—ගෝනපිත්‍රුවල, බස්නාහිර

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කරුන්ගේ නාම | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-------|------------------|--|--|------------------------|
| 1 | කලුච්චගමාවත්ත එම | අවුරුදු 20ක් වයස්වූ රබර්ගස්ද, අවුරුදු 10-60ක් වයස්වූ පොල්ගස්ද, අවුරුදු 15ක් වයස්වූ තේ, අනර්ථ පහර වගාකරනලද පොල්ද, උරුමයේදී කරනලද මැටියෙන් නනාපු ගෙයක් සහ පොල් අතු මෙහිලිකරනලද මැටියෙන් නනාපු පැලක් ඇති පොල් ඉඩම | හික්කඩුවේ ගෝනපිත්‍රුවල, බස්නාහිර පදිංචි ඩී. පී. ආචාර්ය සිල්වා | 3 3 32 |
| 2 | එම | අවුරුදු 10-60ක් වයස්වූ පොල් ඉඩම | එම | 0 0 27 |
| 3 | එම | අවුරුදු 10ක් වයස්වූ පොල්ද, අවුරුදු 20ක් වයස්වූ රබර් ඇති ඉඩම | හික්කඩුව, ගෝනපිත්‍රුවල පදිංචි ඩී. පී. ආචාර්ය සිල්වා, හික්කඩුවේ ගෝනපිත්‍රුවල පදිංචි සයිමන් විජේවික්‍රම සහ පිටර් කර්නාච්චිද අයිතිකම් කියති | 0 0 14 |
| එකතුව | | | | 4 0 33 |

L. D.—B 49/50 LRO/APL/937/J/AL/1537/LP. 6460.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි
 තාරු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් බස්මින් රේන් රයිව් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි පහත සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) වම් 1952ක්වූ මැයි මස 2වෙනි දින පූර්ණය 9.30ට ගාල්ලේ කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් 1952ක්වූ අප්‍රේල් මස 24වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිකම්වල ස්වභාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුදී සිටිය යුතුයි.

වම් 1952ක්වූ මාර්තු මස 4 වෙනි දින
 ගාල්ලේ කවිචේරියේදීය. රේන් රයිව්,
 ආණ්ඩුවේ ඒජන්තතුමා.

උපලේඛනය
 මූලික පලයේ නොමැරය A 1,297. ගම—තාරුගම

| නො. | ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කරුන්ගේ නාම | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-------|--|--|---------------------|------------------------|
| 1 | නරාහස්දෙකිබැද්ද: තාවකාලික පොල්අතුමෙහිලි කරනලද මැටියෙන් නනාපු ගෙවල් 2ක්ද, තාවකාලික පොල්අතු මෙහිලිකරනලද මැටියෙන් නනාපු මැදිසිලි 2ක් සහ තාවකාලික පොල්අතුමෙහිකරනලද කොප්පර මඩුවක් ඇති, අවුරුදු 15ක් සහ 25ක් වයස්වූ රබර් සහ පොල් ඉඩම්, අවුරුදු 25ක් වයස්වූ පොල් ඉඩම සහ කරත්ත පාර | හික්කඩුව පදිංචි ඩී. බේබිඩි: කුමාරවත එච්. සී. උරුමයාඩ, ඇස්, ඇල්. උරුමයාඩ සහ සී. ගුණපාල උරුමයාඩ, කලේගාල, ගාල්ල | 8 0 23 | |
| 2 | එම | අවුරුදු 25ක් වයස්වූ පොල් ඉඩම සහ කරත්ත පාර | එම | 0 1 8 |
| 4 | එම | අවුරුදු 25ක් වයස්වූ පොල් ඉඩම | එම | 0 0 17 |
| එකතුව | | | | 8 2 8 |

L. D.—B 49/50.

LRO/APL/469/J/AL/1769 LP 6477.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

ආයුර්වේද උප ඒජන්ත තැන්පත් බස්වත් රේජ් රයිච් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත කී පහත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම:—
 (අ) වම් 1952 ක්වු මැයි මස 13 වෙනි දින ප්‍රවිභාග 10.15 ට අම්බලමියාඩ කානායමට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 (ආ) කවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් වම් 1952 ක්වු මැයි මස 6 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

වම් 1952 ක්වු මාර්තු මස 10 වෙනි දින
ගාල්ලේ කවිමේරියේදීය.

රේජ් රයිච්,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මූලික පලයෙන් නොමැරය A 1,299. ගම—ගොඩහේන

| නො. ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කීයත්තා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-----------------------|---|--|------------------------|
| 1 කුඩලුගල් පොත්ත කැලේ | අවුරුදු 25 ක් වයස්වූ කොප්පේ 7 ක්ද, රබර් ගස් 30 ක්ද, පොල් ගස් 13 ක්ද ඇති අවුරුදු 70 ක් වයස්වූ කුරුඳු ඉඩම සහ නාවකාලික පැලක් සහ කුඹුරු | අම්බලන්ගොඩ ගොඩහේන දුව පදිංචි ඇම්. කේ. මහින්ද සිල්වා එම | 6 3 4 0 0 33 |
| එකතුව | | | 6 2 11 |

L. D.—B 49/50.

L. A. 7437/LRO/APL 4400/J/AL/1932.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

කුරුණෑගල දිසායතනයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් විජයපාල විසුබර් ජයසිංහ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි පහත සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහත කී පහත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම:—
 (අ) වම් 1952 ක්වු අප්‍රේල් මස 29 වෙනි දින ප්‍රවිභාග 9 ට කුරුණෑගල කවිමේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 (ආ) කවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් වම් 1952 ක්වු අප්‍රේල් මස 22 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

වම් 1952 ක්වු මාර්තු මස 10 වෙනි දින
කුරුණෑගල කවිමේරියේදීය.

බිබිලි. ටී. ජයසිංහ,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නො. A 1,118. ගම—මිරිහම්බුරේ

| නො. ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කීයත්තා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|----------------------|---------------------------|--|------------------------|
| 1 කොළොන්නගමුලපිල්ලාව | අවුරුදු 25-35 ක් පොල්වත්ත | වෙල්ලාමේ, මිරිහම්බුරේ, ජයසිංහ මුදියන් සේලාගේ රත්බණ්ඩා එම | 0 3 0 0 3 0 |

L. D.—B. 49/50.

L. A. 7473/LRO APL/5364/J/AL/1931.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

කුරුණෑගල දිසායතනයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් විජයපාල විසුබර් ජයසිංහ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ, පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම:—
 (අ) 1952 ක්වු අප්‍රේල් මස 29 වෙනි දින ප්‍රවිභාග 9 ට කුරුණෑගල කවිමේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
 (ආ) කවද එසේ පෙනී සිටින නැතැත්තා විසින් 1952 ක්වු අප්‍රේල් මස 22 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාවය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර ගත මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

වම් 1952 ක්වු මාර්තු මස 10 වෙනි දින
කුරුණෑගල කවිමේරියේදීය.

බිබිලි. ටී. ජයසිංහ,
ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නො. A 1,127. ගම—මාවත්ත

| නො. ඉඩමේ නම | විස්තර | අයිතිකම්කීයත්තා | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|--------------|--|---|------------------------|
| 1 කිරිමානගේන | අවුරුදු 20-25 ක් රබර් ගස් 172 ක්, අවුරුදු 20 ක් අඹ ගස් 1 ක්, අවුරුදු 20 ක් දෙල් ගස් 1 ක්, වත්තෙහි එලවලු සහ කොපෙල් ද වේ | වයි. ඇල්. ඇම්. අබ්දුල් අසීස් ගොඩවෙල, පොල්ගහවෙල එම | 1 1 4 2 1 10 |
| 2 එම | අවුරුදු 25 ක් රබර් | එම | 2 1 10 |
| එකතුව | | | 3 2 14 |

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

LA 3330/J/AL/1770

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெல்லரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 8 ந உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்

சிலாபம் டிலத்திற்கு, பிடிக்கல்கோறலே தெற்கு பளுவல்கலே கிராமவிதானையின் பகுதியிலிருக்கும் மொறகெல் எனனும் மிடத்திலிருப்பதும் 22 அடி அகலம் கொண்டதும் ஏறக்குறைய 0. ஏக்கர் 2 றுட 0 பொசல விசாலங்கொண்டதும் கீழ்க்காணும் எல்லைக்குள்ளடங்கியதுமான காணி :—

வடக்கு—நெலவயல்களும் ;
கிழக்கு—கொல்வது ஓயாவும் ;
தெற்கு—தோட்டமும் ;
மேற்கு—தோட்டமும்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம், காணி விவசாய மந்திரி டடலி ஷெல்லரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (மாச) மார்ச் 5 ந உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

புளையிலிருக்கும், உடுகிந்தைப் பிரிவைச் சேர்ந்த, உட்பலாட்டாக கோறனையிலிருக்கும், வெலிமடைப் பட்டணத்தில் உள்ள இம்பலகமா கும்பிறவெல்லல் என்னும் 9'61பு. சுற்றளவுள்ள காணி பின்வருமாறு அமையப்பட்டுள்ளது.

வடக்கு—நுவரெலியா-புதனை (P. W. D) தெரு ;
கிழக்கு—சோனகா பள்ளிவாசல் ;
தெற்கு—K. D. பஸ்தியான் அபுக்காமிக்குக் கோந்த இம்பலகமா கும்பிறவெல்லல் என்னும் காணி ;
மேற்கு—O. M. கார்டர் கீறுசகீபுக்குச் சேர்ந்த இம்பலகமா கும்பிறவெற்ற என்னும் காணி ;

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெல்லரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (பெரவரி) மார்ச் 27 ந உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அதிபர் இலக்கம் Q 4013/J/AL/1373 (VE).

காணியின் விபரம்.

கொழும்பு டிலத்திற்கு அலுத்தருகோறனை வடக்கு (B) ல் யறியல் கிராமவிதானையின் டிலிஷன் இல. 23 ல் இருக்கும் கடிற்றணவடக்கு என்னும் குறிச்சியில் சுமார் 23. ஏ. 1 றா. 0 ப. விசாலமுள்ள கொள்ளுள்ள கும்பிற என்னும் காணியின் பகுதி.

வடக்கு—நீர்கொழும்பு-மிறிகம் பி. டபிளயு. டி. ரோட்டு ;
கிழக்கு—நீர்பாயச்சம் வாயக்கால், நீர்கொழும்பு, திம்பிறிகலைவாலிலிருக்கும் திரு. எச். டொன டேவிட் அவர்களுக்கரிய வயலும், மேட்டுக் காணியும் ;
தெற்கு—கொழும்பிலிருக்கும் திரு. ஆர். எவ். எஸ். டி. மெல் அவர்களின் புலுகலுவலைய என்னும் எஸ்டேட் ;
மேற்கு—நீர்கொழும்பிலிருக்கும் ஸ்ரீமதி. விற்றம் சிங்காவின் பிரேமச்சந்திரா என்னும் எஸ்டேற்றும், திம்பிறிகலை கருவாவிலிருக்கும் திரு எச். டொன டேவிறருக்கும் மறறவாக்களுக்கும்ரிய உலாமபலம் என்னும் எஸ்டேற்றும், நீர்கொழும்பிலிருக்கும் ஸ்ரீமதி. யேன ஜெயவாடினின் மேட்டுக்காணியும்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெல்லரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 6 ந உ.
மாகாண அதிபர் இலக்கம் : Q 3500/J/E/845.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

கொழும்பு டிலத்திற்கு சியான, கோறனை கிழக்கு, கலத்த ஒலித்த என்னும் கிராமத்தில் 1 ஏ. 0 றா 18 9 ப. விசாலமுள்ள மில்லகலாவத்த, கலத்தக்கலா வத்த என்னும் துண்டுக காணிகள். ஆரம்பப்பட இல A. 2889 ல் துண்டுகள் 1, 2, 3 என்று அளந்து விபரிக்கப்பட்டிருக்கின்றன.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெல்லரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 6 ந உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அதிபர் இலக்கம் Q 4159/J/HLG/1916.

காணியின் விபரம்.

கொழும்பு டிலத்திற்கு, சல்பிறி கோறனை, வீதற என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 1 ஏ 27 பாசல விசாலமுள்ள அலுபோகலு உறுண்டு வத்த என்னும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு—கொழும்புக்குப் போகும் பிரதம ரோட்டு ;
கிழக்கு—கொழும்புக்குப் போகும் பிரதம ரோட்டும பழைய ரோட்டும ஒருங்கே சேரும் சந்தியும், ஆர். நிச்சட் சில்வ உரிமைகேட்டுக் காணியும் ;
தெற்கு—கொழும்புக்குப் போகும் பழைய ரோட்டு ;
மேற்கு—பிரேமச்சேரு உரிமைகேட்டுக் காணியும், சிச பரிபாலன ஆஸ்பத்திரியும்.

1950 ම ජූනියුන් 9 ම இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம். LA/7442/J/AL/1584.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி ஷெல்லரன் சேனனாயக்க ஆசிரியர் நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1952 ம் (பெரவரி) மார்ச் 19 ந் உ.

டட்லி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அலலது டிஸ்திரிக் எசண்டின இலக்கம் :
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/1584.

காணியின் விபரம்.

(1) குருணாகல் டிஸ்திரிக், வன்னி அட்பட்டு மஹகலகடவல் பகுதி நோசியா கிராமத்தில் ஹெலம்பகஹும்புற என்னும் 1 ஏ. 3 ரூ. விசாலம் உள்ள எல்லைகள் :—

வடக்கு : டனகஹும்புற,
கிழக்கு : மெலவ குளத்தின் வயல்கள்,
தெற்கு : அரசாங்க காடு,
மேற்கு : நோசியா குளம்.

(2) குருணாகல் டிஸ்திரிக், வன்னி அட்பட்டு மஹகலகடவல் பகுதி நோசியா கிராமத்தில் டனகஹும்புற என்னும் 5 ஏ. 1 ரூ. 10 ப விசாலம் உள்ள எல்லைகள் :—

வடக்கு : டனகஹும்புற,
கிழக்கு : மெலவ குளத்தின் வயல்கள்,
தெற்கு : ஹெலம்பகஹும்புற,
மேற்கு : நோசியா குளம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம். LA 7258/J/2053.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி ஷெல்லரன் சேனனாயக்க ஆசிரியர் நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் (பெரவரி) மார்ச் 17 ந் உ.

டட்லி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அலலது டிஸ்திரிக் எசண்டின இலக்கம் :
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/401.

காணியின் விபரம்.

(1) குருணாகல் டிஸ்திரிக், தெவமதி அட்பட்டு நெல்லி பகுதி, நெல்லிய கிராமத்தில் தவலல், நனதெனிவலவல், தனகஹும்புற, நாமடகஹும்புற, மீகஹும்புற, அல்வெத்தமேருமபுற என்னும் காணிகளின் ஏறக்குறைய 25 ஏ. 0 ப 26 ப விசாலம் உள்ள எல்லைகள் :—

வடக்கால் : நெல்லிய டேனக்,
கிழக்கால் : விசுவநவெல,
தெற்கால் : அரசாங்க காடு,
மேற்கால் : அரசாங்க காடு.

(2) குருணாகல் டிஸ்திரிக், தெவமதி அட்பட்டு, நெல்லிய பகுதி நெல்லிய கிராமத்தில் றதமல்கலவெவேகும்புற என்னும் காணியில் ஏறக்குறைய 1 ஏ 0 ரூ. 04 ப. விசாலம் உள்ள எல்லைகள் :—

வடக்காலும் தெற்காலும் : டிகவெவஹேனாயய,
மேற்காலும் கிழக்காலும் : றதமல்கலவெவேகும்புற.

(3) குருணாகல் டிஸ்திரிக், தெவமதி அட்பட்டு, நெல்லிய பகுதி, நெல்லிய கிராமத்தில், பீனஹேனும்புற என்னும் காணியில் ஏறக்குறைய 0 ஏ 0 ரூ. 9 3/4 ப. விசாலம் உள்ள எல்லைகள் :—

வடக்கால், தெற்கால், மேற்கால் : தாவலல் நெல்வயல்,
கிழக்கால் : வாழைத் தோட்டம்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுடக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி ஷெல்லரன் சேனனாயக்க ஆசிரியர் நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் (மார்ச்) பங்குனி 7 ந் உ.

டட்லி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அதிபா இலக்கம் : Q 4150/J/IR/1909

காணியின் விபரம்.

(1) கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோறனை வடக்கு (ஏ) ல் கட்டுநாயக்க என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 9 ஏ 2 ரூ. விசாலமுள்ள தோண்டூடே என்னும் காணியின் ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : கட்டுநாயக்கவிலிருக்கும் எல் ரீ உ. ரொயசா, கே, உ. ஜூலிஸ் தியபோல்ட், பிருஞ்சில. கே. உ. மகலிலின், இவர்கள் எல்லோரும் உரிமை கேட்கும் சொந்தக் காணி,

கிழக்கு : கொழும்பு புத்தலப் புகையிரதப் பாதை,

தெற்கு : (கொழும்பு—நீர்கொழும்பு பீ. டப்ளியூ. உ. ரோட்டிலிருக்கும் இல. 19/1A மதவுக்கருகாம யிலிருக்கும்) ஒற்றடிப்பாதை,

மேற்கு : கட்டுநாயக்கவிலிருக்கும் டபுளியூ. ஏ. ரோசாவுக்கும், ரீ. நோபேட் பெண்ணைடோவுக்குமுரிய சொந்தக் காணி,

(2) கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோறனை (A) ல், கட்டுநாயக்க என்னும் கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் விசாலமுள்ள தோண்டூடே என்னும் காணியின் ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : (கொழும்பு—நீர்கொழும்பு பீ. டப்ளியூ. உ. ரோட்டிலிருக்கும் இல. 19/1A மதவுக்கருகாம யிலிருக்கும்) ஒற்றடிப்பாதை,

கிழக்கு : கொழும்பு புத்தலப் புகையிரதப் பாதை,

தெற்கு : (கொழும்பு—நீர்கொழும்பு பீ. டப்ளியூ. உ. ரோட்டில் 18 ம் கட்டைக் கல்லுக்குத் தெற்காகவும், இல. 19/1 ம் மதவுக்கு வடக்கே சமீபமாகவும் போகும்) ஒற்றடிப்பாதை,

மேற்கு : (இலக்கங்கள் 18, 18 1/2 ம் மதவுக்கருக்கிடையே போகும்) நீர்கொழும்பு பீ. டப்ளியூ. உ. ரோட்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1951 ம் ஆண்டு (ஒகரோபா) ஐப்பசிமீ 3 ந் உ.
மாகாண அதிபர் இலக்கம் . Q 3920/J/IR/1493.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக் அலுவலகத்து கோற்றை வடக்கு (A) ல் பல்லன்சேன தெற்கு கிராம விதானையின் டிஷெனிஸ்ட்ருக்டம் சமார் 1/2 போச்சல் விசால் முள்ள சிரிலலோவா எனனும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : அதே காணியின் பகுதி.
கிழக்கு : அதே காணியின் பகுதி.
தெற்கு : அதே காணியின் பகுதி.
மேற்கு : நீர் வாய்க்கால்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச்சி 27 ந் உ.
மாகாண அதிபர் இலக்கம் . Q 4109/J/R/1747.

டடலி சேனனாயக்க,
காணி விவசாய மந்திரி.

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், மெதபத்தவ, சிமான கோற்றை மேற்கு, கொல்கினை எனனும் கிராமத்திலிருக்கும் சமார் 1 ஏக்கர் விசால்முள்ள விஹாரவத்த எனனும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : ஒற்றடிப்பாதை ;
கிழக்கு : வண்டிப்பாதை ;
தெற்கு : விஹாரவத்த ;
மேற்கு : விஹாரவத்த.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7 ம் பிரிவின்படியான அறிவித்தல் Q 3355/J/HLG/1735

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட இல : A 3,041. கிராமம்—குறண

| துண்டு | காணியின் பெயர். | விபரம் | உரித்தானியின் பெயர் | விசாலம். ஏ. றா. ப. |
|--------|--|------------------------------|--|-----------------------|
| 1 | கொழும்பு ரோட்டு, மங்கள ரோட்டிலிருக்கும் மதிப்பு இல 603 ம் வளவின் பகுதி | தோட்டமும் ரோட்டின் பகுதியும் | எஸ். ஆகஸ்தினு பெர்னாண்டோ, ஹொறன், எதிரக் கப்பட்ட ஜி. பீ. கொடிகாற, பொலிஸ் பெறக் ஸ்ரீ, நீர்கொழும்பு | 0 0 2-8 |
| 3 | கொழும்பு ரோட்டிலிருக்கும் வரி மதிப்பு இல. 331 ம் வளவின் பகுதி | கலலு ரோட்டு | எம் பிரானசில் செவியல் திசேர, வீபொட, ஹொறன், நீர்கொழும்பு | 0 0 26-6 |
| 4 | மங்கள ரோட்டிலிருக்கும் வரி மதிப்பு இல. 6 ம் வளவின் பகுதி | ஷெ | எஸ். யக்கோப பொன்னாண்டோ, ஹொறன், நீர் கொழும்பு | 0 0 4 |
| 5 | மங்கள ரோட்டிலிருக்கும் வரி மதிப்பு இல. 7 ம் வளவின் பகுதி | ஷெ | ஜோன் எவ். வருணகுலசூரிய, வெல்லவீதிய, நீர் கொழும்பு | 0 0 7-8 |
| 6 | மங்கள ரோட்டிலிருக்கும் வரி மதிப்பு இல. 9 ம் வளவின் பகுதி | ஷெ | ஜி. பீ. கொடிகாற, பொலிஸ் பெறக் ஸ்ரீ, நீர் கொழும்பு | 0 0 9-9 |
| 7 | மங்கள ரோட்டிலிருக்கும் வரி மதிப்பு இல. 10 ம் வளவின் பகுதி | ஷெ | பீ. பேதுறு, ஜோன் பொன்னாண்டோ, ஹொறன், நீர்கொழும்பு | 0 0 9-8 |
| 8 | மங்கள ரோட்டிலிருக்கும் வரி மதிப்பு இல. 12 ம் வளவின் பகுதி | ஷெ | எஸ். யோசேப் பொன்னாண்டோ, ஹொறன், நீர் கொழும்பு | 0 0 15-4 |
| 10 | மங்கள ரோட்டிலிருக்கும் வரி மதிப்பு இல. 16 ம் வளவின் பகுதி | ஷெ | எம். குக் பொன்சேக்கா, ஹொறன், நீர்கொழும்பு | 0 0 14-5 |
| 11 | மங்கள ரோட்டிலிருக்கும் வரி மதிப்பு இல. 21 ம் வளவின் பகுதி | ஷெ | ஆகஸ்தினு பொன்னாண்டோ, கட்டுவையக்க | 0 0 7-5 |
| 12 | மங்கள ரோட்டிலிருக்கும் வரி மதிப்பு இல. 16 ம் வளவின் பகுதி | ஷெ | எம். குக் பொன்சேக்கா, ஹொறன், நீர்கொழும்பு | 0 0 3-5 |
| 14 | மங்கள ரோட்டிலிருக்கும் வரி மதிப்பு இல. 23 ம் வளவின் பகுதி | ஷெ | ஜோன் பீரிஸ், ஹொறன், நீர்கொழும்பு | 0 0 12-1 |
| 15 | ஷெ | தோட்டத்தின் பகுதி | ஷெ | 0 0 0-7 |
| 16 | ஸ்ரீ விகிரமராஜசிங்க ஹ ரோட்டிலிருக்கும் வரி மதிப்பு இல. 196/1 ம் வளவின் பகுதி | கலலு ரோட்டு | எஸ். ஆகஸ்தினு பொன்னாண்டோ, ஹொறன், நீர் கொழும்பு | 0 0 21-4 |
| 18 | ஸ்ரீவிகிரம ராஜசிங்க ஹ ரோட்டிலிருக்கும் வரி மதிப்பு இல. 204 ம் வளவின் பகுதி | ஷெ | டபிளியு. ஜோன் பீரிஸ், ஹொறன், நீர்கொழும்பு | 0 0 17-7 |

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் மேல் கூறப்பட்டிருக்கும் நேரம் திகதி, மாதம் அன்று கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடனடிகளின் தன்மையையும் குறித்த காணிகளை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும். 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 12 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிதிகும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 13 ந் உ.

என். மாணிக்க இலக்ககாரர்,
கூட்டு மேல் மாகாண அதிபர்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

Q 3722/J/PT/571

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

| தலை | காணியின் பெயர் | ஆரம்பப்பட இல | கிராமம்—தெரிவல வட்டாரம் இல 4. | விசாலம். |
|-----|--|--|-------------------------------|-----------|
| | விபரம் | | உரித்தாளியின் பெயர் | ஏ. ஸா. ப. |
| 1 | புறேடவேயிலிருக்கும் வரி மதிப்பு இல. 26 கொண்ட அப்போதிக் கெரி, யாவத்த என னும் காணியின் பகுதி | தென்னகாணி பிலிகல வணாஸ்ட குணறட்டின, அடிமண்டி குணறட்டின, இல. 34/1 எலி ஹவுஸ் ரேட்ட, கொழும்பு, சீ. வீ. குணறட்டின, சீ அவெனபு, கொள்ளப்பிட்டிய, ஸ்ரீமதி. எமாலி அலகசாண்டர் பெரிரா, ஸ்ரீமதி. அலில எவ. பெரிரா, ஸ்ரீமதி. மிலிசென மண்டி, ஜெயசிங்ஹா, மேயர் எஸ். வீ குணறட்டின, வில்பிரெட், ஜேமல் குணறட்டின ஸ்டேஷன் ரேட்ட, தெளிவலை, ஸ்ரீமதி ஹறட்டின லொறறி சேறசிங்ஹ, ஹெவலொக ரேட்ட, கொழும்பு, ஸ்ரீமதி. பிறீடா கொனலரன்சீ விக்ரமறட்டின, பாணதுறை, ஸ்ரீமதி எடித் எம். சமறசிங்ஹ, எ சமறசிங்ஹ, மேறபார்த்த இலாஸ்பெக்டர் செல கம்பெனி, வகவெல ரேட்ட, காலி, சிறுஞ்சி குணறட்டின, ஸ்ரீமதி. ஏ. சமறசிங்ஹ மேறபார்த்த வகவெல ரேட்ட, காலி | 0 1 34-04 | |

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந தேதி காலை 10 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 19 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படி இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி, 1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 4 ந உ.

என் மாணிக்க இடைக்காடா, கூட்டு மேல மாகாண அதிபர்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

Q 3978/J/PT/1232

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

| தலை | காணியின் பெயர் | ஆரம்பப்பட இல | கிராமம்—கம்பஹா மெதகம் (பகுதி) | விசாலம். |
|-----|----------------------------|--|-------------------------------|-----------|
| | விபரம் | | உரித்தாளியின் பெயர் | ஏ. ஸா. ப. |
| 1 | தெல்குறவத்த மதிப்பு இல 414 | வரி ஒரு கிணறும், மேயந்த ஒரு மண கொட்டிலும், ஓடு ஹெறி வில்பிரெட் டயஸ் விஜயகிரகம் பண்டாற ரேட்ட ஒரு கச்சேரி, ஓடுபோட்ட நிரந்தரமான னயக்க, எக்சிக்யூற்றொஸ் சசன் எலிசபெத் டய ஓடு கல் வீடும அடங்கிய தென்ன தெனற ரேட்டம் பண்டாரனாயக்க வளவல், கம்பஹா | 0 3 35-3 | |

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந திகதி காலை 11 0 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 19 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி, 1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 14 ந உ.

என் மாணிக்க இடைக்காடா, கூட்டு மேல மாகாண அதிபர்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

Q 3736/DEA/745

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

| தலை | காணியின் பெயர் | ஆரம்பப்பட இல | கிராமம்—போலவலான 2 ம டிவிஷன் | விசாலம் |
|-----|---|---|---|-----------|
| | விபரம் | | உரித்தாளியின் பெயர் | ஏ. ஸா. ப. |
| 1 | கொழும்பு ரேட்டிலிருக்கும் வரி மதிப்பு இல 284 கொண்ட ஸ்ரீசிரியா எனனும் காணியின் பகுதி | ஒரு பொக்கிஷ அறையும், ஒரு கறகிணறும், மேயந்த ஒரு கறகட்டிடமும் 6 கச்சேரி, ஓடுபோட்ட ஒரு கறகட்டிடமும் அடங்கிய தென்ன காணி | ம. கொம்பொலிஸ் ராஜபக்சே மெதமுள்ள, மினுஷாங் கொட்ட | 0 3 6-5 |

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 2 ந திகதி காலை 11 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 19 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி, 1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 14 ந உ.

என் மாணிக்க இடைக்காடா, கூட்டு மேல மாகாண அதிபர்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

Q/4059/J/E/1582

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் :—

| தலை | காணியின் பெயர் | ஆரம்பப்பட இல | கிராமம்—செயிறை செபலரியன் வட்டாரம் இல. 11 | விசாலம். |
|-----|--|---|---|-----------|
| | விபரம் | | உரித்தாளியின் பெயர் | ஏ. ஸா. ப. |
| 1 | ரினிறறி பிலேசிலிருக்கும் வரி மதிப்பு இலக்கங்கள் 8 ம் 10 ம் கொண்ட வளவுகள் | கல்லால் கட்டப்பட்ட 4 தூண்களும் அதோடு சேர்ந்த 4 கதவுகளும், தகரத்தால் மேயந்த ஒரு மரக டட்டிடமும், தகரத்தால் மேயந்த ஒரு கலக்கட்டிட மும், 1 மரகட்டிடமும், ஓட்டால் மேயப்பட்ட ஒரு கறகட்டிடங்களும் அடங்கிய தென்ன காணி | சோச ஓவ சிலோன் பொறுப்பாளி ரா. எச். கிறூரி யன், 243, கலஸ்டோவ ஸ்ரீ, கொழும்பு, சீ. எம். யெனிங்ஸ், காலி ரேட்ட, வெள்ளவத்த, டகரா எவ ஈ ஆர். பதலோமியல், 5 ம் லேன் கொள்ளப்பற்றிய, ம. வீரப்பெருமாள் "வால் லன்" கிறிஸ்தொபர், நிகேகொட் | 0 3 30-98 |

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாக 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 3 ந திகதி காலை 10.0 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 20 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி, 1952 ம் ஆண்டு (மாச) பங்குனிமீ 14 ந உ.

என் மாணிக்க இடைக்காடா, கூட்டு மேல மாகாண அதிபர்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

Q 3500/J/E/845.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

| துண்டு. | காணியின் பெயர். | ஆரம்பப்பட்ட இல. A 2,889. | கிராமம்—கஹற்றஓவிறை | விபரம் | உரித்தாளியின் பெயர் | விசாலம். |
|---------|-----------------|--------------------------|-----------------------------|---|---------------------|----------|
| 1 | மில்லகஹும்புற | .. | நெல் வயலும், தெனனங்காணியும் | எ. எல். எம். சலீம், எம். அபடுலஹஜ்ஜியா, கே அபடுலஹமீட், யூ. எல். எம். ஜெயினு | 0 1 0 | |
| 2 | கஹட்டகஹுவத | .. | தெனனங்காணி | எல். எம். சலீம், எம் அபடுல ஹஜ்ஜியா, கே அபடுல ஹமீட், யூ. எல். எம். ஜெயினு | 0 1 26 3 | |
| 3 | கஹட்டகஹுவத | .. | தெனனங்காணி | எ. எல். எம். சலீம், கே. அபடுல ஹமீட், எம். அபடுல ஹஜ்ஜியார், யூ. எல். எம். ஜெயினு | 0 1 32 6 | |

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மாதம் 3 ந் திகதி காலை 11.0 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடன்தகனின் தன்மையையும் குறித்த காணிகளை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 20 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கொழும்புக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (மாசி) பங்குனிமீ 14 ந் உ.

என். மாணிக்க இடைக்காரர்,
சுட்டு மேல் மாகாண அதிகாரி

இது சம்பந்தமான கடிதங்களில் இவ்விலக்கத்தைக் குறிப்பிடவும் : LD 788 (J/E/324)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

இடத்தின் பெயர் : வல்லஹா எஸரேட், P P A 1,750 இல். பிரதமப்படத்தின் 1 ம் இலக்கத் துண்டு.
பரப்பு : எ. 1 றா. 2 பே. 05.5

இருப்பு : தில்லிகுலற்றி கிராமம், திம்புளை கோறளை, கொத்தமலை பகுதி, நுவரெலியா டிஸ்திரிக், மத்திய மாகாணம்.

விபரம் : 50-60 வருஷ தேயிலை, 35 வாழைமரம், 1 வருஷ ,4 அக்கேசியா மரங்கள், பிரயோசனமற்ற நிலம்.

சொந்தக்காரன் : த திலோன உ. பிள்ளைச்சேன் கொம்பெனி லிமிற்றெட், நுவரெலியா

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 21 ந் திகதி காலை 10 மணிக்கு நுவரெலியா கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்தகனின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 14 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

நுவரெலியா கச்சேரி,
1952 ம் ஆண்டு (மாசி) பங்குனிமீ 18 ந் உ.

எம். எஸ். பெரேரா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி எண்ணு

இது சம்பந்தமான கடிதங்களில் இவ்விலக்கத்தைக் குறிப்பிடுக LD 621 (J/E/1013).

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

P. P. A 1688 ல் பிரதமப்படத்தின் 1 முதல் 9 வரை இல். துண்டுகள் மத்திய மாகாணத்தில், நுவரெலியா டிஸ்திரிக், கொத்தமலை பகுதி, மெத்பனை கோறளை, நவங்கம், திலபனை கோறளை, ஹெதுவை ஆகிய இடங்களில் அமைந்துள்ள 10 ஏ. 2 றா 28.2 பரப்புத் தொகையுள்ள வளவுவேல்தத், ரதன்றகஹாயத்தஹேன் வென் அழைக்கப்படும் காணிகளுக்குச் சொந்த எல்லாத் துண்டுகளும்

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 21 ந் தேதி, காலை 11 மணிக்கு நுவரெலியா கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்தகனின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 14 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

நுவரெலியா கச்சேரி,
1952 ம் ஆண்டு (மாசி) பங்குனிமீ 18 ந் உ.

எம். எஸ். பெரேரா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி எண்ணு.

இது சம்பந்தமான கடிதங்களில் இவ்விலக்கத்தைக் குறிப்பிடுக LD. 775 (J/HLG/232).

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

இடத்தின் பெயர் : நிக்கல்கலகட, P.P.A , 1,714, இலக்கம் பிரதமப்படத்தின் 1 ம் 2 ம் இலக்கத் துண்டுகள்.
பரப்பு : 0 ஏ. 0 றா. 01.82 பேச்சல்.

இருப்பு : நிக்கல்கலகட கிராமம், தியதில்லகஹ கோறளை, உடஹேவா ஹெட்ட பகுதி, நுவரெலியா டிஸ்திரிக், மத்திய மாகாணம்.
விபரம் : 20 வருட தேயிலை.

சொந்தக்காரன் : குமாரகே எஸ்டேட்ஸ் கொம்பெனி லிமிற்றெட், மனேஜிங் டிரைக்டர், எல். சந்திர குமார், நிக்கல்கலகட.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 21 ந் திகதி பிற்பகல் 3 மணிக்கு நுவரெலியா கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்தகனின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 14 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

நுவரெலியா கச்சேரி,
1952 ம் ஆண்டு (மாசி) பங்குனிமீ 18 ந் உ.

எம். எஸ். பெரேரா
டிஸ்திரிக் உதவி அரசாட்சி எண்ணு.

தேவகுலா குடியேற்றத்திட்டம் எனனும் பகிரங்கதேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

F V P 1,082. குறிச்சி—மாணமபெரியகமா.

| துணடு. | காணியின் பெயர். | விபரம். | உரித்தாளரின் பெயர். | விசாலம். ஏ. மு. ப. |
|--------|------------------|---------|---|-----------------------|
| 29 | மணம்பெரிசுமெல்லா | நெல்வயல | கமலிகாலைவீவாலைச் சோந்த அபுகாமிகே டிங்கிறிபண்டா | 0 0 1 7 |
| 30 | ஷெ | ஷெ | கமலிகாலைவீவாலைச் சோந்த யயருருலகே நன்னெற்றன | 0 0 0 6.1 |
| 31 | ஷெ | ஷெ | கமலிகாலைவீவாலைச் சோந்த வண்டிருலகே கப்புறுபண்டா | 0 0 0 8 |
| 32 | ஷெ | ஷெ | கமலிகாலைவீவாலைச் சோந்த பண்டிருலகே அபுஹாமி | 0 0 0 7.3 |
| 33 | ஷெ | ஷெ | கமலிகாலைவீவாலைச் சோந்த கீறத்தாமிகே பண்டிருலகே | 0 0 1 3.7 |
| 34 | ஷெ | ஷெ | கமலிகாலைவீவாலைச் சோந்த டிசநாயகே முடியானசேலாகே கீனப்பண்டா வீ வீ. | 0 0 15.1 |
| 35 | ஷெ | ஷெ | பெல்வெண்டியாவைச் சோந்த வண்டிருலகே அபுகாமி | 0 0 22.3 |
| 36 | ஷெ | ஷெ | பெல்வெண்டியாவைச் சோந்த ருளகமிககே ருளமெனனிககே | 0 0 34.0 |
| 37 | ஷெ | ஷெ | கம்பிரகலைவீவாலைச் சோந்த கிறத்தமிககே வண்டிருலகே | 0 0 3 3.6 |
| 38 | ஷெ | ஷெ | பெல்வெண்டியாவைச் சோந்த நண்டாமிகே நண்டமெனிககே | 0 2 19.4 |
| 39 | ஷெ | ஷெ | பெல்வெண்டியாவைச் சோந்த யுகருபண்டாகே ரிகிறியப்பு | 0 1 10.2 |
| 40 | ஷெ | ஷெ | பெல்வெண்டியாவா பண்டிருலகே அபுஹாமி | 0 1 9.6 |
| 41 | ஷெ | ஷெ | கமலிகாலைவீவாலைச் சோந்த வண்டிருலகே அபுஹாமி | 0 0 1 18.6 |
| 42 | ஷெ | ஷெ | கமலிகாலைவீவாலைச் சோந்த வண்டிருலகே கப்புறுபண்டா | 0 1 17.5 |
| 43 | ஷெ | ஷெ | கம்பிரகலைவீவாலைச் சோந்த அபுஹாமி டிங்கிறிபண்டா | 1 1 14.3 |
| 44 | ஷெ | ஷெ | டிமற்ற கோலகமலைச்சோந்த டிசநாயகே முதியானசேலாகே கப்புறுஹாமி | 0 1 24.9 |
| 45 | ஷெ | ஷெ | பெல்வெண்டியாவைச் சோந்த கிறவண்டாருகே ரிகிறி அபுஹாமி | 0 1 29.2 |
| 46 | ஷெ | ஷெ | கம்பிரகலைவீவாலைச் சோந்த அபுஹாமி, டிங்கிறி பண்டா வீ வீ | 0 1 17.1 |
| 47 | ஷெ | ஷெ | கம்பிரகலைவீவாலைச் சோந்த ஜயருருலகே நன்னெற்றன | 0 1 21 4 |
| 48 | ஷெ | ஷெ | கம்பிரகலைவீவாலைச் சோந்த டிசநாயகே முதியானசேலாகே ஹீனப்பண்டா வீ.வீ | 0 0 38.6 |
| 49 | ஷெ | ஷெ | பெல்வெண்டியாவைச் சோந்த உவனிகமிககே நன்னெற்றன | 0 0 35 |
| 50 | ஷெ | ஷெ | பெல்வெண்டியாவைச் சோந்த நனகமிககே நன்மெனிககே | 0 1 18 5 |
| 51 | ஷெ | ஷெ | கமலிகாலைவீவாலைச் சோந்த அபுஹாமிகே டிங்கிறிபண்டா | 0 0 23.6 |
| 52 | ஷெ | ஷெ | கம்பிரகலைவீவாலைச் சோந்த ஜயருருலகே நன்னெற்றன | 0 0 5 5 |
| 54 | ஷெ | ஷெ | கம்பிரகலைவீவாலைச் சோந்த பண்டிருலகே அபுஹாமி | 0 0 6 8 |
| 54 | ஷெ | ஷெ | கம்பிரகலைவீவாலைச் சோந்த பண்டிருலகே கப்புறுபண்டா | 0 0 5 9 |
| 55 | ஷெ | ஷெ | மெற்றகோலகமலைச்சோந்த டிசநாயகே முதியானசேலாகே கப்புறுஹாமி வீ.வீ, பெல்வெண்டியாவைச் சோந்த வண்டிருலகே ரிகிறிபண்டா, வீ.வீ., | 0 0 20 1 |
| 56 | ஷெ | ஷெ | பெல்வெண்டியாவைச் சோந்த நனகமிககே நன்மெனிககே | 0 0 22.7 |
| 57 | ஷெ | ஷெ | கமலிகாலைவீவாலைச் சோந்த டிசநாயகே முடியானசேலாகே ஹீனப்பண்டா, வீ வீ | 0 0 9 8 |
| 58 | ஷெ | ஷெ | டிமற்றகோலகமலைச்சோந்த டிசநாயகே முதியானசேலாகே கப்புறுஹா, வீ.வீ. | 0 0 5 6 |
| 59 | ஷெ | ஷெ | செல்வெண்டியாவைச் சோந்த நனகமிககே நன்மெனிககே | 0 0 6 5 |
| 60 | ஷெ | ஷெ | வுடுகெளனாவைச் சோந்த நாகா விஹாரை பாதுகாப்பாளா தலகிறியகமா தாமா | 1 3 25.1 |

எந்ததேரே

எடுத்தகொளவதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்தகொளவதைப்பற்றிய சட்டத்தினது (203 அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என பதை 7 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்சேய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1952 ம (நடு) (ஏப்பிறல்) சித்திரை மாதம் 30 ந திகதியன்று காலை 10 மணிகு புத்தகேஹினன போதனைசாலையில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநதை கவினது தன்மையையும் அவவுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அனுராதபுரக கச்சேரி, வி எ ஜே. செனரத்தின, 1952 ம (நடு) (மாச) பங்குனிமீ 14 ந வ உதவி அரசாட்சி ஏசனரே.

தேவகுலா குடியேற்றத்திட்டம் எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது:—

F V P 1,083. சப. இல. 1. குறிச்சி—மெற்றகலைகம.

1952 ம (நடு) (மே) வைகாசி மாதம் 2 ந திகதி, காலை 10 மணிகு புத்தகேஹினன போதனைசாலையில்.

| துணடு. | காணியின் பெயர். | விபரம். | உருத்தாளரின் பெயர். | விசாலம். ஏ. மு. ப. |
|--------|-----------------|---------------------|--|-----------------------|
| 76 | கலாலனகயடாடாமா | நெல்வயல | டிமற்றகோலகம டசநாயகே முடியானசேலகே கப்புறு ஹாமி, கப்புறுஹாமிகே விஜயபால | 0 2 35 0 |
| 77 | ஷெ | ஷெ | டிமற்றகோலகம டிசநாயகே முடியானசேலகே கப்புறு ஹாமி கப்புறுபண்டாகே பேமலதி | 0 3 14 0 |
| 78 | டம்பகாகயடாடாம | நெல்வயலும் சேனாவும் | கமலிகாலைவீவாலைச் சோந்த பண்டிருலகே கப்புறு பண்டாவும், புஞ்சிருலகே கிறிபண்டா, டிமற்றகோலகமலைச் சோந்த கப்புறுலகே மெனிகஹாமி | 1 0 6 0 |
| 79 | விண்டகாவதேறை | நெல்வயல | டிமற்றகோலகமலைச் சோந்த ரீ. தாமானந்த தீறு | 0 0 9 7 |
| 80 | ஷெ | ஷெ | டிமற்றகோலகமலைச் சோந்த மெனிககே கிறிபண்டா, டிங்கிறி பண்டா, மெனிககிருலகே நன்மெனிககா | 1 0 31 5 |
| 81 | ஷெ | ஷெ | டிமற்றகோலகமலைச் சோந்த கப்புறுலகே மெனிக ஹாமி | 0 0 23 3 |
| 82 | ஷெ | ஷெ | டிமற்றகோலகமலைச் சோந்த கப்புறுலகே மெனிக ஹாமி | 0 0 22 1 |
| 83 | ஷெ | ஷெ | டிமற்றகோலகமலைச் சோந்த அபுஹாமிகே கப்புறுபண்டா | 0 3 2 9 |
| 84 | ஷெ | நெல்வயலும் சேனாவும் | டிசநாயகே முடலியனசலாகே கப்புறுஹாமி, டிமற்ற கொலகம | 0 1 29 4 |
| 85 | ஷெ | நெல்வயல | டிங்கிறிபண்டாகே ரிகிறி மெனிககா, டிமற்ற கொலகம | 0 1 1 3 |
| 86 | ஷெ | நெல்வயல, சேனாவும் | ஹேரத்தாமிகே கிறியத்தன, கம்பிரகலைவெவ | 0 0 38 2 |
| 87 | ஷெ | ஷெ | ஹேரத்தாமிகே ஹீனமமா, ஹேரத்தாமிகே முதது பண்டா, கம்பிரகலைவெவ | 0 1 32 1 |
| 88 | ஷெ | நெல்வயல | ஹேரத்தாமிகே டிங்கிறிபண்டா, டிமற்றகோலகம | 0 0 27 6 |
| 89 | ஷெ | ஷெ | வன்னிஹாமி டிசநாயக, கம்பிரகலைவெவ | 0 0 25 6 |
| 90 | ஷெ | ஷெ | மலஹாமிகே டிங்கிறிபண்டா, கம்பிரகலைவெவ | 0 1 16 7 |
| 91 | ஷெ | ஷெ | ஹேரத்தாமிகே டிங்கிறிபண்டா, டிமற்றகோலகம | 0 0 9 1 |
| 92 | ஷெ | ஷெ | வன்னிஹாமி டிசநாயக, கம்பிரகலைவெவ | 0 0 6 8 |

| කුණ. (No.) | කාணியின பெயர். (Name) | விபரம் (Details) | உரிமை கேட்பவரின் பெயர் (Applicant's Name) | விசாலம். ஏ. மு. ப. (Area in Acres) |
|--|-----------------------|--------------------------------|---|------------------------------------|
| 93 | லீந்தகாவ ஹேன் | நெல்வயலும் சேனுவும் | டிசனூயக்க முடலியனசகே கப்புறுஹாமி, டிமற்ற கொல்கம் | 0 2 37.8 |
| 94 | ஹே | நெல்வயல் | மலஹாமிகே ஹீனபண்டா, டிமற்றகொல்கம் | 0 2 9.1 |
| 95 | ஹே | நெல்வயலும் சேனுவும் | ரீ. தாமானந்த தேரோ, டிமற்றகொல்கம் | 1 0 25.4 |
| 96 | ஹே | ஹே | டிஹகிரிபண்டா, வேலவிதானே, கம்பிரிகஸவெவ | 0 0 33.6 |
| 97 | ஹே | ஹே | ஹே | 0 0 23.6 |
| 98 | ஹே | ஹே | றஹாமிகே ஹீனபண்டா, டிமற்றகொல்கம் | 0 0 21.1 |
| 99 | ஹே | ஹே | கிரிபண்டாகே கப்புறுஹாமி, டிமற்றகொல்கம் | 0 0 23.0 |
| 100 | ஹே | ஹே | டிசனூயக்க முடலியனசலாகே கப்புறுஹாமி, டிமற்றகொல்கம் | 1 1 33.3 |
| 1952 ம (ஸ்) (மே) வைகாசிமீ 5 ந திகதி, காலீல 10 மணிக்கு, புத்தகேஹினன போதனைசாலையில். | | | | |
| 101 | ஹே | நெல்வயலும், அதனில் ஓர் கிணறும் | பண்டிமுலகே கிரிபண்டா, டிமற்றகொல்கம் | 1 0 35.5 |
| 103 | ஹே | நெல்வயலும் சேனுவும் | வனஹாமிகே ரிககிரி மெனிககா, ஹேரதஹாமிகே டிஹகிரிபண்டா, கிரியத்தன, முத்தபண்டா, ஹீன அமமா, டிசனூயக்க முடலியனசலாகே கப்புறுஹாமி, டிமற்றகொல்கம் | 2 1 1.0 |
| 104 | ஹே | நெல்வயல் | முடலிஹாமிகே உக்குமெனிககா, டிமற்றகொல்கம் | 0 0 21.0 |
| 105 | மீகஹாகுமபுற | ஹே | ஹேரதஹாமிகே டிஹகிரிபண்டா, டிமற்றகொல்கம் | 0 0 20.7 |
| 105½ | ஹே | ஹே | முடலிஹாமிகே உக்குமெனிககா, டிமற்றகொல்கம் | 0 0 6.2 |
| 106 | ஹே | ஹே | ரீ தாமானந்த தேரோ, டிமற்றகொல்கம் | 0 1 17.8 |
| 107 | ஹே | ஹே | கிரிபண்டாகே கப்புறுஹாமி, டிமற்றகொல்கம் | 0 0 8.5 |
| 108 | ஹே | ஹே | ஹேரதஹாமிகே டிஹகிரிபண்டா, டிமற்றகொல்கம் | 0 0 11.5 |
| 109 | ஹே | ஹே | கிரிபண்டாகே கப்புறுஹாமி, டிமற்றகொல்கம் | 0 0 11.6 |
| 110 | ஹே | ஹே | டிஹகிரிபண்டாகே ரிககிரி மெனிககா, மெனிககிரூலகே டிஹகிரிபண்டா, டிமற்றகொல்கம் | 0 0 18.3 |
| 111 | ஹே | ஹே | அப்புஹாமிகே கப்புறுபண்டா, டிமற்றகொல்கம் | 0 0 12.5 |
| 112 | ஹே | ஹே | டிசனூயக்க முடியனசலாகே கப்புறுஹாமி, முடலி ஹாமிகே உக்குமெனிககா, டிமற்றகொல்கம் | 0 0 8.3 |
| 113 | ஹே | ஹே | ஹேரதஹாமிகே ஹீனஅமமா, டிமற்றகொல்கம் | 0 0 3.2 |
| 114 | ஹே | ஹே | ரீ. தாமானந்த தேரோ, டிமற்றகொல்கம் | 0 0 4.1 |
| 115 | ஹே | ஹே | ஹேரதஹாமிகே ஹீனஅமமா, கம்பிரிகஸவெவ | 0 0 29.5 |
| 116 | ஹே | ஹே | ஹேரதஹாமிகே முத்தபண்டா, கம்பிரிகஸவெவ | 0 0 38.0 |
| 117 | ஹே | ஹே | மலஹாமிகே கஹுபண்டா, டிமற்றகொல்கம் | 0 0 26.3 |
| 118 | ஹே | ஹே | கிரிபண்டாகே கப்புறுஹாமி, டிமற்றகொல்கம் | 0 0 1.4 |
| 119 | ஹே | ஹே | ரீ, தாமானந்த தேரோ, டிமற்றகொல்கம் | 0 0 8.9 |
| 120 | ஹே | ஹே | கிரிபண்டாகே கப்புறுஹாமி, டிமற்றகொல்கம் | 0 0 6.4 |
| 121 | ஹே | ஹே | கிரிபண்டாகே ஹீனபண்டா, டிமற்றகொல்கம் | 0 0 14.8 |
| 122 | ஹே | ஹே | ஹேரதஹாமிகே டிஹகிரிபண்டா, டிமற்றகொல்கம் | 0 2 2.8 |
| 123 | ஹே | ஹே | ஹேரதஹாமிகே டிஹகிரிபண்டா, மேறபடி கிரி யத்தன, மேறபடி முத்தபண்டா, மேறபடி ஹீன அமமா, வனஹாமி டிசனூயக்க, டிமற்ற கொல்கம் | 0 1 2.9 |
| 124 | ஹே | ஹே | வனஹாமி டிசனூயக்க, டிமற்றகொல்கம் | 0 1 13.1 |
| 125 | ஹே | ஹே | ஹேரதஹாமிகே பண்டிமுல, டிமற்றகொல்கம் | 0 0 39.0 |
| 126 | ஹே | ஹே | ரீ. தாமானந்த தேரோ, டிமற்றகொல்கம் | 0 0 17.1 |
| 127 | ஹே | ஹே | டிஹகிரிபண்டா வேலவிதானே, கம்பிரிகஸவெவ | 0 0 17.3 |
| 128 | ஹே | ஹே | மெனிககிரூலகே டிஹகிரிபண்டா, டிமற்றகொல்கம் | 0 0 5.1 |
| 129 | ஹே | ஹே | வனஹாமிகே கிரிமெனிககா, டிமற்றகொல்கம் | 0 1 1.1 |
| 1952 ம (ஸ்) (மே) வைகாசிமீ 7 ந திகதியில் காலீல 10 மணிக்கு புத்தகேஹினன போதனைசாலையில் | | | | |
| 130 | மீகஹாகுமபுற | நெல்வயல் | ஹேரதஹாமிகே புஞ்சிபண்டா, அப்புஹாமிகே கப்புறு பண்டா, டிமற்றகொல்கம் | 0 0 10.9 |
| 131 | ஹே | ஹே | டிசனூயக்க முதியானசலாகே கப்புறுஹாமி, டிமற்ற கொல்கம் | 0 0 34.3 |
| 132 | ஹே | ஹே | அப்புஹாமிகே கஹுமெனிககா, டிமற்றகொல்கம் | 0 0 8.5 |
| 133 | ஹே | ஹே | றஹாமிகே ஹீனபண்டா, கம்பிரிகஸவெவ | 0 0 13.2 |
| 134 | ஹே | ஹே | ஹேரதஹாமிகே பண்டிமுல, கம்பிரிகஸவெவ | 0 0 34.3 |
| 135 | ஹே | ஹே | ஹேரதஹாமிகே டிஹகிரிபண்டா, வனஹாமிகே டிசனூயக்க, கம்பிரிகஸவெவ | 0 0 24.5 |
| 136 | ஹே | ஹே | அப்புஹாமிகே கஹுமெனிககா, டிமற்றகொல்கம் | 0 0 7.9 |
| 137 | ஹே | ஹே | றஹாமிகே ஹீனபண்டா, கம்பிரிகஸவெவ | 0 0 8 |
| 138 | ஹே | ஹே | ஹேரதஹாமிகே டிஹகிரிபண்டா, டிமற்றகொல்கம் | 0 0 2 |
| 139 | ஹே | ஹே | டிஹகிரிபண்டா வெலவிதானே, கம்பிரிகஸவெவ | 0 0 25.3 |
| 140 | ஹே | ஹே | டிசனூயக்க முதியானசலாகே கப்புறுஹாமி, டிமற்ற கொல்கம் | 0 0 5.1 |
| 141 | ஹே | ஹே | வனஹாமி கிரிமெனிககா, டிமற்ற கொல்கம் | 0 0 14.2 |
| 142 | ஹே | ஹே | முத்தபண்டா கிக்குமெனிககா, டிமற்றகொல்கம் | 0 0 7.7 |
| 143 | ஹே | ஹே | ஹேரதஹாமிகே கிரியத்தன, கம்பிரிகஸவெவ | 0 0 24.8 |
| 144 | ஹே | ஹே | ஹேரதஹாமிகே புஞ்சிபண்டா, டிமற்றகொல்கம் | 0 0 6.5 |
| 145 | ஹே | ஹே | ரீ. தாமானந்த தேரோ, டிமற்றகொல்கம் | 0 0 5.9 |
| 146 | ஹே | ஹே | கஹுபண்டாகே பேமாவதி, டிமற்றகொல்கம் | 0 0 12.3 |
| 147 | ஹே | ஹே | பண்டிமுலாகே கிரிபண்டா, டிமற்றகொல்கம் | 0 1 9 |
| 148 | ஹே | ஹே | டிஹகிரிபண்டா, வெலவிதானே, கம்பிரிகஸவெவ | 0 0 30.2 |
| 149 | ஹே | ஹே | டிசனூயக்க முதியானசலாகே கப்புறுஹாமி, டிமற்ற கொல்கம் | 0 0 24.6 |
| 150 | ஹே | ஹே | பண்டிமுலாகே கிரிபண்டா; டிமற்றகொல்கம் | 0 0 39.8 |
| 151 | ஹே | ஹே | ரீ. தாமானந்த தேரோ, டிமற்றகொல்கம் | 0 0 6 |
| 152 | ஹே | ஹே | பண்டிமுலாகே கப்புறுபண்டா, ஹேரதஹாமிகே கஹு பால, கம்பிரிகஸவெவ | 0 0 4 |

| නු.පි. | කාணியின் பெயர். | විபரම | உரித்தாளியின் பெயர் | விசாலம். |
|--|---------------------|--|--|----------|
| 153 | மீககும்புற | நெல்வயல் | ஹேரத்தறாமிகே டிங்கிரிபண்டா, வன்னிறாமி, டிசுநாயக்க, கம்பிநிகல்வெவ | 0 0 23.6 |
| 154 | ஹே | ஹே | பண்டிபுலகே கபபுறுபண்டா, ஹேரதபண்டாகே கருணபால, கம்பிநிகல்வெவ | 0 0 20.9 |
| 155 | ஹே | ஹே | ரீ. தமமானந்த தேரோ, டிமற்றகொலலகம | 0 0 29.6 |
| 156 | ஹே | ஹே | ஹேரத்தறாமிகே குணத்திலக்க, மேற்படி பண்டிபுறமண, ஹேரத்தறாமி சோமாவதி, இறந்த உக்குரல்கே ஹேரத்தறாமியின் உரித்தாளர், கம்பிநிகல்வெவ | 0 0 37.7 |
| 157 | ஹே | ஹே | பண்டிபுலகே கிரிபண்டா, டிமற்றகொலலகம | 0 0 24.1 |
| 1952 ம் ௨௭ (மே) வைகாசிமீ 14 ந் திகதியில் காலை 10 மணிக்கு புத்தகேஹினன போதனைசாலையில் | | | | |
| 158 | அம்பகஹே | நெல்வயல் | வன்னிறாமி டிசுநாயக்கர், ஹேரத்தறாமிகே முத்துபண்டா, கம்பிநிகல்வெவ, மேற்படி டிங்கிரிபண்டா, மேற்படி கிரியத்தன, மேற்படி ஹீன அமமா, டிமற்றகொலலகம | 1 3 21.3 |
| 159 | ஹே | ஹே | ஹேரத்தறாமிகே பண்டிபுல, கம்பிநிகல்வெவ | 0 0 10.4 |
| 160 | ஹே | ஹே | ஹே | 0 0 36.1 |
| 161 | ஹே | சேனை | ஹேரத்தறாமிகே பண்டிபுல, கம்பிநிகல்வெவ, இறந்த மலஹாமிகே டிங்கிரிபண்டா, டிமற்றகொலலகம | 0 0 25.4 |
| 162 | தம்பகஹே | நெல்வயலும் சேனையும் | ஹேரத்தறாமிகே கிரியத்தன, டிங்கிரிபண்டா வேலையினறும் நீக்கப்பெற்ற வெல் விதான, ஹேரத்தறாமிகே முத்துபண்டா, ஹேரத்தறாமிகே ஹீன அமமா, உக்குரல்கே ஹேரத்தறாமி, மேற்படி பண்டிபுல, கம்பிநிகல்வெவ, பண்டிபுலகே கிரிபண்டா, டிமற்றகொலலகம | 1 3 3 |
| 163 | கொடவலகும்புற | ஹே | டிசுநாயக்க முதியானசேலாகே கப்புறுஹாமி, டிமற்றகொலலகம | 1 0 23 |
| 164 | கொல்கஹேவத்த | 10 தென்னமரம், 1 பலாமரம், 1 மாமரம், 4 எலுமிச்சைமரம், 2 தோடைமரம், 14 முருங்கைமரம் | டிசுநாயக்க முதியானசேலாகே ஹப்புறுஹாமி, அப்புறுஹாமிகே கலுமெனிக்கர், வன்னிறாமிகே கிரிமெனிக்கர், டிமற்றகொலலகம | 0 1 0.1 |
| 165 | கொல்கஹேவத்த | 4 தென்னமரம், 1 பலாமரம், 1 மாமரம், 3 எலுமிச்சைமரம், 1 தோடைமரம் | கிரிபண்டாகே கப்புறுஹாமி, டிமற்றகொலலகம | 0 0 14.7 |
| 166 | கொல்கஹேவத்த | 6 தென்னமரம், 10 தோடைமரம், 5 எலுமிச்சைமரம், 9 முருங்கைமரம், நெற்சேமிக்குமிடமும் | டிசுநாயக்க முதியானசேலாகே கப்புறுஹாமி, டிமற்றகொலலகம | 0 0 17.2 |
| 167 | ஹே | 10 தென்னமரம், 2 பலாமரம், 1 மாமரம், 6 எலுமிச்சைமரம், 7 முருங்கைமரம், 1 தோடைமரம், 1 ஓடல் மேய்ந்த வீடு, 2 மண் வீடு | முதலிறாமிகே உக்குமெனிக்கர், டிசுநாயக்க முதியானசேலாகே கப்புறுஹாமி, டிமற்றகொலலகம | 0 0 36.1 |
| 168 | ஹே | 11 தென்னமரம், 3 பலாமரம், 1 மாமரம், 4 தோடைமரம், 4 எலுமிச்சைமரம், 1 டிலன்மரம், 6 முருங்கை மரமும், 1 மண்வீடும் | ஹேரத்தறாமிகே புகுசிபண்டா, அப்புறுஹாமிகே கப்புறுபண்டா, டிமற்றகொலலகம | 0 0 29.1 |
| 169 | ஹே | 3 தென்னமரம், 1 மாமரம், 1 பலாமரம், 3 தோடைமரம், 1 எலுமிச்சைமரம், 3 மண்வீடுகள் | கப்புறுஹாமிகே மெனிக்காமி கலுபண்டாகே பேமாவதி, கிரிபண்டாகே கப்புறுஹாமி, டிமற்றகொலலகம | 0 0 19.1 |
| 170 | ஹே | 6 தென்னமரம், 1 பலாமரம், 4 எலுமிச்சைமரம், 2 டிலன்மரம், ஒரு மண்வீடும் | டிங்கிரிபண்டாகே ரிக்கிரிமெனிக்கர், மேற்படி ரிக்கிரிபண்டா, மெனிக்கராலாகே டிங்கிரிபண்டா, கிரிபண்டாகே ஹப்பண்டா அப்புறுஹாமிகே கப்புறுபண்டா டிமற்றகொலலகம | 0 0 12.4 |
| 171 | ஹே | 9 தென்னமரம், 6 பலாமரம், 6 எலுமிச்சைமரம், 25 முருங்கைமரம், 5 கப்புறம், 10 டிலன்மரம், 3 அனேத்தமரம், 3 மாமரம், 2 நெல்சேகரிக்கும் இடம் 2 வீடுகள் | பண்டிபுலகே கிரிபண்டா, கிரிபண்டாகே ஹப்பண்டா, டிமற்றகொலலகம | 0 1 18.8 |
| 172 | ஹே | 10 தென்னமரம், 2 பலாமரம், 2 எலுமிச்சைமரம், 1 முருங்கைமரம், 1 கப்புறம், ஒரு வீடும் | ஹேரத்தறாமிகே டிங்கிரிபண்டா, டிமற்றகொலலகம | 0 0 12.1 |
| 173 | கொல்கஹேவத்த கஹேஇடம் | 10 தென்னமரம், 2 பலாமரம், 2 மாமரம், 4 எலுமிச்சைமரம், 8 முருங்கைமரம், 2 கப்புறம் ஒரு மண்வீடும் | ஹேரத்தறாமிகே டிங்கிரிபண்டா, வன்னிறாமி டிசுநாயக்கர், ஹேரத்தறாமிகே கிரியத்தன, மேற்படி முத்துபண்டா, ஹேரத்தறாமிகே ஹீன் அமமா, டிமற்றகொலலகம | 0 0 3.8 |
| 174 | தம்பகஹேஇடம் | 5 தென்னமரம், 2 மாமரம், 2 முருங்கைமரம், 1 பிலினை மரம், 1 தோடைமரம், 1 மண் வீடு | மெனிக்கராலாகே டிங்கிரிபண்டா, மேற்படி றம்மெனிக்கர், கழுபண்டாகே பேமாவதி, கிரிபண்டாகே ஹப்பண்டா அப்புறுஹாமிகே கப்புறுபண்டா, டிங்கிரிபண்டாகே ரிக்கிரிமெனிக்கர், டிமற்றகொலலகம | 0 0 6 |
| 175 | ஹே | 4 தென்னமரம், 3 மாமரம், 1 தோடைமரம், 1 எலுமிச்சைமரம், 1 பலாமரம், 4 முருங்கைமரம், ஒரு மண்வீடு | முதியானசேலாகே லொக்குமெனிக்கர், மெனிக்கராலாகே டிங்கிரிபண்டா, மெனிக்கராலாகே றம்மெனிக்கர் டிமற்றகொலலகம | 0 0 9.5 |
| 176 | ஹே | 3 தென்னமரம், 1 எலுமிச்சைமரம், 3 முருங்கைமரம், 1 மண் வீடு | முதியானசேலாகே அப்புறுஹாமி, டிமற்றகொலலகம | 0 0 7.5 |
| 177 | மைலகாஇடம் | 15 தென்னமரம், 2 எலுமிச்சைமரம், 1 மாமரம், 12 முருங்கை மரம், 1 அனேத்தமரம், ஒரு மண்வீடு | கிரிபண்டாகே புகுசிமெனிக்கர், மம் ஹாமிகே டிங்கிரி பண்டா, கம்பிநிகல்வெவ | 0 0 23 |
| 178 | செருகஹே | சூடுமிதிக்கும் இடம் | டிசுநாயக்க முதியானசேலாகே கப்புறுஹாமி, ஹேரத்தறாமிகே வன்னிறாமி, மேற்படி டிங்கிரிபண்டா, மேற்படி கிரியத்தன, மேற்படி முத்துபண்டா, மேற்படி ஹீன அமமா, டிமற்றகொலலகம | 0 0 20 |

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (303 ம் அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் எனப்பத 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைகொண்டு பிரகித்தமர்ய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சினற சதலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராலுமாய் மேற்குறிப்பப்பட்ட மணி, தேதியினறு புத்தகேஹினன போதனைசாலையில் எனமுன்புரக் வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தனமெய்யும் அவ்வுடந்தைகளுக்காய்த் தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்கனையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அனுராதபுரக் கச்சேரி, வீ. ஏ. ஜே. செனரத்தின, 1952 ம் ௨௭ (மார்ச்) பங்குனிமீ 14 ந் உ. உதவி அரசாட்சி ஏசனே.

LW 2888.

1950 ම ජූනියුන් 9 ම ඉலக்க කාணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

F. V. P. 387. எல்ல—அலுவலகம்.

| துண்டு. | காணியின் பெயர். | விபரம். | சொந்தக்காரரின் பெயர் | விசாலம். |
|---------|---|---------|--|----------|
| 400 | எல்லமலகெட்டிய அல்லது தென்னபத்தண, பத்தண அங்குருபெத்தபத்தண | | ஸ்ரீமதி. பி. ஈ. விஜயசிங்கு | 5 0 6 |
| 401 | அங்குருபெத்தபத்தண, எல்லமலகெட்டிய பத்தண, அல்லது தென்னபத்தண, எல்பெத்தகல்லெப்பத்தண | ஷெ | எஸ். சீ. பொண்ணடோ. தபால் பெட்டி இல. 829, கொழும்பு | 4 3 18 |

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அநிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1952 ம் (ஏப்ரல்) சித்திரை மாதம் 28 ந தேதி, காலை 10 மணிகளுக்கு வதுளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (ஏப்ரல்) சித்திரை மாதம் 21 ந தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

பதுளைக் கச்சேரி,

1952 ம் (மார்ச்) பங்குனிமீ 13 ந உ.

எ. ஐ. மொஹிதீன்,
உதவி அரசாட்சி எசனரே.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

LW 3605

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

F. V. P 387. எல்ல—அலுவலகம்.

| துண்டு. | காணியின் பெயர். | விபரம் | சொந்தக்காரர். | விசாலம். |
|---------|-----------------------------|---|---------------|----------|
| 416 | எல்லமலகெட்டியபத்தண .. பத்தண | .. டபளியு. ஜெனில் அபபுஹாமி, யூனியன் ஜோட்டல், டியதலாவை | | 5 0 13 |

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அநிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1952 ம் (ஏப்ரல்) சித்திரை மாதம் 28 ந தேதி, காலை 10 30 மணிகளுக்கு வதுளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (ஏப்ரல்) சித்திரை (ஏப்ரல்) மாதம் 21 ந தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

வதுளைக் கச்சேரி,

1952 ம் (மார்ச்) பங்குனிமீ 13 ந உ.

எ. ஐ. மொஹிதீன்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி எசனரே

இலக்கம் LRO/APL/4540/J/AL/1652/LM/5417.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்ட தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

F. V. P 127 க்கு அணைக்கப்பட்ட இலக்கம் 3. கிராமம்—ஜேரவாதிவெல்.

| துண்டு. | காணியின் பெயர். | விபரம். | உரிமை கேட்பவா பெயர். | விசாலம் |
|---------|---------------------------|---|----------------------|---------|
| 774 | காஹற்றகும்புற .. நெல்லவயல | .. யோதாக்கே இ. சாமுவல விமலசிறி, சீ. சீ. பள்ளிக்கூடம், டிவெல், ஹெற்றிறிமுல்ல, கேகாலை | | 0 2 20 |

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அநிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1952 ம் (மே) வைகாசி மாதம் 17 ந தேதி, காலை 10 மணிகளுக்கு கேகாலைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1952 ம் (மே) வைகாசி மாதம் 8 ந தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கேகாலைக் கச்சேரி,

1952 ம் (மார்ச்) பங்குனிமீ 10 ந உ.

டி. ஜி. தயாரதன்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி எசனரே.

வவுனியா டிஸ்திரிக்டில் குடியிருக்கும் நோக்கத்துக்காக இலக்கம் கிராமப்பங்களில் அடங்கிய முடிக்குரிய காணிக் குத்தகை விநியை.

இதன் கீழ் அட்டவணியில் குறிக்கப்படும முடிக்குரிய காணிக் குத்தகைத் துண்டுகளை (இதன்கத்தப பினனர் “உதவி அரசாங்க அதிபர்” எனறு காட்டப்படும்) வவுனியா, உதவி அரசாங்க அதிபர் அவர்களால் 1952 ம ஆண்டு (மே) வைகாசி மாதம் 20 ந திகதி, வவுனியா கச்சேரியில் பிரசுரித்த வலதுவில விற்பதாய அறிவித்தல் இத்தால் பிரசுரிக்கப்படுகிறது. விற்பனைக்காகிய இத்துண்டுகளை வவுனியா டிஸ்திரிக்டில், வவுனியா தெற்கு தமீழ காரியாதிக்காரியின் பிரிவிற்குட்பட்ட வவுனியா-மன்னா பகிரங்க தெருவுக்கு வடதிசையிலும், கொழும்பு-காங்கேசனதுறைப்புக்கையிரத வீதிக்கு மேற்றிசையிலும் ஸ்தாபனம் பெற்றதுளனது.

2. (i) கீழ் குறிப்பிட்ட ஆட்களுக்கே இவ்விற்பனையில் கலந்துகொள்ள உரிமையுண்டு—

(a) எவரும் 1948 ம ஆண்டின் 18 ம இல. பிரஜா உரிமைச் சட்டத்தின்படி அமைந்துள்ள இலங்கைப் பிரஜைகளாயும்;

(b) எவரது வருமானமும் வருஷமொன்றுக்கு ரூபா 2,500 க்கு அதிகப்படாதவராயும்;

(c) எவராவது கால (1) என்கர் குடிநிலத்திற்குத்திகம வவுனியாப் பட்டினத்தில இல்லாதவராயும்;

(d) எவரும் வவுனியாப் பட்டினத்தில அல்லது வவுனியாப் பட்டினத்தில இருந்து பத்த (10) மைல் தூர வட்டாரத்துக்குள் நிரந்தரமாய் வசிப்பவராயும் அல்லது நிரந்தர பற்றுள்ளவராயும் இருத்தல் வேண்டும்.

(ii) மேற்போந்த தராதரங்கள் யாவும் ஒருங்கமையப்பெற்ற தகுதியாவராய் இருத்தல் வேண்டும்.

3. இக்குத்தகையில் பங்குபற்ற விரும்பும் எவரும் எழுத்துமூலமாக 2 ம பந்தியில் மேற்கூறப்பட்ட இலட்சணங்களின் விபரங்களை வவுனியா, அரசாங்க அதிபருக்கு 1952 ம ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 28 ந தேதிக்கு முன்னதாக அனுப்பிவைத்தல் வேண்டும்.

4. ஒரு துண்டை குத்தகைக்கு மேலதிகம் பெற்றுக்கொள்ள எவருக்கும் அனுமதியில்லை

5. ஏலக் கேள்விகள் ஒவ்வொரு துணுக்கேடும் வருடாந்தக் குத்தகைத் தொகையாயிருத்தல் வேண்டும். அதிக கூடிய கேள்வியானருகே பொதுவாகக் குத்தகை விறகப்படும். கீழ்காணும் அட்டவணியில் ஒவ்வொரு துணுக்கேடும் எதிராகக் குறிக்கப்பட்டுள்ள கூறப்படும் தொகைக்கு குறைந்த கேள்வி எதுவும் அங்கீகரிக்கப்படமாட்டாது.

6. ஏலம் கூறப்படும் தொகையிலும் குத்தகைத் தொகை இரட்டங்குக்கதிகம் அதிகரித்தால்—

(a) நீதியான மிகக் குறைந்த தொகையை நியமிக்கவும்,

(b) அவ்விதம் நியமித்த குத்தகைத் தொகைக்கும், ஏலக் கேள்விகளுக்குள்ள வித்தியாசத்தின் இருபதுமடங்கான தொகையையாகுதல் கட்டுப்பணமாகக் கட்டுமபடி குத்தகை பெற்றோரைக் கேட்கவும் முடிக்கூடுமெய்யுண்டு.

7. கேள்வியாளர் எவரும் குத்தகையின் நிபந்தனைகளைச் சரிவர அனுசரிக்கும் தகமை, அல்லது நோமைவாய்ந்தவரென, வவுனியா உதவி அரசாங்க அதிபர் கருதுமளவும், எவரது கேள்விக்கும் அவர் இணங்காது மீளும் விற்பனையை தொடர்ந்து நடத்தவும் கூடும்.

8. அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்வியாளர், அச்சமையத்தில் தான் முதல் வருடக் குத்தகையின் பதிலில் ஒரு மடங்கான தொகையை, வவுனியா, உதவி அதிபருக்குக் கட்டித்தீரல் வேண்டும். மிகுதியான முதல் வருடக் குத்தகையை விற்பனைத் தேதியிலிருந்து ஒருமாத காலவெலைக்குள் கட்டித்தீரல் வேண்டும். ஆறாம் பந்தியில் சொல்லிய பிரகாரம் குத்தகைத் தொகை திருத்தி அமைக்கப்பட்டது, உதவி அதிபர் குத்தகையை பெற்றுக் கொண்டவருக்கு வருடாந்தக் குத்தகைத் தொகையையும், முதற் கட்டுப்பணத் தொகையையும் தெரிவிப்பார். இவ்வித அறிவித்தலின் ஒருமாத கால வெலைக்குள் குத்தகையை வேண்டியவா கட்டுப்பணத்தையும் முதல் வருடக் குத்தகையின் மிகுதியையும் உதவி அதிபருக்குக் கட்டல் வேண்டும்.

9. எணை பிரதியுடன் குத்தகை இதனகீழ் விபரித்தான நிபந்தனைகளைக் கொண்டதாயிருக்கும்—

(a) குத்தகையின் காலவெலை 25 வருஷகாலமாயும் விருப்பத்துக்கிணங்க மேலதிகமாக இன்னும் 25 வருஷகாலத்துக்குப் புதுப்பிக்கவும் கூடும்;

(b) உதவி அரசாங்க அதிபர் குத்தகைத் தொகையை 5 வருஷங்களுக்கு ஒருதரம் மீளவும் திருத்தி அமைப்பார்;

(c) குத்தகையாளர் உதவி அதிபரால் எழுததுமூலம் அங்கீகரிக்கப்பட்ட மாதிரிப்பட்டத்தின்படியும் வீட்டுவசதி நகர சீர்திருத்தக் கட்டளைச் சட்டப் பிரகாரப்படியும் ரூ. 2,500 க்குக் குறையாத பெறுமதியைக்கொண்ட ஓர் கட்டடத்தைக் குத்தகைபெற்ற தேதியில் இருந்து இரண்டு வருட காலத்துக்குள் நிறுவி முடித்தல் வேண்டும்;

(d) குத்தகையாளர் அந்நிலத்தில் குடியிருத்தல் வேண்டும்;

(e) குத்தகையாளர் அந்நிலத்தைக் குடியிருக்க உபயோகித்தலன்றி பிறிதொன்றுக்கும் உபயோகப்படுத்தக் கூடாது;

(f) காணிக் கொமிஷனரின் எழுத்தனுமதிப் பத்திரமின்றி அக்குத்தகையைக் கீழ் குத்தகைகொடுக்க, நன்கொடை கொடுக்க, ராணுவக்க, விநிக், அல்லது வேறு எவ்வகையிலும் குத்தகையாளர் தன் பொறுப்பில் பராதீனப்படுத்தல் முடியாது;

(g) குத்தகையாளர் அக்காணியில் உள்ள எவ்வித கட்டடங்களையும் பழுதுபார்த்து நந்நிலையில் வைத்திருப்பதுடன், ஓர் பாதுகாப்பு வேலி அல்லது மதிலிட்பு பழுதுபார்த்தும் வரல் வேண்டும்;

(h) குத்தகையாளர் அக்காணி அல்லது கட்டடங்கள் சம்பந்தமாக கட்டவேண்டிய தொகைகளையும் வரிகளையும் கட்டிவரல் வேண்டும்;

(i) குத்தகையாளர் குத்தகையின் காலவெலை முடிந்ததும் அல்லது அதற்குமுன் தேவைப்பட்ட இடம் அக்காணியையும் அக்காணியில் இருக்கப் படும் சகலவிதமான திருத்தங்களுடன் கட்டடங்களையும், ஸ்தாபனங்களையும் அரசாங்கத்துக்கு திருப்பி ஒப்படைத்தல் வேண்டும். இவ்விதம் திருப்பி ஒப்படைத்த கட்டடங்கள் திருத்தங்கள் அல்லது ஸ்தாபனங்களுக்காவது அல்லது வேறு எவ்வித காரணத்தினாலாவது அவர் அரசாங்கத்திடம் நஷ்ட ஈடாகப் பிரதி உபகாரப்பணம் பெற்றுக்கொள்ள எவ்வகையிலும் உரித்தில்லாதவா ஆவார்.

10 இக்குத்தகை சம்பந்தமாக வேறு எவ்வித விபரங்களுக்கும் வவுனியா உதவி அரசாங்க அதிபருக்கு விண்ணப்பிக்கவும்.

| | | அட்டவணை. | | விசாலம். | | மொத்த விசாலம். | | கூறுங் குத்தகைத் தொகை | |
|-------|-----|----------|-----------------|----------|-----------|----------------|-----------|-----------------------|--------|
| இ. ப. | இல. | துணு. | காணியின் பெயர். | விபரம். | எ. ரூ. ப. | எ. ரூ. ப. | எ. ரூ. ப. | ரூ. ச. | ரூ. ச. |
| 66 | 543 | .. | குருமன்காடு | .. | .. | 0 2 16 | } | 0 2 21 | 15 15 |
| 63 | 53 | .. | ஷே | .. | .. | 0 0 5 | | | |
| 66 | 544 | .. | ஷே | .. | .. | 0 1 14 | } | 0 2 7 | 13 5 |
| 63 | 54 | .. | ஷே | .. | .. | 0 0 33 | | | |
| 66 | 545 | .. | ஷே | .. | .. | 0 0 23 | } | 0 2 7 | 13 5 |
| 63 | 55 | .. | ஷே | .. | .. | 0 1 24 | | | |
| 66 | 546 | .. | ஷே | .. | .. | 0 0 1 | } | 0 2 6 | 12 90 |
| 63 | 56 | .. | ஷே | .. | .. | 0 2 5 | | | |
| 66 | 548 | .. | ஷே | .. | .. | .. | } | 0 2 31 | 16 65 |
| 66 | 549 | .. | ஷே | .. | .. | .. | | | |
| 66 | 550 | .. | ஷே | .. | .. | .. | } | 0 2 20 | 15 0 |
| 63 | 74 | .. | ஷே | .. | .. | 0 2 27 | | | |
| 66 | 551 | .. | ஷே | .. | .. | .. | } | 0 2 39 | 17 85 |
| 63 | 55 | .. | ஷே | .. | .. | 0 0 12 | | | |
| 66 | 552 | .. | ஷே | .. | .. | 0 1 9 | } | 0 2 38 | 17 70 |
| 63 | 555 | .. | ஷே | .. | .. | 0 1 29 | | | |
| 66 | 552 | .. | ஷே | .. | .. | 0 1 12 | } | 0 2 4 | 12 60 |
| 63 | 75 | .. | ஷே | .. | .. | 0 0 32 | | | |
| 66 | 554 | .. | ஷே | .. | .. | 0 0 6 | } | 0 1 21 | 9 15 |
| 63 | 77 | .. | ஷே | .. | .. | 0 1 15 | | | |
| 66 | 557 | .. | ஷே | .. | .. | .. | } | 0 1 25 | 9 75 |
| 66 | 558 | .. | ஷே | .. | .. | .. | | | |
| 63 | 84 | .. | ஷே | .. | .. | 0 1 17 | } | 0 2 5 | 12 75 |
| 66 | 559 | .. | ஷே | .. | .. | 0 0 36 | | | |
| 63 | 85 | .. | ஷே | .. | .. | 0 1 8 | } | 0 2 4 | 12 60 |
| 66 | 560 | .. | ஷே | .. | .. | 0 1 9 | | | |
| 63 | 88 | .. | ஷே | .. | .. | 0 1 25 | } | 0 1 34 | 11 10 |
| 66 | 562 | .. | ஷே | .. | .. | .. | | | |
| 66 | 562 | .. | ஷே | .. | .. | .. | 0 1 33 | 10 95 | |

| கி.ப.இ. | துண்டு. | காணியின் பெயர். | விபரம். | விசாலம். எ. ரூ. ப. | மொத்த விசாலம். எ. ரூ. ப. | கூடுதல் குத்தகைத் தொகை ரூ. ச. |
|---------|---------|-----------------|----------|-----------------------|--------------------------------|--|
| 66 | 563 | குருமண காடு | காடு | 0 2 12 | 0 2 23 | 15 45 |
| 63 | 110 | ஷே | கீழ்காடு | 0 0 11 | | |
| 66 | 564 | ஷே | ஷே | 0 1 20 | 0 2 16 | 14 40 |
| 63 | 111 | ஷே | ஷே | 0 0 36 | | |
| 66 | 567 | ஷே | காடு | | 0 2 3 | 12 45 |
| 63 | 57 | ஷே | கீழ்காடு | | 0 2 8 | 13 20 |
| 63 | 58 | ஷே | ஷே | | 0 2 8 | 13 20 |
| 63 | 59 | ஷே | ஷே | | 0 2 10 | 13 50 |
| 63 | 60 | ஷே | ஷே | | 0 2 10 | 13 50 |
| 63 | 61 | ஷே | ஷே | | 0 2 9 | 13 35 |
| 63 | 63 | ஷே | ஷே | | 0 2 11 | 13 65 |
| 63 | 64 | ஷே | ஷே | | 0 2 12 | 13 80 |
| 63 | 65 | ஷே | ஷே | | 0 2 8 | 13 20 |
| 63 | 66 | ஷே | ஷே | | 0 2 7 | 13 5 |
| 63 | 67 | ஷே | ஷே | | 0 2 10 | 13 50 |
| 63 | 68 | ஷே | ஷே | 0 2 6 | 0 2 9 | 13 35 |
| — | 97 | ஷே | ஷே | 0 0 3 | | |
| 63 | 69 | ஷே | ஷே | 0 1 33 | 0 2 10 | 13 50 |
| — | 98 | ஷே | ஷே | 0 0 17 | | |
| 63 | 70 | ஷே | ஷே | 0 1 18 | 0 2 8 | 13 20 |
| — | 99 | ஷே | ஷே | 0 0 30 | | |
| 63 | 71 | ஷே | காடு | 1 1 3 | 0 2 8 | 13 20 |
| — | 100 | ஷே | ஷே | 0 1 5 | | |
| 63 | 78 | ஷே | ஷே | 0 1 33 | 0 2 10 | 13 50 |
| — | 83 | ஷே | ஷே | 0 0 17 | | |
| 63 | 79 | ஷே | ஷே | 0 1 13 | 0 2 5 | 12 75 |
| — | 86 | ஷே | ஷே | 0 0 32 | | |
| 63 | 80 | ஷே | ஷே | 0 0 38 | 0 2 7 | 13 5 |
| — | 87 | ஷே | ஷே | 0 1 9 | | |
| 63 | 81 | ஷே | ஷே | 0 0 23 | 0 2 4 | 12 60 |
| — | 90 | ஷே | ஷே | 0 1 21 | | |
| 63 | 82 | ஷே | ஷே | 0 0 9 | 0 2 3 | 12 45 |
| — | 91 | ஷே | ஷே | 0 1 34 | | |
| 63 | 89 | ஷே | ஷே | | 0 2 11 | 13 65 |
| 63 | 92 | ஷே | ஷே | | 0 2 6 | 12 90 |
| 63 | 93 | ஷே | ஷே | | 0 2 5 | 12 75 |
| 63 | 94 | ஷே | ஷே | | 0 2 8 | 13 20 |
| 63 | 95 | ஷே | ஷே | | 0 2 6 | 12 90 |
| 63 | 104 | ஷே | ஷே | | 0 2 5 | 12 75 |
| 63 | 106 | ஷே | ஷே | | 0 2 8 | 13 20 |
| 63 | 108 | ஷே | ஷே | | 0 2 6 | 12 90 |

வவுனியாக கச்சேரி,
1952 ம் ஆண்டு (மாசி) பங்குனிமீ 3 ந வ.

பி. ஏ. சிலவா,
அரசாங்க உதவி அதிபர்.

காணி மீட்டற் சட்டம்.

LBO/APL/3339/J/AL/2012/LP 6503.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி டீலி ஷெலரன் சேனராயக்க ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுத்த தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் ஆண்டு (பெப்ரவரி) மாசிமீ 10 ந வ.

டீலி சேனராயக்க,
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை
ஆரம்பப்பட இலக்கம் A 1,331. கிராமம்—டெவகொட.

| துண்டு. | காணியின் பெயர். | காணி விபரம். | உரிமை கேட்பவர் பெயர். | விசாலம். எ. ரூ. ப. |
|---------|-----------------------------|-------------------------------|--|-----------------------|
| 1 | பறத்துவகேவட்ட அலலது ஹலுவட்ட | 45 வருஷங்கொண்ட தென்னந தோட்டம் | எ. எமேனுவல் சொயசா, மிசில். எ. ஆலிசாமியும், மிசில். கே. எலென் எக்ஸ்ஸ தாபரு, டேவகொட, அம்பலாங்கொட | 0 2 0 |
| 2 | ஷே | ஷே | ஷே | 0 0 18 |
| | | | | 0 2 18 |

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி, டட்லி ஷெல்லரன் சேனனாயக்க ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1952 ம் மூல (பெப்ரவரி) மாதம் 8 ந் உ.

டட்லி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

சப. 1 கடைசியட இலக்கம் நொ. 659. கிராமம்—உடுபெட்டொல்.

| கூணடு. | காணியின் பெயர். | காணி விபரம். | உரிமை கேட்பவா பெயர். | விசாலம். ஏ. ரூ. ப. |
|--------|--|--|--|-----------------------|
| 237 | கோணமுல்லேடெனியகொட அல்லது பெடிமெல்ல | 25 வருஷங்கொண்ட தேயிலையும், கொண்ட தெனனைகளுமுள்ளன | ஏ. எஸ். ஜயவிக்ரம, புறக்கர், கோட்டை, காலி | 0 3 28 |
| 238 | கோணமுல்லேடெனியாவும், முல்லேடெனியகொட அல்லது பெடிமெல்ல | 8-25 வருஷங்கொண்ட தெனனை மரங்களும், பலா மரம், கஜு மரம், நப்பர் மரமும், ஒரு ஒலை மண லீடும, ககசுமடங்கிய ஒரு தோட்டம் | ஷெ .. | 0 3 34 |
| 239 | கோணமுல்லேடெனிய | 5 வருஷங்கொண்ட நப்பா | ஷெ .. | 0 0 7 |
| 240 | ஷெ | 2-5 வருஷங்கொண்ட தேயிலை | ஷெ .. | 0 0 5 |
| 241 | கோணமுல்லேடெனியகொட அல்லது பெடிமெல்ல | அடிப்பாதை கொண்ட உண்டுபனனாத தோட்டம் | ஷெ .. | 0 0 4 |
| 242 | கோணமுல்லேடெனியகும்புற | நெல்வயல் | ஷெ .. | 0 1 10 |
| 243 | கோணமுல்லேடெனியகொட அல்லது பெடிமெல்ல | 5 வருஷங்கொண்ட பலா, கிழங்கு வகைகளும் கொண்ட தோட்டம் | ஷெ .. | 0 1 0 |
| 244 | கோணமுல்லேடெனிய, கொணமுல்லே டெனியகொட அல்லது பெடிமெல்லாவும், கோணமுல்லேடெனிய கும்புறவும் | 5-25 வருஷங்கொண்ட தெனனை மரம், கஜு மரம், நப்பா மரமும், நெல்வயலும், மேசனறி கிணறு மடங்கிய ஒரு தோட்டம் | ஷெ .. | 0 3 3 |
| | | | | 3 1 11 |

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டட்லி ஷெல்லரன் சேனனாயக்க ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1952 ம் மூல (பெப்ரவரி) மாதம் 8 ந் உ.

டட்லி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி

அட்டவணை.

கிராமப்படி இலக்கம் A 2,923. கிராமம்—கல்கிறறியாவ.

| கூணடு. | காணியின் பெயர். | காணி விபரம். | உரிமை கேட்பவா பெயர். | விசாலம். ஏ. ரூ. ப. |
|--------|-----------------|---|---|-----------------------|
| 1 | திகசுறுவத்த | பாதையின் பகுதியும், 25-50 வருஷங்களுள்ள 3 தெனனை மரங் களும், 40 வருஷங்களுக்கு மேல்பட்ட கறுவாச் செடிகளும் அடங்கிய கறுவாத் தோட்டம் | ஏ. டொன எலாநில, இல கந்தானை, எம். எலாநில, பத்த கம் வடக்கு, ஜாஎல | 298, 0 1 18 |
| 2 | ஷெ | பாதையின் பகுதியும், பானடைந்த கட்டிடம், 20-50 வருஷங்களுள்ள பலா, பெலி மரங்களும், 40 வருஷங்களுள்ள தெனனைகளை அடங்கிய தெனந் தோட்டமும் பாதையின் பகுதியும், திகசுறுவத்தகாக இருக் கும் 20-50 வருஷங்களுள்ள மா, கஜு, ஈரப்பலா, பலா, தெனனை, மரங்களும் கறுவாச் செடிகளும், நப்பா மரங்களும் அடங்கிய நப்பர் க காணியும், பாதையின் பகுதியும், திகசுறுவத்தகாக இருக்கும் 25-50 வருஷங்களுள்ள தெனனை; பலா, மா, பாகு, ஈரப்பலா, கஜு மரங் களும், 40 வருஷங்களுக்கு மேல்பட்ட கறுவாச் செடிகளும் அடங்கிய கறுவாத் தோட்டம் | ஷெ | 7 3 19 |
| | | | | மொத்தம் 8, 0 37 |

Q 4088/LRO/APL/3133/J/AL/1675

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணிமீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டாட்டுக கோரிக்கைகள் எம்க்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியை உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் மூல (மே) வைகாசி மாதம் 23 ந் திகதி காலை 11.30 மணிக்கு ஏன்முன் வந்து தெரியப்பட்டு,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தரம் நஷ்டாட்டுகோரும் விவரத்தையும், நஷ்டாட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் மூல (மே) வைகாசி மாதம் 8 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எம்க்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும் கொழும்புக் கச்சேரி கூட்டுமேல் மாகாணத்து அதிபா, என. மாணிக்க இடைக்காடா ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கொழும்புக் கச்சேரி
1952 ம் மூல (மாசி) பகருணிமீ 13 ந் உ.

என. மாணிக்கஇடைக்காடர்,
கூட்டு மேல் மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பபட இலக்கம் A. 3,012. கிராமம்—மடெல்கொழுவ.

| துண்டு. | காணியின் பெயர் | காணியின் விவரம். | உரிமைகேட்பவர் பெயர். | விசாலம். ஏ. மு. ப. |
|---------|-------------------------------|------------------|---|-----------------------|
| 1 | மீகறவத்த அல்லது பெலய்க்கறவத்த | தென்னன் காணி | ஜே. கே. டுறமசேனா, மடெல்கொழுவ, உடுகம்பொல, கம்பஹா | 0 1 27 |
| 2 | ஷே | ஷே | ஷே | 0 0 5 |
| மொத்தம் | | | | 0 1 32 |

Q/4124/LRO/APL/2512/J/AL/1768

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணியீட்டிற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேடும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனஞ்செருவர் மூலமாக 1952 ம் (நடு) (மே) வைகாசி மாதம் 23 ந்திகதி காலை 11 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியின் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்டஈடு கோரும் விவரத்தையும், நஷ்டஈடுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் (நடு) (மே) வைகாசி மாதம் 8 ந்திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும் கொழும்புக் கச்சேரி, கூட்டு மேல் மாகாணத்து அதிபர் என. மாணிக்க இடைக்காடர் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கொழும்புக் கச்சேரி,

1950 ம் (நடு) (மாசி) பங்குனிமீ 13 ந் உ.

என. மாணிக்கஇடைக்காடர்,
கூட்டு மேல் மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பபட இலக்கம் A. 2,864. கிராமம்—வீகொட.

| துண்டு. | காணியின் பெயர் | காணியின் விவரம் | உரிமைகேட்பவர் பெயர். | விசாலம். ஏ. மு. ப. |
|---------|----------------|-----------------|----------------------------------|-----------------------|
| 1 | கோனகறவத்தபெல்ல | தென்னன் தோட்டம் | வை. ஏ. ஜெயவாடன, வீகொட, வியங்கொடை | 0 1 33 |
| 2 | ஷே | ஷே | ஷே | 0 0 6 |
| மொத்தம் | | | | 0 1 39 |

Q/4070/LRO/APL/2959/J/AL/1539

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணியீட்டிற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேடும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனஞ்செருவர் மூலமாக 1952 ம் (நடு) (ஜூன்) ஆனி மாதம் 3 ந்திகதி காலை 10.30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியின் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்டஈடுகோரும் விவரத்தையும், நஷ்டஈடுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் (நடு) (மே) வைகாசி மாதம் 20 ந்திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும் கொழும்புக் கச்சேரி கூட்டு மேல் மாகாணத்து அதிபர் என. மாணிக்க இடைக்காடர் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கொழும்புக் கச்சேரி,

1950 ம் (நடு) (மாசி) பங்குனிமீ 14 ந் உ.

என. மாணிக்கஇடைக்காடர்,
கூட்டுமேல் மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பபட இலக்கம் A. 2,910. கிராமம்—குடகம்மன.

| துண்டு. | காணியின் பெயர் | காணியின் விவரம் | உரிமைகேட்பவர் பெயர். | விசாலம். ஏ. மு. ப. |
|---------|------------------|-----------------|---|-----------------------|
| 1 | பொல்கிறறவாபுவத்த | தென்னன் தோட்டம் | மாணிக்ககனகானமலாகே சாவில் அப்புஹாமி, பலஹால், டி.லுபிறறிய | 0 0 8 |
| 2 | ஷே | ஷே | ஷே | 0 0 21 |
| 3 | ஷே | ஷே | ஷே | 0 3 32 |
| மொத்தம் | | | | 1 0 21 |

Q 4097/LRO/APL/3197/J/AL/1686.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணியீட்டிற் சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேடும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனஞ்செருவர் மூலமாக 1952 ம் (நடு) (மே) வைகாசி மாதம் 21 ந்திகதி, காலை 11 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியின் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்டஈடு கோரும் விவரத்தையும், நஷ்டஈடுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் (நடு) (மே) வைகாசி மாதம் 7 ந்திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழும்புக் கச்சேரி, கூட்டுமேல் மாகாணத்து அதிபர், என. மாணிக்க இடைக்காடர் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

கொழும்புக் கச்சேரி,

1952 ம் (நடு) (மாசி) பங்குனிமீ 14 ந் உ.

என. மாணிக்க இடைக்காடர்,
கூட்டுமேல் மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட்ட இலக்கம் A 2,853. கிராமம்—நட்டுலுவ.

| துண்டு. | காணியின் பெயர் | விபரம் | உரித்தாளியின் பெயர் | விசாலம். ஏ. மு. ப. |
|---------|--|--------|------------------------------------|-----------------------|
| 1 | டிவிக்ஹவத்த அல்லது மில்லக்ஹவத்த, அல்லது டெல்கஹவத்த தென்னாங்காணி அல்லது டவத்தகஹகுமுண்டுவத்த | | யூ சிட்டி சில்வா, நட்டுலுவா, சீதுவ | 0 2 35 |
| 2 | ஷே | ஷே | ஷே | 0 0 25 |
| 3 | ஷே | ஷே | ஷே | 0 0 20 |
| 4 | ஷே | ஷே | ஷே | 2 1 29 |
| மொத்தம் | | | | 3 1 29 |

Q 4170/LRO/APL/3327/J/AL/1939.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடாகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (ஜூன்) ஆனி மீர்தம் 22 ந திகதி, காலை 10.30 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 19 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழும்புக் கச்சேரி, கூட்டுமேல் மாகாணத்து அதிபர், என. மாணிக்க இடைக்காடா ஆசிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 14 ந உ.

என. மாணிக்க இடைக்காடா,
கூட்டுமேல் மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட்ட இலக்கம் A 3,044. கிராமம்—யுடம்மிறற.

| துண்டு. | காணியின் பெயர். | விபரம். | உரிமை கேட்பவர் பெயர். | விசாலம் ஏ. மு. ப. |
|---------|-----------------|--------------|---|----------------------|
| 1 | நாரங்கஹவத்த | தென்னாங்காணி | சிங்கன்குட்டி ஆராச்சிகே டேவிட் பீறறா, யுடம்மிறற, வியாங்கொடை | 0 2 19 |
| 2 | ஷே | ஷே | ஷே | 0 0 12 |
| மொத்தம் | | | | 0 2 31 |

Q 4086/LRO/APL/4464/J/AL/1647

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடாகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவாமூலமாக 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 21 ந திகதி காலை 11 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 7 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழும்புக் கச்சேரி, கூட்டுமேல் மாகாணத்து அதிபர், என. மாணிக்க இடைக்காடா ஆசிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 14 ந உ.

என. மாணிக்க இடைக்காடா,
கூட்டுமேல் மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A. 2,961. கிராமம்—போகலகம், பில்பிறறிகமவும், டிணபகுலா.

கிராமம்—போகலகம், பில்பிறறிகம்.

| துண்டு. | காணியின் பெயர். | காணி விபரம். | உரிமை கேட்பவர் பெயர். | விசாலம். ஏ. மு. ப. |
|-------------------|-----------------|---|---|-----------------------|
| 1 | மாறப்பிறறிய | 15-25 வருஷங்களுள்ள தென்னந் தோட்டம் | சாந்திமேசியா ஓய்சேகரா, ஹெகரா ஓய்சேகரா, புறகடா, எஸ். சி., அவர்கள் மேற்பாத்து, பெயாகல் | 3 3 9 |
| 2 | ஷே | | மேற்படி, மறுக்கப்பட்ட உவபக்ச பொய்கே பகிள ருவா, டிண்பருவா, பகததுக் காணிக் சொந்தக் காரா | 0 1 6 |
| 3 | ஷே | ஷே | சாந்திமேசியா ஓய்சேகரா, ஹெகரா ஓய்சேகரா, புறகடா, எஸ். சி., அவா மேற்பாத்து, பெயாகல் | 0 0 3 |
| கிராமம்—டிணபகுலா. | | | | |
| 4 | ஷே | 15 வருஷங்களுள்ள 3 தென்கைகள் அடங்கிய தோட்டம் | ஷே | 0 0 6 |
| 5 | ஷே | 1-25 வருஷங்களுள்ள தென்னந் தோட்டம் கிராமம்—போகலகம், பில்பிறறிகம் | ஷே | 0 1 26 |
| 6 | ஷே | 35 வருஷங்களுள்ள ஒரு பலாமரம், ஒரு தென்கை மரம் உள்ள தோட்டம் | ஷே | 0 0 2 |
| 7 | ஷே | 15-25 வருஷங்களுள்ள தென்னந் தோட்டம் | ஷே | 0 0 35 |
| 8 | ஷே | ஷே | மேற்படி, மறுக்கப்பட்ட உவபக்ச பொய்கே பகிள ருவா, பகததுக் காணிக் சொந்தக்காரா | 0 0 10 |

Q 4067/LBO/APL/4749/J/AL/1566.

1950 ම ජූනයිදින් 9 ම් இலக்க க் காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1946 ம ஆண்டின் 21 ம இலக்க காணியீட்டை சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியை பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனனெருவர் மூலமாக 1952 ம் (நூ) (மே) வைகாசி மாதம் 21 ந் திகதி காலை 10.30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் (நூ) (மே) வைகாசி மாதம் 7 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்

கொழும்புக் கச்சேரி, கூட்டுமேல் மாகாணத்து அதிபர், என். மாணிக்க இடைக்காடர், ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,

1952 ம் (நூ) (மார்ச்) பங்குனி 14 ந் உ.

என். மாணிக்க இடைக்காடர்,

கூட்டுமேல் மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A. 2,976. கிராமம்—மாபோடல்.

| துண்டு. | காணியின் பெயர். | காணியின் விவரம். | உரிமைகேட்பவர பெயர். | விசாலம். |
|---------|-------------------------|---|--|-----------------|
| 1 | கோல்குறுகுமுப்புறேபெல்ல | 12-50 வருஷங்களுள்ள 9 தென்னை மரங்கள் அடங்கிய தென்னந் தோட்டம் | கோறன் ஆராச்சிகே டொனறப்பில், மாபோடல், வியாங்கொடை | எ. ரூ. ப. 0 0 9 |
| 2 | ஷே | 12-50 வருஷங்களுள்ள தென்னந் தோட்டம் | ஷே | 0 0 39 |
| 3 | ஷே | நெல் வயல் | ஷே | 0 0 11 |
| 4 | ஷே | ஷே | ஷே | 1 0 26 |
| 5 | ஷே | ஷே | ஷே | 0 0 20 |
| 6 | புவக்கலுக்குமுப்புற | ஷே | றணசிங்ஹ ஆராச்சிகே டொன் தோமஸ் றண சிங்ஹ, மாபோடல், வியாங்கொடை | 2 2 0 |
| மொத்தம் | | | | 4 0 25 |

Q 4135/LBO/APL/1035/J/AL/1830.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க க் காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணியீட்டை சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியை பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனனெருவர் மூலமாக 1952 ம் (நூ) (மே) வைகாசி மாதம் 23 ந் திகதி காலை 10.30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் (நூ) (மே) வைகாசி மாதம் 8 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழும்புக் கச்சேரி கூட்டுமேல் மாகாணத்து அதிபர், என். மாணிக்க இடைக்காடர் ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,

1952 ம் (நூ) (மார்ச்) பங்குனி 13 ந் உ.

என். மாணிக்க இடைக்காடர்,

கூட்டுமேல் மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A. 3,039. கிராமம்—இலபிற்றியவா.

| துண்டு. | காணியின் பெயர். | விவரம். | உரிமை கேட்பவர பெயர். | விசாலம். |
|---------|-----------------|--|--|-----------------|
| 1 | மில்லகலுவத்த | தென்னை காணி, கல்லால் கட்டப்பட்ட ஒரு குளமும், ஒரு சிணறும் | சறசிங்ஹ விஜயறத்தன் டொன் ஜோன் பீற்றர், விகார கந்த எஸ்டேட், அம்புல | எ. ரூ. ப. 1 1 7 |
| 2 | வண்டிப்பாதை | வண்டிப்பாதையும், 12 தென்னை மரங்களும் | ஷே | 0 1 4 |
| 3 | விறில்கெல் | தென்னைக்காணி | ஷே | 12 1 23 |
| மொத்தம் | | | | 13 3 34 |

Q 4066/LBO/APL/4003/J/AL/1950.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க க் காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணியீட்டை சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியை பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனனெருவர் மூலமாக 1952 ம் (நூ) (மே) வைகாசி மாதம் 21 ந் திகதி, காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் (நூ) (மே) வைகாசி மாதம் 7-ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழும்புக் கச்சேரி, கூட்டுமேல் மாகாணத்து அதிபர், என். மாணிக்க மாணிக்க இடைக்காடர் ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கொழும்புக் கச்சேரி,

1952 ம் (நூ) (மார்ச்) பங்குனி 14 ந் உ.

என். மாணிக்க இடைக்காடர்,

கூட்டுமேல் மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A. 2,766. கிராமம்—களபிற்றியாவ.

| துண்டு. | காணியின் பெயர். | விவரம். | உரிமை கேட்பவர பெயர். | விசாலம். |
|---------|--------------------------|----------|--|------------------|
| 1 | அனுப்போக்குமுப்புறேபெல்ல | நெல்வயல் | எச். டொன் சாலில் ஜெயவர்தன, களபிற்றியாவ, கணேமுள்ள | எ. ரூ. ப. 0 3 33 |

Q 4122/LRO/APL/3487/J/AL/1782.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினாபடி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகததுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 21 ந் திகதி காலை 11.30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்பட்டும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 7 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழும்புக் கச்சேரி கூட்டுமேல் மாகாணத்து அதிபர், என. மாணிக்க இடைக்காடர் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

1952 ம் ஆண்டு (மாசி) பங்குனிமீ 14 ந் உ.

அட்டவணை.

ஆரம்பபட இலக்கம் A 3,037. கிராமம்—கொண்டஹமுள்ள.

என. மாணிக்க இடைக்காடர்,
கூட்டுமேல் மாகாண அதிபர்.

| கூண்டு. காணியின் பெயர். | விபரம். | உரிமை கேட்பவா பெயர் | விசாலம். எ. றா. ப. |
|-------------------------|-----------------|---|-----------------------|
| 1 கொற்குறுவத்த | தென்னந் தோட்டம் | அலெகல. எம். சேனாயக்க, கிறிஸ்தொன, நா கொழும்பு | 0 2 5 |
| 2 ஷே | ஷே | ஷே | 2 0 22 |
| மொத்தம் | | | 2 2 27 |

Q 4136/LRO/APL/1439/J/AL/1822.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினாபடி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகததுள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 23 ந் திகதி காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்பட்டும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 8 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கொழும்புக் கச்சேரி கூட்டுமேல் மாகாணத்து அதிபர் என. மாணிக்க இடைக்காடர் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

1952 ம் ஆண்டு (மாசி) பங்குனிமீ 14 ந் உ.

அட்டவணை.

ஆரம்பபட இலக்கம் A 2,925. கிராமம்—கென்பிறற்கெதற.

என. மாணிக்க இடைக்காடர்,
கூட்டுமேல் மாகாண அதிபர்.

| கூண்டு. காணியின் பெயர். | விபரம். | உரிதாளியின் பெயர். | விசாலம். எ. றா. ப. |
|-------------------------|---|--|-----------------------|
| 1 டெலகஹலந்த | வண்டி போகும் ரேட்டு | முத்துகுட் ஆராச்சிகே டேவிட் ஹேமச்சந்திர, கென்பிற்ற கெதற, டிவுலபிற்றிய, எதிர்க்கப்பட்ட சுதகிஹ ஆராச்சிகே எண்டி சிங்கேர், (அப்பிலிக்கன்ட்), விஜயசிஹ முடியானசலாகே என்னி நோன, கென பிறற்கெதற, டிவுலபிற்றிய | 0 0 7 |
| 2 ஷே | ஷையால் மேயப்பட்ட மண் வீட்டின் பகுதியும், தெனனை, பலா, பாக்கு மரங்கள் அடங்கிய 5-40 வரவுகள் உள்ள தோட்டம் | முத்துகுட் ஆராச்சிகே டேவிட் ஹேமச்சந்திர, கென்பிற்ற கெதற, டிவுலபிற்றிய | 1 0 16 |
| மொத்தம் | | | 1 0 23 |

LRO/APL/5332/J/AL/1753/LP/6474.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினாபடி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகததுள்ள அட்டவணியின் விவரித்துக்கப்பட்ட காணிகளை 1950 ஆண்டின் 9 ம் இலக்க காணியப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 22 ந் திகதி காலை 11.45 மணிக்கு ஹிக்கடுவ ஓய்வுசாலையில் எனமுன் வந்து தெரியப்பட்டும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (ஏப்பிரல்) சித்திரை மாதம் 15 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக் உதவி ஏஜென்ட், ஓலவின் ரெயின ரயிட் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

1952 ம் ஆண்டு (மாசி) பங்குனிமீ 14 ந் உ.

ரெயின ரயிட்,
டிஸ்திரிக் உதவி ஏஜென்ட்.

LA 7437 LRO/APL/4400 J/AL/1932.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1952 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 29 ந் திகதி, குருநாகல் கச்சேரியில் காலை 9 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 22 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

உதவி எஜன்ற, டபளியு. ஈ. ஜயசிங்கம், ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருநாகல் கச்சேரி,

டபளியு. ஈ. ஜயசிங்கம்,

1952 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 10 ந் உ.

உதவி எஜன்ற.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,118. கிராமம்—பிரிஹம்புற.

| துண்டு. | காணியின் பெயர். | காணி விபரம். | உரிமை கேட்பவர் பெயர். | விசாலம். |
|---------|-------------------|---|-----------------------|--------------------------------------|
| 1 | கொங்குறாமுலபில்லவ | 25-35 வருஷமுள்ள தென்னந் தோட்டம் வெல்லவ, பிரிஹம்புறயிலிருக்கும் ஹிஹாமி முதியான | உரிமை கேட்பவர் பெயர். | 0 3 0 |
| | | | | சலாகே ரண்பண்டா என்று சொல்லப்படுகிறது |

LA 7473 LRO/APL 5364/J/AL/1931.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1952 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 29 ந் திகதி, குருநாகல் கச்சேரியில் காலை 9 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1952 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 22 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

உதவி எஜன்ற, டபளியு. ஈ. ஜயசிங்கம், ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

டபளியு. ஈ. ஜயசிங்கம்,

1952 ம் ஆண்டு (மார்ச்) பங்குனிமீ 10 ந் உ.

உதவி எஜன்ற.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,127. கிராமம்—மாவத்த.

| துண்டு. | காணியின் பெயர். | காணி விபரம். | உரிமை கேட்பவர் பெயர். | விசாலம். |
|---------|-----------------|--|---|-------------------|
| 1 | கிருவனாறேன | 20-25 வருஷமுள்ள 172 ரப்பா மரங்களும், 20 வருஷமுள்ள பொல்குறவெல், கொடவெல்லிலிருக்கும் ஒரு மாமரமூல், 20 வருஷமுள்ள ஒரு ரரிலாக்காய் மரமும், வாழை மரங்களும் மரக்கறியும் அடங்கிய தோட்டம் | உரிமை கேட்பவர் பெயர். | 1 1 4 |
| | | | வை. எம். எம். அப்துல் அசீஸ் என்று சொல்லப்படுகிறது | |
| 2 | ஷெ | ரப்பர் 25 வருஷம் | ஷெ | 2 1 10 |
| | | | | மொத்தம் .. 3 2 14 |